

ஓம்

28 M'47

# மூல்வஸப்பாடு டி ஆராய்ச்சியுரை

A CRITICAL TAMIL COMMENTARY ON

MULLAIPPATTU

(நான்காம் பதிப்பு)

இது

பல்லாவரம்

பொதுநிலைக்கழக ஆசிரியர்

மறைத்திருவாளர்

சுவாமி வேதாசலம் என்னும்

BY SWAMI VEDACHALAM

மறைமலையடிகளால்

இயற்றப்பட்டுப்



Pallavaram

பல்லாவரம்

பொதுநிலைக்கழக நிலையத்தின்கண் உள்ள

டி. எம். அச்சுக்கூடத்திற்

T. M. Press,

பதிப்பிக்கப்பட்டது;

Sep., 1931.

All Rights Reserved.]

[விலை ரூபா 2 - 9 - 0



முதற் பதிப்பு, 1903.  
இரண்டாம் பதிப்பு, 1910.  
மூன்றாம் பதிப்பு, 1919.  
நான்காம் பதிப்பு, 1931.

இம்

## நான்காம் பதிப்பின் முகவூரை

இற்றைக்கு இருபத்தெட்டாண்டுகளுக்குமுன் யாம் இம் முல்லைப்பாட் டாராய்ச்சி யூரையை எழுதிய காலத்துப், பழைய சங்கத்தமிட மிலக்கியங்களாகிய அகநானாஹு, நற்றினை, குறுங்தொகை முதலாயின அச்சிட்டு வெளிப்படுத்தப்படவில்லை. அதனால் யாம் பயின்ற தோல் காப்பியவுரையிலிருந்தே இவ்வாராய்ச்சியைக்கு வேண்டிய மேற்கோட் செப்புட்களை எடுத்துக்காட்ட வாயி னேம். அப்போது அம்மேற்கோள் உள்ள நூல்களைக் குறிப்பிடுதல் இயலா திருந்தது. மற்று, இந்நாளிலோ எட்டுத்தொகை நூல்கள் அவ்வளவும் வெளிவரும் பேறு கிடைத்திருத்தலின், யாம் இப்பதிப்பின்கண் ஒவ்வொரு மேற்கோளுக்கும் அவை வந்துள்ள நூல்களின் பெயர்களைக் குறித்திருக்கின்றேம்.

அதுவேயும் மன்றி, முற்பதிப்புகளில் இல்லாத சில பகுதிகளும் விளக்கவரைக் குறிப்புகளும் இப்பதிப்பின் கட்புதியவாய்ச் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இன்னும், இந்நுளின் உரைநடைச்சுவையை முன்னொயிலும் மிகுதிப்படுத்தல் வேண்டிய, பலப்பல சொற்றிருத்தங்கள் சொற்றிருத்தங்களும் ஆங்காங்குச் செய்திருக்கின்றேம்.

இவையல்லாமலும், முற்பதிப்புகளில் இடையிடையே விரவியிருந்த சிற்சில வட்சொற்களையுங் களொங்தெடுத்

து, இவ் வரைநடையைச் சாலவுந் தூய தனித்தமிழாக்கி யிருக்கின்றோம்.

இங்ஙனமாக உரைநடைவகையிலும் உரைக்குறிப்பு வகையிலுஞ் செய்யப்பட்ட சில பல மாறுதல்களைத் தவிரப், பொருள்வகையில் ஏதொரு மாறுதலும் இதன்கட்செய்யப்படவில்லை. ஆகவே, முற்பதிப்புகளைப் பயின்ற வர்கள் இப் பதிப்பின்கண் திகைப்புறத்தக்க பொருள்மாறுதல் ஏதுஞ் செய்யப்படவில்லை யென்பதும், இந்நூலின் தமிழ்ச் சுவையினை மேலும் மிகுதி செப்தற்கு வேண்டிய அளவே சில பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன வென்பதும் அறிஞர்கள் அறிவர்களாக! இந்நூலின் முற்பதிப்பினைப் பயின்று மகிழ்ந்தவர்களுக்கு இப்பதிப்பு அம்மகிழ்ச்சியினை மிகுதி செய்ய மென்னும் நம்பிக்கையுமடையேய்.

பல்லாவரம்	}	இங்ஙனம்,
பொதுநிலைக்கழகம்,		மறைமலையடிகள்.
திருவள்ளுவர்யாண்டு, கக்கூக-		

ஓம்

## முன்றும் பதிப்பின் முகவுரை

“முருகு பொருநாறு பாணிரண்டு மூல்லை  
பெருகு வளமதுரைக் காஞ்சி=மருவினிய  
கோலநெடுங்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்  
பாலை கடாத்தொடும் பத்து”

என்னும் பழைய பாட்டின்கட்கண்ட திருமுருகாற் துப்படை முதல் மலைபடுகடாம் எனுன அருந்தமிழ்ப் பாட்டுகள் பத்தினுள் ஜிந்தாவதாய்நிற்பது மூல்லைப்பாட்டாகும். தன் ஆருயிர்க்கணவனைப் பிரிந்து வருந்தி யிருந்த தலைவியின் சிலைமையும், பகையரசர்மேற் போர் புரியச்சென்ற அவள் கொழுநன் கார்காலத் துவக்கத்தே அப்போர்வினையை முடித்துக் கூட மனைவிபாற் றிரும்பி வரும் வகைமையும் இச்செய்யுளின்கண் மிகவும் அழகாக எடுக்குங் சொல்லப்படுகின்றன. இச்செய்யுள் இயற் றப்பட்டுச் சிறிதேறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகின்றன. இதனை இயற்றிய ஆசிரியர்: காலிரிப்பூம் பட்டினத்துப் பொன்வாணிகளூர் மகனூர் நப்புதனூர் என்று சொல்லப்படுவர். இப்பாட்டைத்தவிர இவ்வாசிரியரால் இயற்றப்பட்டனவாக வேறு ஏவையும் இதுவரையும் வெளிப்படவில்லை.

கற்பொருணர்வைக் கவருக் கிறத்தாய், அழகை இயற்கைப்பொருள் நிலைகளை இருந்தவாறே எடுத்து மொழிவதாய், நூற்றுமுன்றஷ்டகளிற் சருங்கிய பாவாப் பிருப்பினாங் தமிழ்மொழியின் நலங்களை விளக்கமாகத்

தேற்றுவதாய் உள்ள இம்மூல்லைப்பாட்டுக் கிழி கக்ஞ-ஆம் ஆண்டு கலைநூற்புலமைக்குப் பயிலும் மாணுக்கர்க்குப் பாடமாக வந்தது. சென்னைக் கிறித்துவ கல்லூரியில் அப்போது யாம் தமிழாசிரியராய் இருந்து மாணுக்கர்க்குத் தமிழ்நூல் அறிவுறுத்தி வந்தமையால், இம்மூல்லைப் பாட்டிற்கும் உரை விரித்து உரைக்கலானேன். இச்செய்யுட்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையையுங் கூடவே விளக்கி வருகையிற், செய்யுளியற்றிய ஆசிரியர் கொண்ட பொருண்முறை ஒருபக்கமாகவும், உரைகாரர்கொண்ட பொருண்முறை மற்றொரு பக்கமாகவும் ஒன்றேடொன்று இணங்காதாய் மாறுபட்டு நிற்றல் கண்டு மாணுக்கர் பெரிதும் இடர்ப்படுவா ராயினர். அதுவேயுமன்றி, ஆக கியோன் அமைத்த சொற்றேடர் நெறியைச் சிதைத்துச் சொற்களையும் அடை மொழிகளையும் ஒரு முறையுமின் நிப் பிரித்துக்கூட்டிப் பொருளுரைக்கும் நச்சினார்க்கினி யருரை சிறிதும் எலாவுறவேயா மென்றும் அவர் கருதுவாராயினர். முன்னரே ஆக்கியோன் கருத்தைபொட்டி வேறேர் உரைசெய்து வைத்திருந்த யாம் அதனையெடுத்து அவர்க்கு விளக்கிக்காட்டினேமாக, அதுகண்டு அவரைல் லாங் ‘தமதுரை ஆக்கியோன் கருதியபொருளை நேர்கின்று விளக்குவதொடு, பண்டைக்காலத்துத் தண்டமிழ்ச் சிறப் புகளைப் பின்றைக் காலத்துக்கேற்றபடி தெற்றென நன்கு தெரிப்பதாயும் இருத்தவின் தமது விரிந்த இவ்வாராய்ச்சி யுரையினையே பதிப்பிட்டு எமக்குத் தந்தருளல் வேண்டும்’ எனக் கேட்டு அது பதிப்பிடுதற்கான் செலவும் ஒருங்குசேர்ந்து முன் உதவினர். அங்ஙனம் உதவிய அம்மாணுக்கர்க்கு யாம் என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

உடனே யாம் எழுதிய மூல்லைப்பாட் டாராய்ச்சி யுரை அச்சிற் பதிப்பிக்கப்பட்டமையின், அதன் அசகப் புத்தகங்கள் அவ்வாண்டின் மாணுக்கர்க்கும் பிறாக்கும் வழங்கப்பட்டன. அவ்வரை நூலில் வாங்கிக்கற்ற மாணுக கரும், ஏனைத் தமிழ்நினரும் புது முறையாக எழுதப் பட்ட அவ்வரைப் பாங்கினைப் பெரிதும் வியந்து பாராட்டி, அம்முறையினைப் பின்பற்றிப் பழைய தமிழ்நால் களை ஆராய்வதிற் கிளர்ச்சிபெற லானார். இப் புதுமுறையுரை தமிழ்நாலாராயும் வகைகளை இனிது விளக்கி அறி ஞர் பலர்க்கும் அக மகிழ்ச்சியினை விளைத்தமை கண்டு, இனி இத்தகைய உரைகளைபே எழுதுதல் வேண்டுமென எமதுள்ளம் பெரிதும் விஷைந்தது.

கி.பி. கக்கா-ஆம் ஆண்டு கலைநூற் புலமைக்குப் பயிலும் மாணுக்கர்க்குப் பத்துப்பாட்டுக்களில் ஒன்றன பட்டினப்பாலை என்னும் அருந்தமிழ்ச் செய்யுள் பாட மாய் வந்தது. யாம் மூல்லைப்பாட்டிற்கொழுதிய ஆராய்ச்சியுரையினைப்பற்றிக் கேள்வியற்ற அவ்வாண்டின் மாணுக கர்களுந் தமக்குப்பாடமாய் வந்த பட்டினப்பாலைக்கும் அதனைப்போலவே ஓர் ஆராய்ச்சியுரை எழுதித்தரும் படி வேண்டி, அதனைப் பதிப்பிடுதற்கான் செலவின் பொருட்டுத் தாழும் ஒருங்கு சேர்ந்து பொருளுதலை செய்தனர். அம்மாணுக்கர் செய்த வுதவிக்கும் யாம் பெரி துங் கடமைப்பட்டிருக்கின்றேம்.

திரும்பவுங் கி.பி. கக்கா-ஆம் ஆண்டு கலைநூற் புலமைக்குப் பயிலும் மாணுக்கர்க்கும் மூல்லைப்பாட்டுப் பாடமாக வந்தது. இதற்கிடையில் முதற்பதிப்பிட்ட எமது மூல்லைப்பாட் டாராய்ச்சியுரைப் புத்தகங்கள் எல்லாஞ் செலவழிந்து போனமையின், அவ்வாண்டின் மாணுக

கர்களுஞ் செய்த வேண்டுகோட் கிணங்கி அவர்தாமுட் ஒருங்குசேர்ந்து முன்னர்த்தந்த பொருள்கொண்டு அஃதிரண்டாம் முறையும் பதிப்பிடப்பட்டது. இரண்டாம் பதிப்புப் புத்தகங்களுஞ் சௌவாய் விட்டமையால், இப்போதிதனை மீண்டும் பதிக்கலாயினேம். இப்பதிப்பின் கட்பலதிருத்தங்களும் பல மாறுதல்களுஞ் செய்யப்பட்டிருக்கின்றன. எமதிடமுள்ள ஓர் ஏட்டுச் சுவடியையும் அச்சுப் புத்தகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து மூல்லைப் பாட்டுச் செய்யுளின் கண்ணுஞ் சில திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

மூல்லைப்பாட்டுப்பயில்வொர் பிறநால்உதவிபெரிதும் வேண்டாமல் எனிதில் அதனைக் கற்றறிதற் பொருட்டு, முன்னிரண்டு பதிப்புக்களிலும் இல்லாத பல விளக்கஉரைக்குறிப்புகள் இப்போதிதன்கட்புதியவாய்ச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அதுவேயுமன்றி, உலக வழக்கத்தி அள்ள சொற்களைத் தவிர்த்து மூல்லைப்பாட்டில் வந்த ஏனை எல்லாச்சொற்களையும் அகரவரிசைப் படித்து அவற்றிற்கெல்லாம் பொருள்கள் எழுதி யிருக்கின்றேம். இவ்வருஞ்சொற் பொருள் வரிசையின் உதவிகொண்டு இச்செய்யுட்பொருள் உணர்ந்து கொள்வது எவர்க்கும் என்றேயாம். இனி, இவ்வருஞ் சொற்கட்குப் பொருள் வரையுங்கால் இம்மூல்லைப்பாட்டு வழங்கிய காலத்தில் அதன்கண்வந்த சொற்கட்கு வழங்கிய பொருள்களையும், அக்காலத்தை அடுத்துத் தோன்றிய சான்றேர் நூல்களில் அவற்றிற்கு வழங்கிய பொருள்களையும் எடுத்துக் காட்டியிருக்கின்றேம். ஒரு செய்யுள் வழங்கிய காலத்தும் அதனைப்படுத்துவது காலத்தும் அச்செய்யுட்சொற்கட்குப் பொருட்டெளிவது அச்செய்யுள் ஆக்கியோன்

கருத்தை நன்கறிந்து கோடற்குக் கருவியாமாதலின். இங்ஙனஞ் சொற்பொரு டெனிவிக்கும் முறையைத் தமி ராராய்வோர் அனைவருங் கைப்பற்றி ஒழுகுவராயின் நமதருமைச் செந்தமிழ்மொழி சாலவும் விளக்கம் உடை பதாகித்திகழும்.

இனி, இவ்வாராய்ச்சி யுரையின்கண் மற்றொரு முதன்மையான சீர் திருத்தமுஞ் செய்திருக்கின்றேம். வெதான்றுதொட்ட சிறப்பும, இலக்கணஇலக்கிய வரம் ஏங், தனக்கெனப் பன்னாறுயிரஞ் சொற்களும் வாய்ந்து, இன்றுகாறும் வழக்கு வீழாது உயிரோடு உலாவிப் பன் ஊறுயிரம் மக்கட்குப் பெரிது பயன்பட்டுவரும் நமது இனிய செந்தமிழ்மொழியை அயல்மொழிச் சொற்கள் சிரவாமற் பாதுகாத்துத் தூயதாய் வழங்கி அதனை வளம் பெறச் செய்வது தமிழராயினார். ஒவ்வொருவர்க்கும் இன்றியமையாத கடமையாம் சிலநாற்றுண்டுகளாய்த் தோன்றி இலக்கண இலக்கிய வரம்பில்லாது தமக்கெனச் சிலசொற்களே யுடைய மொழிகளையும், உலகவழக்கிற குச் சிறிதும் பயன்படாமல் இறந்துபட்ட மொழிகளையும் அவற்றிற்குரியாரும் அவற்றிற்கு உரியார்போற் றம் மை எண்ணிக்கொள்வாரும் அவற்றைத் தூயவாய் வழங்கவும் அவற்றை உயிர்ப்பிக்கவும் ஓவாது முபன்றுவர, எல்லா நலங்களும் ஒருங்குடைய நமதருமைச் செந்தமிழ் மொழியை நம்மனோர் பயிலாதும் பாதுகாவாதுங் கைவிட்டிருத்தல் நிரம்பவும் இரங்கற்பாலதொன்றும். இனி யேனும் அவர் அங்ஙனம் மடிந்திராமைப் பொருட்டு, நம்மனோரிற் கற்றவராயிருப்போர் ஆரியம் ஆங்கலம் முதலான பிறமொழிச் சொற்களைக் கலவாமற் றனித்தமிழிற் பேசவும் எழுதவுங் கடைப்பிடியாய்ப் பழகிவரல்

வேண்டும். இதனை முன்நடந்து காட்டும் பொருட்டு. இதற்குமுன் யாம் எழுதிய நூல்களிற் புகுஞ்ச சிற்கில அயன்மொழிச் சொற்களையும் அந்தால்களைத் திரும்பப் பதிப்பிட்டுவரும் இப்போது முழுதங் களைந்துவிட்டு, அவை நின்ற இடத்திற் தாய தமிழ்ச் சொற்களையே நிரப்பி வருகின்றேம் இம் மூல்லீப்பாட்டாராய்ச்சியிற்கு யின் கண்ணும் முற்பதிப்புகளிலிருந்த அயன்மொழிச் சொற்களை நீக்கி அவற்றிற் கீடான செந்தமிழ்ச் சொற்களையே இப்பதிப்பின்கட்ட பெய்துவைத் திருக்கின்றேம். என்றாலும், கால நிலைக்கும் நாகரிகவளர்ச்சிக்கும் இசையச் சில அபன்மொழிச் சொற்களையுஞ் கிலசொற்றெடுதாக்களையுங் குறியீடுகளையும் ஒரோவிடங்களில் மிகச் சிறுசுடுத்தாருதல் வழுவென் நெண்பதுாம் அறிஞர்க்கு உடன்பாடா மென்க. இத் தன்மையவான ஆராய்ச்சியுரைகள் எழுதுவதற்கு நல்வழிகாட்டின ஆங்கிலமொழி நல்லிசைப்புலவர்க்கு யாம் எழுமையும் நன்றி பாராட்டுங் கடமை உடையேம்.

பல்லாவரம் 'பொதுநிலைக்கழகம், சாலி, கஅசகரூப ஆவணிமீ'	இங்கனம், மறைமலையடிகள்.
---------------------------------------------------------	---------------------------

## REFACE TO THE FIRST EDITION

*"Poetry is simply the most beautiful, impressive, and widely effective mode of saying things, and hence its importance"—Matthew Arnold.*

To a mind brooding on the silent beauty exhibited the varied phenomena of nature, to an intellect diving deep into the mysteries that lie in the inmost corners of life, to a soul soaring high into ethereal regions of religion and philosophy, to a spirit seeking serene rest in moral sanctity and Divine grace, nothing appears so permanently beautiful, so certainly impressive and effective as the study of a fine piece of poetry. Not only does a fine poem delight us by presenting a faithful picture of nature's charms and beauties but it also impresses us with the immediate presence of a benign principle that manifests itself in all that is bright and beautiful. While it thus kindles in man the thought about a supreme being of unlimited love and kindness, it calls forth also from him love and sympathy for all animate beings which, like every one of us, pursue certain lines of development and fulfil certain purposes in life each in its way. It is this love, this sympathy that marks him out as superior to lower animal kingdom, it is this special quality that refines and ennobles his entire being.

Further, the soothing power of poetry is great and its influence on our mind is mild and sweet. hearts eaten away by sorrow and worldly cares the reading of poetry comes as a healing balm; to hearts chilled by the icy hand of cruelty it appears like the warming rays of the morning sun; and to hearts stained with the blackest crime and the basest vice comes as the washing water of a crystal rill. How lovely are the changes wrought by poetry in the mind of man; and how profound and permanent are the moral effects it brings into his inward nature!

To me the study of Poetry has been a welling fountain of delight and ever will it continue to be so to the very end of my life on this earthly plane. For years together I have been devoting my time to a close, careful and diligent study of the ancient classical poems of the Tamil language and have been drinking deep the ineffable sweetness that was there stored in. The pure simplicity of thought, the close and minute observation of nature, the vivid and sublime portraits presented of the social, moral, religious and intellectual conditions of the hoary Tamilian life, the energy and artistic beauty beaming through with a sterling freshness, and last, but not least, the great historic value which it possesses—all combine to invest Tamil Poetry with a peculiar charm and splendour that can hardly be surpassed by the poetry of any great language in the world. These charac-

ristics of Tamil Poetry accord to Tamil quite a unique place in the history of cultivated languages in the civilised world.

But sad to relate that the Tamil poems prescribed as text books for the B.A. and F.A. examinations in the University of Madras, have attracted little or no attention of the students, and that a study of them has even been looked upon as useless and resome by some who had been led to revel in stories of a religious and mythological character and who had thereby lost all seriousness and all appreciation of nature's charms. This has been due partly to the teaching of the Pandits and the silly volumes of notes which mainly consist in giving words for word meanings and turgid and trivial grammatical notes and partly to some prescribed Tamil texts in prose and poetry which, for the most part, contain silly and crude religious myths translated from Sanscrit Puranas and which by no means represent the true character of original Tamil classics.

I do not mean, however, to deny the fact that one or two classical poems are occasionally prescribed as text-books by the scrupulous members of the Tamil Board, but I only intend to say that even these brilliant gems get buried deep in the heap of filthy poems forthcoming as text-books by their side. The sparkling glitter of the former is swallowed up in the darkness of the latter; and the study of Tamil

Poetry therefore appears to our gaze as though were surrounded by an impenetrable gloom.

In spite of this disadvantage I had had a earnest desire to direct the attention of students to sound critical study of at least the few prescribed text of classical poems and see what effect would be produced on them when they are taught in the light of modern poetry-criticism in general. Although I felt incompetent for the task, yet I ventured to make the attempt which, as I afterwards found to my great satisfaction, proved highly successful not only among the students in my College but also among those who stand outside the pale of university learning and study Tamil in private out of pure love. The benefit that had accrued to students from a critical and comparative study of poetry became patent and ever since the time that I attempted my critical method of teaching poetry my scheme was put into practice only orally. But an occasion presented itself to me for bringing my critical method of teaching into writing also. While I was engaged in teaching Mullaippattu to my students of the senior B. A. class, they requested me to write a critical commentary on this beautiful idyl on the new lines and subscribed in advance to defray the cost of printing. In compliance with their request I undertook the task with pleasure and finished it. I take this opportunity to express my thanks to my students of the senior B. A. class for this ar

other acts of courtesy and kindness they had extended to me.

Mullaippattu is an ancient classical Tamil idyll of 103 lines sung in honour of the Pandian King Nedunchelian by his court bard Napputhanar. How Nedunchelian, once having gone on an expedition to meet the combined forces of seven powerful kings in the field at Talayalanganam and routed them all in the fierce battle that ensued, returns with great splendour and magnificence and with trophies of victory to kiss his loveliest wife and how this beautiful maiden that had been left alone in a country villa with a deep sorrow at the separation of her beloved husband, is lying down on her couch her chaste bosom heaving up with a sigh of consolation at his shortly expected return, are all related most vividly and very picturesquely in this poem. The poem is remarkable alike for simplicity of thought, beauty of expression and noble sentiments. The imaginative hold which it has on the mind of the reader is strong and elevating. The interest of the plot is sustained throughout by the poet with great delicacy and subtlety that characterise a master mind. The rhythm and harmony of style vary every now and then and adhere closely to the dignified march of the sense, while the diction, though rugged at times, is, on the whole, chaste and elegant replete with genuine elements of Tamil. The Sanscrit words have mingled in it at the rate of two per

cent, and hence the date of its composition falls about the first century after Christian era.

In commenting on this excellent poem I have followed the main lines of literary criticism inculcated by the able and profound critic Professor William Minto; for his critical methods are authentic and help much towards a true and clear understanding of the work taken to be scrutinised. From this critical point of view, I have given a historical account of the age that gave birth to such a splendid poem as *Mullaippattu* and of the influence which that age had exerted on this poem. It must be remembered that the true nature of a work of art cannot be comprehended unless the nature and conditions of the times in which it had sprung are distinctly understood. I have also availed myself of the grand views expressed on poetry by such great masters as Milton and Ruskin and have even translated freely into Tamil one or two passages from their writings.

In my analysis of the poem I have adhered closely to the original idea conceived and expressed by the Poet, rather than follow the mangled and distorted meanings given by the old commentator Nachinarkkiniar. The old commentator, discarding the simple and natural order and setting in which the subject-matter of the idyll is disposed, has torn the excellently woven fabric of the Poet to pieces and glues them again together with his own vapid thought

in such a fantastic manner as to make the poem seem most unnatural and its structure highly ridiculous. And in elucidating the text, I have, therefore, inserted, wherever necessary, short critical notes which would make the inaptitude of the commentator's meanings at once intelligible to all reflective minds. Pandits V. Swaminatha Aiyar of the Government College at Kumbakonam and Pandit C. Tiruchitrambalam Pillai of Coimbatore having been greatly misled by the commentary of Nachinarkkiniar, have in their editions, added notes which, without following the sense of the poem, simply mar the flow and natural setting of its poetic thoughts. But of the two I wish to recommend to students Mr. Tiruchitrambalam's edition, since his comments and critical introduction seem to me more valuable for a clear understanding of the old commentary, though not of the poem, than that of Mr. Swaminatha Aiyar. In the course of my criticism I need hardly say that I have differed as widely from the old commentator as from the two Pandits, but I have fully stated my reasons and authority for doing so.

I conclude these few prefatory remarks with a fervent hope that those Tamil students who take a deep interest in the study of this poem, will find in the following critical commentary a better means of getting at a true and appreciative knowledge of this only genuine relic of a great and old Tamil poet Nap-

puthanar and will interest themselves by further devoting a few of their leisure hours to the study of Tamil classics and extend their knowledge of Tamil wider than it is at present.

MADRAS CHRISTIAN COLLEGE, }  
28th September, 1903. } VEDACHALAM.

ஓம்

## மூல்வஸ்ப்பாட்டு ஆராய்ச்சியுரை பாட்டினியல்பு

மூல்வஸ்ப்பாட்டு என்பதைப் பற்றித் தெரிய வேண்டுவன எல்லாம் ஆராயும்முன், பாட்டு என்பது எத்தனைமையது? என்று ஆராயந்து அறிந்துகொள்ளல் வேண்டும். பின் றைக் காலத்துத் தமிழ்ப் புலவர் பாட்டென்பது இன்ன தென்றே அறியாராய்ப் புதுப்புதுமுறையாற் சொற்களைக் கோத்துப் பொருள்ஆழ மின்றிச் செய்யுள் இயற்றுகின்றார். பண்டைக்காலத்துத் தண்டமிழ்ப் புலவரோ பாட்டு என்பதன் இயல்லை கன்கறிந்து நலமுடைய செய்யடக்கன் பலப்பல இயற்றினார். இங்கனம் முற்காலத்தாராற் செய்யப்பட்ட பாட்டின் இயல்பொடு மாறுபட்டுப் பிற காலத்தார் உண்மை பிறழ்ந்து பாடிய செய்யடக்களைக் கண்டு மானுக்கர் பாட்டினியல்பு அறியாது மயங்குவராகவிற், பாட்டு என்பது இன்னதென்பதைனே ஒருசிறிது விளக்குவாம்.

உலக இயற்கையிற் கண் முதலான புலன்களுக்கு விளங்கித் தோன்றும் அழுகை யெல்லார் தன்னகத்தே நெருங்கப் பொதிந்துவைத்துப், பின் அவற்றை நம் அறிவி னிடத்தே புலப்படும்வண்ணங் தோற்றுவித்துப், பொருள் கிகழ்ச்சியொடு மாறுபடுதல் இல்லா இனிய ஒத்தைடான் இசைந்து நடைபெறும் இயல்பினை உடையதுதான் பாட-

தென்று அறிதல்வேண்டும். இன்னும் எங்கெங்கு நம் அறிவைத் தம்வயப் படித்துகின்ற பேரழகும் பேரொளி யும் பெருந்தன்மையும் விளக்கித் தோன்றுகின்றனவோ அங்கெல்லாம் பாட்டு உண்டென்றே அறிதல்வேண்டும். இதனை விளக்கிக் காட்டுமீட்ததுப், பேரழகாற் சிறந்த ஓர் அரசி தான் மேற்போர்த்திருந்த நீலப் பட்டு ஆடை பிளைச் சிறிது சிறிதாக நீக்கிப், பின் அதனைச் சுருட்டிக் கீழே ஏறிந்துவிட்டுத் துயில் ஒழிந்து, ஒளிவிளங்கு தன் நனிமுகங்காட்டி எழுந்ததை யொப்ப, இருட்கூட்டஞ் சுருண்டு மடங்கி அலைகடலிற் சென்று அடங்கிவிடுமாறு இனைய ஞாயிறு உருக்கித் திரட்டிய பசும்பொற் றிரளை போலத் தளதள வெனக் கீழ்த் திசையில் தோன்றவும், அத்திசையின் பரப்பெல்லாம் பொன் உரைத்த கற்போற் பொலிந்து திகழுவும், பசுமை பொன்மை நீலம் சிவப்பு வெண்மை முதலான நிறவேறுபாடுள்ள பொன் வெள்ளி கள் உருகி ஓடுகின்ற நிலம்போல வான் இடமெல்லாம் பலவண்ணமாய் விரிந்து விளங்கவும், கரியமுகில்களைல் லாஞ்சு செவ்வரக்கு வழித்த அகன்ற திரைச் சிலைகள் போலவும் வெளிய முகில்களைல்லாம் பொற்பட்டுத் துகில் போலவும் ஆங்காங்குச் சொல்லுதற் கரிய பேரொளி யொடு திகழுவும் உலகமங்கை நகைத்தாற் போலப் புது மையற்றுத் தோன்றும் விடியற்கால அழகெல்லாம் பாட்டென்றே அறிதல்வேண்டும். ஆ! இங்ஙனங் தோன்றும் அவ் விடியற்கால அழகினைக் கண்டு வியந்தவண்ணமாய் மீண்வலையொடு கடற்கரையில் நிற்குஞ் செட்படவேனைக் காட்டினுஞ் சிறந்த புலவன் யார்?

அவ் விடியற்காலையிலே மூல்லை நிலத்து மேய்ப்புர் கள் ஆண்கன்றுகளைத் தொழுவத்திலே தாம்பினுற் கட்டி

வைத்து, ஆன் நிரைகளை அடுத்துள்ள மலைச் சாரலிற் கொண்டுபோய்ப் பசிய புல் மேயவிட்டுத், தாம் மரங்குழி விற் சாய்ந் திருந்துகொண்டு, தமக் கெதிரே பச்சிலைப் போர்வை மேற்கொண்டு கரிய முகில்கள் நெற்றி தழுவிக் கிடப்பப் பெருந்தன்மையொடு வான் அளாவித் தோன் றும் மலையினை அண்ணாஞ்துபார்த்தவாறும் அவர்கள் அச சமும் மகிழ்ச்சியும் அடையும்போது அங்கும் பாட்டு உண்டென்றே அறிதல்வேண்டும்.

காதலினற் கட்டுண்ட இளைஞரும் மகளிரும் நெகி மாத காதலன்பின் மிகுதியால் தோளொடு தோள் பினையத் தழுவிக்கொண்டு, மலையடிவாரத்தில் உள்ள மூஞ் சோலைகளிற் களிப்பாய் உலவந்தோறுந், தூங்கணங்குரு விகள் மரக்கிளைகளில் வியப்பான கூடுகட்டுதலையும்; மரப் பொந்துகளிலிருந்து மணிப்புருக்கள் கூஞ்சலையும்; ஆண் மயில்கள் தம் அழிய தோகையினை விரித்துப் பெட்ட மயில் கண்டு களிப்ப ஒருபுறம் ஆடுதலையும்; மலையிலிருந் தொழுகும் அருவிசீர் கூழாங் கர்ப்படையின் மேற் சிலு சிலுவென்று ஓடிவந்து அச்சோலையின் ஒரு பக்கத்துள்ள ஆழந்த குட்டத்தில் நிரம்பித் துளும்ப, அதன்கண்டாள செந்தாமரை முகிழ்கள் அகன்ற இலைகளின்மேல் இதழ் களை விரித்து மிகச் சிவப்பாய் அலர்தலையும் விரும்பிக் கண்டு, நறமணங் சுமமும் பூக்களை மரங்களினின்றாந் தாவிப் பறித்துக் கரிய கூந்தலில் மாறுமாறி அணிந்துஞ், சிவக்கப் பழுத்த கொவ்வைக் கணிபோன்ற தம் இதழ்கள் அழுந்த முத்தம் வைத்துக்கொண்டுந், தேன் ஒழுகினு வென இனிய நேயமொழிகள் பேசிக்கொண்டும் அவர்கள் செல்லுமிடத்து அங்கும் பாட்டு உண்டென்றே அறி தல் வேண்டும்.

## மூல்லைப்பாட்டு ஆராய்ச்சியரை

சருங்கச் சொல்லுங்கால் எங்கெல்லாம் நமதுவர் வைக் கவர்கின்ற பேர்முகு உலக இயற்கையிற் காணப் படுமோ அங்கெல்லாம் பாட்டு உண்டென்பது தெளியப் படும். ஆயினும், ஒரு நல்லிசைப் புலவனுல் இயற்றப் படுகின்ற பாட்டுப்போல அது நாலினிடத்தே காணப் படுவதில்லையெனின்; நன்கு வினாயினுப், ஒரு நாலின் கண் எழுதப்பட்டு, உலக இயற்கையின் அழகை நமதுள் எத்திற் ரேன்றக்காட்டி நமக்கு உவப்புணர்வு பயக்குஞ் சொல்லின் தொகுதியான பாட்டு நாலின்கண் எழுதப் படுகின்ற வடிவுடைய பருப்பொருளாகும்; உலக இயற்கையின் அழகோடு ஒருங்கொத்துநின்று, கண் முதலான புலன்வழிப் புகுந்து நமக்கு உவப்புணர்வு மிகுதியினை வருவிக்கும் பாட்டு வடிவம்தில்லாத நண்பொருளாகும். இங்னமாகவின் உலக இயற்கையி லெல்லாம் பாட்டு உண்டென்பது துணிபோ மென்க.

அல்லாமலும், உயிர் வாழ்நாளில் ஒவ்வொருநாளும் நம்முடைய நினைவுக் கொல்லாம் உணவு தேடுதலிலும், பொருள் தொகுப்பதிலும், மனைவிமக்கட்கு வேண்டுவன திரட்டிக் கொடுத்தலிலும், பிறர் இட்ட ஊழியஞ் செய்தலிலுமாகப் பலவாறு சிதறி அருமைபெருமை யின்றிக் கொன்னே கழிந்து போகின்றன. இவ்வாறு கழிந்து போகும் மக்க ஞாடைய நினைவுகளுஞ் சொற்களுஞ் செயல்களும் நமக்கு இன்பந்தரா வாகவின் அவற்றை அறியவேண்டுமென விரும்புவாரும் உலகில் யாரும்இலர்! இனி, இவ்வாறு கழியும் நாட்களில் ஒரோவொருகால் அவர் அறிவு வறியகினைவுகளின் வேறூக்பாரின்து, உலக இயற்கையழகிற் படிந்து அதன் வண்ணமாய்த் திரிந்து தெளிவுற்று விளங்கும்போது, அவ்வறிவிற் சர்த்து பெரு

கும் அரிய பெரிய கருத்துக்களையே நாம் அறிதற்கு மிக விழுகின்றோம். இங்ஙனங் தோன்றும் அரிய பெரிய கருத்துக்களின் கோவை ஒழுங்கினையே பாட்டென்றும் அறிதல் வேண்டும்.

இன்னும், மக்கள் வாழ்நாள் என்கின்ற நிரோடை யிலே வறுஞினைவுகளான கலங்கற் பெருநீர் பெருகிச்செல் னும்போது, உலகதியற்கை யென்னும் மலைக்குக்கைகளிலே அரித்து எடுத்துவந்த அருங்கருத்துக்களான பொற்றுகள் இடையிடையே ஆழ்ந்து அவ் வோடையின் அடிநிலத் திற் சிதர்ந்து மின்னிக்கிடப்ப, நல்லிசைப்புலவன் என் னும் அரிப்புக்காரன் மிகனிமூந்து மூயன்று அப்பொற் சிதர்களை யெல்லாம் ஒன்றாகப் பொறுக்கி எடுத்துத் தன் மதிதுட்ப நெருப்பிலிட்டு உருக்கிப் பசும்பொற் பிண்ட மாகத் திரட்டித் தருவதே பாட்டு என்றும் அறிதல் வேண்டும்.

இன்னும், மக்கள் அறிவு என்கின்ற தித்திப்பான அரிய அமிழ்தம் பலவகையான குற்றங்களொடுங் கலப் புற்றுத் தூயதன்றுய்ப் போக, நல்லிசைப் புலவன் தன் பேரறிவிற்கு அதனைத் தெளியவடித்து அதன் இன்சுவையினை மிகுதிப்படுத்தி, நாமெல்லாம் அதனைப் பருகிப் பெரிய தோர் ஆற்தலைடையக் கொடுப்பன்; அங்ஙனங் கொடுக் கப்படுங் தூய இனிய அறிவின்விளக்கமும் பாட்டென்றே அறிதல்வேண்டும். இக் கருத்துப்பற்றியே மிலிட்டன் என்னும் ஆங்கிலமொழி வல்ல நல்லிசைப் புலவரும், “பாட்டென்பது மக்கள் மன அறிவினின்றும் வடித்து இறக்கப்பட்ட தூய அமிழ்தம் ஆம்”\* என்று உரை கூறினார். இதுநிற்க.

---

\* Areopagitica.

இனி, இங்ஙனம் இயற்றப்படுகின்ற பாட்டு உலக இயற்கையழகுடன் பெரிதும் பொருந்தி நடத்தல் வேண்டும். இன்னும் இதனை நன்றாகி நோக்குமிடத்துப் பாட்டுப் பாடுதலில் வல்லவனுண் நல்லிசைப் புலவனுக்கும், உலக இயற்கயினைப் பலவகைவண்ணங்களாற் குழுத்து வரைந்து காட்டுகின்ற ஒவியக்காரனுக்கும் ஒர்துமை மிக உண்டென்பது தெள்ளித்திற் புலப்படும். ஆயினும், ஒவியக்காரன் வரைகின்ற ஒவியங் கட்டுலனுக்கு மட்டுமே தோன்றவதாகும்; நல்லிசைப் புலவன் அமைக்கின்ற பாட்டோ கண் முதலான புன்களின் அகத்தே விளங்கும் உள்ளத்திலே சென்று தோன்றுவ தாசும். ஒவியக்காரன் தான் எழுத எடுத்துக்கொண்ட பொருட்டோற்றுத்தைப் பன்முறையும் நுண்ணிதாக அளந்தனான்து பார்த்துப் பின் அதனைத் திறம்பட வரைந்தால் மட்டும் அங்ஙனம் வரைந்த ஒவியத்தைக் கண்டு வியக்கின்றோம்; தான் விரித்து விளக்கமாய் எழுதுவேண்டும் பகுதிகளில் அவன் ஒரு சிறிது வழுவிவிட்டானுயினும் அவ வோவியத்தின்கண் நமக்கு வியப்புத் தோன்றுதொழியும். நல் விசைப்புலவனே அங்ஙனம் அவளைப்போல் ஒவ்வொன்றனையும் விரிவாக விளக்கிக் காட்டவேண்டும் வருத்தம் உடையான் அல்லன். ஒவியக்காரன் புன் அறிவைப் பற்றி சிற்பவன்; புலவனே மனஅறிவைப்பற்றினிர்பவன்.

புலனறிவோ பருப்பொருள்களை விரித்தறியும் இயல்பிலுள்ளது; மனவறிவோ அப் புலனறிவின் அகத்தே நின்று நுண்ணிதாம் பொருளையுங் தானே ஒரு நொடியில் விரித்தறியும் ஆற்றல் வாய்ந்தது. அம்மம்ம! மன வறிவின் ஆற்றலை யாம் என்னென்று எடுத்துரைப்பேம்! அனுவை ஒரு நொடியில் மலைபோற் பெருகச் செய்யும்,

மலையை மறுநொடியில் ஓர் அனுவினுக் குறகச்செய்யும். இங்ஙனம் வியப்பான இயல்புடைய மனவறி விளை நல விசைப் புலவன் என்னும் மந்திரகாரன் தண்மதிநுட்பமா கிய மாத்திரைக்கோலால் தொட்ட அளவானே அது திடுக்கென்றெழுந்து அவன் விரும்பிய வண்ணமெல்லாஞ் சுழன்று சுழன்றுஇடும்.

இன்னும் இதனைச் சிறிது விளக்குவாம். ஒவியக் காரன் அச்சுறுத்தும் அகன்றதொரு கரிய பெரிய காட்டினை எழுதல் வேண்டுமாயிற் பலநாளும் பலகாலும் அதன் இயற்கையினை அறிந்தறிந்து பார்த்துப், பரியமரங்கள் அடர்ந்து ஒங்கி ஒன்றே பெடான்று பிணைந்து வெளிச்சம் புகுதாமல் தடை செய்து நிற்றலையும், அக் காட்டின் வெளித்தோற்ற அமைப்பினையும், மரங்களின் இடையீ அள்ளு இடுக்கு வெளிகளில் நமது பார்வை நுழையுக் கால் அவை தோன்றுந் தன்மையினையும், உள்ளே இருஞ் தினிந்து பரவி யிருத்தலையும் அங்குள்ளவாறே சிறந்த பல வண்ணங்களைக் குழைத்து இரட்டுத் துணியின்மேல் மிக வருந்தி முயன்று எழுதிக்காட்டல்வேண்டும்; இஃது அவனுக்குப் பலநாள் வினையாகமுடியும். நல்லிவைசப்புல வளை, ‘பரிய மரங்கள் அடர்ந்தோங்கிப் பிணைந்து நிற் கும் இருண்ட காடு’ என்று சில சொற்களைத் திறப்படச் சேர்த்துக் கூறுதல் ஒன்றினுலேயே, ஒரு நொடிப்பொழுது தில் அவ்வோனியக்காரனாலும் காட்டமுடியாத ஒருபெரு வியப்புணர்வினை நம் மனத்தகத்தே விளைவிக்கும் ஆற்ற அடையாவைன். இஃது இவனுக்கு மிக எளிதிலே முடிவு தொன்றும். இங்ஙனம் மனவுணர்வினை எழுப்புதல் மிக எளிதிலே செய்யக்கூடிய தொன்றுயினும், அட்மனவியல் பின் நுட்பம் உணர்ந்து அவ்வாறு செய்யவல்லான நற்

## அ முஸ்லீம்பாட்டு ஆராய்ச்சியுரை

பெரும் புலவர் உலகிற் சிலரே யாவர். புலவனுடைய தற்கொலை பெல்லாஞ் “சில்வகை பெழுத்திற் பல்வகைப் பொருளோக்” காட்டுகின்ற அரும் பெருஞ் செய்கையை ஒட்டைதான் அறியப்படும். இங்கும் பாட்டுவழக்கின் நுட்பமுணர்ந்து பிறமொழிகளிற் புகழ்பெற்று விளங்கிய நல்லிசைப்புவர்கள் ஓமர்,\* தாந்தே,† செகப்பிரியர்,‡ மிலிட்டனூர்,§ கீதே||, காளிதாசர் முதலியோரும், நஞ் செந்தமிழில் திருவள்ளுவர், நக்கீரனூர், இளங்கோவடி கள், கூலவாணிகள் சாத்தனூர், மாங்குடி மருதனூர், கபிலர், சேக்கிழார் முதலானேரும் பண்டைக்காலத்து ஏனை நல்லிசைப்புவர்களுமோவர். இன்னும் இதனை விரிப்பிற் பெருகுமென்றஞ்சி இத்துணையின் நிறுத்துகின்றார்கள்.




---

\* Homer, † Dante, ‡ Shakespeare, § Milton, || Goethe.

## பழந்தமிழ்ப் பாட்டின் சிறப்பியல்பு

இனிப், பண்டைக் காலத்துச் செந்தமிழ்ப் புலவரெல்லாரும் உலக இயற்கைத்திறம் பிறழாமல், அதனை நனுகி ஆராய்ந்து பாட்டுப்பாடும் மனவுறுதி மிகுதியு முடையராயிருந்தனர். உலக இயற்கையிற் காணப்படும் ஒளிவிளக்கத்தையும் எழிலையும் மிக வியந்தனர். தம்மன ஊனர்விற்கு இசைந்த வண்ணமெல்லாம் உலகஇயற்கையினைத் திரித்துக் கூறுமல், அவ்வுலக இயற்கையின் அழகின் வழியே தமதறிவினைப் பொருந்தவைத்துத் தம் நினைவினை விரிவுசெய்து விளக்கி மகிழ்ந்தனர். இம் முறை மை நற்பெரும் புலவர்க்கு இன்றியமையாச சிறப்பின தாம் என்னுங் கருத்துப் பற்றியே இரசிகர்\* என்னும் ஆங்கிலமொழி உரைவல்ல ஆசிரியர், காட்டு என்ற புலவரைப் பற்றிச் சொல்லவந்த விடத்து “அவர் தமதுணர் வின் வழியே உலக இயற்கையினை நிறுத்திக்கொள்ளாமல், அவ் வுலக இயற்கையின் வழியே தமதுணர்வினை நிறுத்தி நின்றார்.” என்று புகழ்ந்தெடுத்துக் கூறினார். ஆகவே, உலக இயற்கையின் வழிநின்று பாட்டுப் பாடுதலே அருமையா மென்பதும், அதுவே நல்லிசைப் புலவர்க்கு அடையாளமாம் என்பதும் இதனால் நன்குபெறப்படும். பழந்தமிழ்ப் புலவர்களெல்லாரும் இந்தநனுக்கம் இனிதறிந்து விளங்கினார்களென்பதற்குப் பழையதமிழ்ப் பாட்டுகளே சான்றாகும். எனினும், இதனை ஒரு பழைய செய்யுள் முகத்தானும் ஒருசிறிது விளக்கிக் காட்டுவாம்

---

\* Ruskin: Modern Painters, Vol. III, p. 284.

கட மூல்விப்பாட்டு ஆராய்ச்சியுரை

“முனிதயிர் பிசைந்த காங்தள் மெல்விரல்  
கருவுறு கவிங்கங் கழாஅது உறீஇக்  
குவீர உண்கண் குய்ப்புகை கமழுத்  
தான் துழங்து அட்ட தீம்புளிப் பாகர்  
இனிதெனக் கணவன் உண்டவின்

நுண்ணி தின்மகிழ்ந்தன்றுண்ண அுதல்முகனே”  
என்பது குறுங்தொகை\* என்னும் பழையதமிழ்நூலில்  
உள்ள ஒரு பாட்டு. தன் மகள் தன் காதற்கணவன்  
வீட்டில் எப்படியிருக்கின்றார்கள் என்பதைக் கண்டறியும்  
போருட்டுச் சென்ற செவிலித்தாய், அவ்விருவரும் மிக்க  
நேயமுடையராய் வாழ்வதுகண்டு, தன்னுள்ளே மகிழ்ந்து  
சொல்லியதாக இது பாடப்பட்ட டிருக்கின்றது. “என்  
மகள் வற்றக்காப்சின கட்டித் தயிரைப் பிசைந்த காங்  
தள் மலர்முகிழ்போற் சிவந்த மெல்லிய விரல்களால்,  
நன்கு கழுவி வெண்மையான உயர்ந்த ஆடை சமையல்  
செய்யும் விரைவினால் இடுப்பினின்றும் அவிழ்ந்து கழில்  
அதைக் கைகழுவாமலே உடுத்துக்கொண்டு, குவீரப்  
ழுப்போன்ற மைத்திட்டிய தன் கண்களிலே தாளிப்புச்  
செய்யும் புகைபட்டு மனக்கவும் அதையும் பாராது,  
தான் துடுப்பினால் துழாவி மிக்க அன்பொடு சமைத்த  
சவை மிகுந்த புளிப்பாகினைத் தன் கணவன் மிகவும்  
இனிதாயிருக்கின்ற தென்று சொல்லிக்கொண்டே உண்  
ஞுதலைப் பார்த்து ஒளிமிகுந்த நெற்றியினையுடைய என்  
களின் முகம் உள்ளுக்குள்ளே நுட்பமாய் மகிழ்ச்சி  
அடைந்தது.” என்பதுதான் இப்பாட்டின் பொருள்.  
பாருங்கள்! இச்செய்யளின் இயற்கையழகும், இதன்கட்டு  
காட்டப்பட்டிருக்கும் மனவுணர்வின் இயல்பும் எவ்

\* குறுங்தொகை, கசுள்.

## பழந்தமிழ்ப் பாட்டின் சிறப்பியல்பு கக

வளவு அருடுமையாக இருக்கின்றன! காதற்கணவனும் மனைவியுங் கெழுமிஇருந்து இல்லறம் நிகழ்த்தும் ஒடுக்கம் மூல்லை எனப்படுமாசலின், இவ்வொழுக்கம் நடைபெறுகின்ற மூல்லை நிலத்திற்கு ஏற்ப ‘முளிதயிர்பிசைந்த’ என்றார்; என்னை? தயிர் பால் முதலியன ஆனிரைமிக்க மூல்லை நிலத்திற்கே உரியவாகலின். தன் கணவன்மே அவள் காதன்மிகுதியினால் ஏவலரும் பிறருஞ் சமையல் செய்வதற்கு ஒருப்படாது தானேதன் மெல்லிய சிவந்த விரல்களால் தயிரைப்பிசைத்தலும், கணவன் பசித்திருப் பானே என்னும்நினைவால் விரைந்து சமையல் செய்யும் போது இடுப்பிற்கட்டிய உயர்ந்த ஆடை கழலவும் பிசைந்தகையினைக் கழுவிவிட்டு உடுப்பதற்குட் காலம் நீண்டு அப்புளிப்பாகின் பதங் கெடுமெனுணர்ந்து அக்கையுடனேயே அவ் வுயர்ந்த ஆடையினைக் கட்டிக் கொள்ளுதலும், அங்ஙனம் பிசைந்து திருத்திய புளிப்பா கிளின்தாளிக்கும்போது மேல் எழும் புகை தன்குவளைப் பூவன்ன கண்ணிற்படவும் அப்புறங் திரும்பினால் அது பதங்கெடுமே என்று முகந்திரும்பாமல் அதனை விரைந்து துழாவலும், அங்ஙனமெல்லாங் தன்வருத்தத்தினையும் பாராது சமைத்த சுவைமிக்க அப்புளிப்பாகினைக் கணவன் மகிழ்ந்துண்ணல் கண்டு தன்மகிழ்ச்சி வெளியேதரியா மல் அவள் முகம் மலர்ந்து காட்டுதலும், இயற்கையே தவங்குள்ள நாணத்தால் அவள்முகஞ் சிறிதுகவிழுந்து நிற்க அவளது ஓளிமிக்கநெற்றியே அம்மகிழ்ச்சிக் குறிப் புப் புலனுக முன்விளங்கித் தோன்றுதலுஞ் சில சொல் வில் மிக விளங்கக்கூறிய நுண்மை பெரிதும் வியக்கற்பால தொன்றும். உள்ளமுவக்கும் மூல்லை நிலத்திற் கணவ துறம் மனைவியும் வேபுமாய் மருவிவாழும் இயற்கை இப்

## கட மூல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

பாட்டின்கண் ஒவியம் எழுதிக் காட்டினாற்போல் எவ்வளவு உண்மையாகவும் இனிதாகவுஞ் சொல்லப்பட்டிருக்கின்றது! இப்பொருளாருமையோடு இச்செய்யுளில் உள்ள சொற்கள்-எல்லாம் நீர்மடையில் தெளிநீர் மொழுமொழு வென்று ஒடுவதுபோல் ஒசையின்பம் உடையவாய் ஒழு குதலும், ஒருசொல்லாயினும் பொருளின்றி வேண்டா கூறலாகாமல் முன்னும் பின்னுமுள்ள பொருட்டெடாடர் புக்குவற்ப இடையே முழுமுழுச்சொற்களாய் அமைந்து நிற்றலும் மிகவும் பாராட்டற்பாலனவாகும் என்பது.

இன்னும் பண்டைக் காலத்துத் தண்டமிழ்ப்புவர் உலக இயற்கைப் பொருள்களை ஆங்காங்குத் திரிந்து கண்டு பெருங்களிப்பும் பெருகிய மனவெழுச்சியும் உடையாய், வருத்தமின்றி இனிதாகப் பாட்டுகள் பாடினார் என்பது அவர் தாம்விரித்துச் சொல்லும் பொருள்களுக்கு எடுத்துக்காட்டும் உவமைகளால் நன்குபுலனும். ஓரிடத்தில் மாண்கொம்பைப் பற்றிச் சொல்லவந்துழி, ‘இரும்பை முறுக்கிணற்போலுங் கரிய பெரிய கொம்பு’ என்னும் பொருள்பட “இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பு” (அகானாறு, ச) என்றும், ஓரிடத்தில் இருவர் நேய ஒற்றுவையினைச் சொல்லவந்தபோது ‘கத்தியுறை செய்யுஞ் சிறியதொழிலாளன் அரக்கொடு சேர்த்த கல்லைப்போலப் பிரியோம்’ என்னும் பொருள்படச் ‘சிறுகாரோடன்\* பயினெடு சேர்த்திய கற்போற் பிரியல்பு’ (அகானாறு, க) என்றும், ஓரிடத்திற் புறந்துறுத்திய நண்டின் கண்களுக்கு வேப்பம்பூ முகையினை உவனமயாக எடுத்து “வேப்புநீணயன்ன நெடுங்கட்கள்வன்” (ஜங்குறநாறு, ர ०) என்றும், ஓரிடத்தில் ‘வயல் நெல் புதிது \* “காரோடர் உறைகாரர்”-திவாகரம், மக்கட்பெயர்த்தொகுதி).

## பழந்தமிழ்ப் பாட்டின் சிறப்பியல்பு கங்

என்ற பசிய கதிருக்குச் செல்வர்கள் தமது குதிரையின் உச்சியில் தூக்கிக்கட்டிய நையல்மூட்டுள்ள கவரி மயிரை’ உவமையாக எடுத்து ‘‘முரசுடைச்செல்வர் புரவிச் சூட்டும், மூட்டுற கவரி தூக்கியன்ன, செழுஞ்செப் பெல்லின் சேயெரிப் புனிற்றுக் கதிர்’’ (அகநானுறு, கஞ்ச) என்றும், ஓரிடத்தில் ‘‘மழையில்லாத வானம் பூத்தது போல இலைநெருங்கிய முச்சண்டைச்செடிகள் வெள்ளிய மலர்களைப்பூக்க’’ என்னும் பொருள் போதற ‘‘மழையில் வானம் மீன்அணிந் தன்ன, குழையமல் முச்சண்டை வாலியமலர்’’ (அகநானுறு; உச்ச) என்றும், ஓரிடத்தில் ‘‘பஞ்சின் ஢ருடர்நுனிபோலுங் தலையினையுடைய புதர் களின்மேல் ஏறிப்பட்டரும் இண்டைக்கொடிகளின் நிரில் நீணந்த தளவிர்கள் நெப்பில் தோய்த்தனபோல் விளங்கி இரண்டாக இருளோக் கூறுபடுத்தினால்போல் ஒவ்வொரு தளவிரும் இரண்டு கூறுபட்டனவாய்க் கரிய நிறத்துடன் அசைய’’ என்னும் பொருள்படத் ‘‘துய்த்தலைப்பூவின் புதலிவர் ஈங்கை, நெட்டதோய்த்தனா நீர்நீணைஅந்தளிர், இருவகிர் இருளின் ஈரியதுயல்வர’’ (அகநானுறு, உச்ச) என்றும், ஓரிடத்திற் ‘‘பச்சை மஞ்சளின் பசிபமுதுகைப் போல் சுற்றிலும் பொருத்துடம்பு உடையனவாய்க் கழி யிற் கிடக்கும் இருமீன்’’ என்பது விளங்க ‘‘முற்றுமஞ்சட் பச்சுறங் கடுப்பச், சுற்றிய பினா சூழ்கழி யிறவு’’ (நற்றிணை, கஞ்ச) என்றும், ஓரிடத்தில் ‘‘மயிலின் அடி போல் மூன்று பிளவாய் இருக்கும் இலைகளையுடைய பெரிய கதிருள்ள நொச்சி’’ என்பது தோன்ற “மயிலடி இலைய மாக்குரல் நொச்சி” என்றும், ஓரிடத்திற் ‘‘கதிர் அரிந்துவிட்ட திணைப்பயிரின் தாள்போன்ற சிறிய பசங் ஃாலையுடையவாய் ஓடும்ரீல் ஆரால்மீணப் பார்த்துக்

## கச மூல்லைப்பாட்டு ஆராய்ச்சியரை

கொண்டிருக்கும் நானை' என்பது புலப்படத் 'தினைத் தாள் அன்ன சிறுபசன் கால, ஒழுகுஞ் தூரல் பார்க்குங் குருகு' (குறந்தொகை, உடு) என்றும் போந்த தன்மை நவிற்கியணிச் சொற்றெட்டர்களானே பழைய தமிழ்ப்புலவரின் விழுமிய உலகியற்பொருள் அறிவினை இனிது அறிந்துகொள்ளலாம். இன்னும் இவைபோன்ற எடுத்துக்காட்டுகள் நூறுநூறுக்கப் பெருக்கலா மேனும், இங்கு அதற்கு இடம்பெறுதல் கூடாமையின் இதனை இவ்வளவில் கிறுத்துகின்றும்.

இத்துணை நுட்பமான \* உலகியற்பொருள் அறிவு பண்டைக்காலத்துத் தண்டமிழ்ப் புலவரிடங் காணப்படுதல்போல, மற்றைமொழிகளில் வல்லாய் விளங்கிய ஏனைப்பழம்புலவரிடத்துங் காணப்படுதல் அரிது. இன்னும் இவ்வாறே பழைய தமிழ்ப்புலவர் உலக இயற்பொருட் காட்சிகளைப் புனைந்துரைச்ச முறையும், அவ்வுலக இயற்கைக்கும் மக்களியற்கைக்கும் உள்ளபொருத்தம் பற்றி அவர் வெளியிட்ட அரிய கருத்துக்களின் விழுப்புமும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிற் பரக்கக்காணலாம். ஆண்டுக்கண்டு கொள்க.

தி. மு. நானுறுஆண்டுமுதல் தி. பி. நாரூண்டு வரையில் தொடர்புற்று விளங்கிய செந்தமிழ் இலக்கிய காலத்தில் இயற்றப்பட்ட நூல்களின் இயற்கையும், அங்கு நூல்களுக்கும் மூல்லைப்பாட்டிற்கும் உள்ள இயையும், அக்கால வரலாறும்.

இனித், திருவள்ளுவர் பிறப்பதற்கு முற்சென்ற நூற்றுண்டுகளிலே மிகவும் புகழ்பெற்றுவிளங்கிய புலவர்

## பழந்தமிழ்ப் பாட்டின் சிறப்பியல்பு கடு

காலமும், அவர் பிறந்த பின்நூற்றூண்டிலே அவ்வாறு விளங்கிய புலவர் காலமுன் செந்தமிழ்மொழி மிக உயர்ந்த நிலையிலே இருந்து திகழ்ந்த காலமாகு மென்று அறிதல்வேண்டும். திருவள்ளுவர் பிறப்பதற்குமுன் ஒரு நாளூரு ஆண்டும், அவர்பிறந்தபின் ஒரு நூறு ஆண்டும் சேர்ந்து முடிந்த ஓர் ஜின்நூற்றூண்டுக் காலமாகும். இக் காலத்திலே சிறந்த புலவர் பலர்தோன்றிப் பலவகையான் அரியபெரிய செந்தமிழ் நூல்கள் இயற்றினார். இப்புலவர் கனைப் போற்றித் தமிழை வளம்படுத்தற்கு ஆவல்மிக்க அரசர்பலரும் வள்ளல்லபலரும் ஆங்காங்கு மிக்கிருந்தனர். தமிழ் அரசர்கள் பலர் கல்வி வளத்தாலுஞ் செல்வ வளத்தாலும் மேம்பட்டுப், போர்வல்லமையிலும் பெரு ண்டியடைந்து, தமிழ் மொழியினைப் பல விடங்களிலும் பெருகச்செய்வதிற் கருத்துனரினராய் இருந்தார்.

இக்காலத்திலேதான் தனக்கு ஒப்பும் உயர்வும் இன்றி விளங்காநிற்குந் திருக்குறள் என்னும் அரும் பெருநூல் எழுதப்பட்டது; சிலப்பதிகாரம், மணிமே கலீ முதலான சிறந்த தமிழ்க் காப்பியங்களும், பழ மொழி, நரன்மணிக்கடிகை முதலான அறநூல்களுந் தோற்றமுற்று எழுந்தன. இவ் வைந்நூற்றூண்டுகளுக்கு முன்னும்பீன்னு மிருந்த தமிழ்ப்புலவர்களாற்பாடப்பட்டுச் சிதறிக்கிடந்த அருந்தமிழ்ப் பாட்டுக்கள்ளலாம் ஒருங்கு தொகுக்கப்பட்டு, அகநானாறு, புறநானாறு, கலித்தொகை முதலிய வகைவகைத் தொகைநூல்களாக இக் காலத்திலேதான் ஒழுங்குபடுத்தப்பட்டன. பண்ணைக்காலத்திலே செய்யப்பட்ட தொல்காப்பியம் என்னும் அரிய பெரிய தமிழிலக்கணத்தில் மிகச் சிறந்த

## கச முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

பகுதியான அகப்பொருளின் விரிவையெல்லாஞ் சுருக்கி அதனைவடித்த பிழிவாக இயற்றப்பட்ட இறையனுரகப் பொருள் என்னும் மனவியற்கைநூல் பன்னெண்டுங்கால மாக மறைந்துகிடந்து பின்னர் இக் காலத்திலேதான் வெளிவந் துலாவலாயிற்று.

இன்னும் இக்காலத்திலே இன்றியமையாது அறி யற்பாலதாஞ் சிறப்பியல்பு ஒன்றுண்டு. இதற்கு முன் ஜெல்லாங் தமிழ் பெரும்பாலுஞ் செய்யுள் வழக்கிலேயே பெருகிவந்தது; மற்று இக்காலத்திலோ அதனேடு உரை வழக்கும் விரவிப் பரவத் தொடர்கிற்று; சொல் விழுப்ப மும் பொருள் விழுப்பமும் பொதிந்த மிக இனியத்தார் உரை மிகதுணுக்கமான அறிவிளையுடைய நக்கீரர் என்னும் நல்லிசைப் புலவரால் இறையனுரகப்பொருள் என்னும் நாலுக்கு வரைந்துதற்பட்டது. இவ்வுரை சூத் திரப்பொருளை இனிது விளக்கும் பொருட்டே எழுதப் பட்டதாயினும், மற்றை உரைகள்போற் சுருங்காது மிக விரிந்து இன்றியமையாது உணரப்பாலனவாம் அரும் பேருங் தமிழ் நுட்பங்களெல்லாம் ஒருங்கு நிரம்பிப் பொலிகின்றது. ஆகவே, இக்காலத்தில் மிகச் சிறந்த உரையாசிரியராய்த் தோன்றித், தமிழ்மொழியிற் பல வகையான நல்ல சீர்திருத்தங்களெல்லாஞ் செய்து, தமிழ்ப்பயிற்சியைப் பெருகச் செய்துவந்த நற்பெரும் புலவர் ஆசிரியர் நக்கீரனார்தாமென்று அறியற்பாற்று. இதற்குப்பிற்காலத்தே வடமொழிக்கலப்பாற் புதிதுதோன்றிய விருத்தப்பா என்பது, இவ்வெந்தாற்றுண்டுக்கெஞும் விரிந்து பெருகிவழங்கிய தமிழ்நூல்களில் எட்டுணையுங் காணப் படாமை பெரிதும் நினைவுக்கற்பாற்று.

## பௌத்த சமயத்தோற்றும் பெருக்கமும்

இனி, இங்னன் தமிழ் பெருக்கமுற்று விளங்கு தற்கு ஒருபெருந் தூண்க்காரணமாய் இருந்தது யாது? என்று ஆராயப் புகுவார்க்குப், பௌத்தசமயம் ஆங்காங்கு விளக்கமுற்றுப் பரவி வந்தமையோ மென்பது புலப்படும்.

பண்டைக் காலத்தே ஆசியாக் கண்டத்தின் வட திசைப் பக்கங்களில் இருந்த ஆரியர், குளிர்ந்னி மிகுந்த அவ்விடங்களை விட்டு, இந்தியநாட்டிற் குடிபுகுதற்கு முன், இவ்விந்தியநாடு முழுதும் பரவியிருந்த மக்கள் தமிழரேயாவர்.\* தமிழர் இருந்த இவ்விந்தியநாடு பெரும் பாலும் வெப்பம் மிகுந்த நாடாதலால் இதிலிருந்த அவரெல்லாங், குளிர்மிகுந்த ஆசியாக்கண்டத்தின் வடக் கேயுள்ள ஆரியமக்களைப்போல் அத்துணை உடல்வளிமை யுடையாக இருந்திலர். உடம்பில் உரங்குன்றியிருந்த மையால் தமிழர் தமக்குள்ளே கலாம்விளைத்து ஒற்றுமை குலைதற்கு இடம்பெறுத வின்றிப் பெரும்பாலும் ஒரு மைப்பாடு உடையாப் நாட்கழித்தனர். உடல்வளிவின்

\* “There can be little doubt that Dravidian languages were actually flourishing in the western regions of Northern India at the period when languages of the Indo-European-type were introduced by the Aryan invasions from the north west. Dravidian characteristics have been traced alike in Vedic and Classical Sanscrit, in the Prakrits or early popular dialects, and in the modern vernaculars derived from them.”, pp. 41, 42, Ch II. ‘The Cambridge History of Ancient India.’

## கசு மூலிலைப்பாட்டு ஆராய்ச்சியுரை

குறைவால் அவர் மன அடக்கம்பெற்று எதனையும் ஆழங்க தறியும் இயல்புடையரா யிருந்தனர். உலக இயற்கையில் நாள்ள அழகினைக்கண்டு வியந்து அவ்வளவில் அமைந்து விடாமல், அவ் வியற்கையின் உள்ளே நுழைந்து அங்கே கெல்லாம் பிறழாத ஓர் ஒருமைப்பாடும் அதனை அங்கே நிலைபெறுத்தி மறைந்துகிடக்கும் ஓர் உயிர்ப்பொருளி னிருப்புங் கண்டறிந்து களிப்படைந்தனர். அங்கனம் இவ் விலக இயற்கையில் மறைந்து ஊடுருவிக் கிடக்கும் அவ் வுயிர்ப்பொருளினையே கடவுள் என்று துணிந்து, அதனை மனத்தால் நினைந்து வாயால் வாழ்த்தி மெய்யால் வணக்கி வழிபட்டு வாழ்ந்தனர். அவர்தமது உடல்வலி வின் குறைபாட்டாற் பலப்பல வகையான சடங்குகள் இயற்றி வழிபடுத்திக் கூறுப்படாராய்த் தனியே ஓர்திடத் தில் மனதுமதியோடு இருந்து அக் கடவுட்பொருளை மனத்தாற் பலகால்உறைத்துநினைந்து, அதனால் அறிவாழ முடையராய்த் துலங்குவாராயினர்.

இவர் இவ்வாறு இருப்ப, ஆசிபாவின் வடபகுதி களில் இருந்த ஆரியரோ குளிரால் உடம்புஇறுகி மிக்க வலிவஞ் சுருசருப்பும் உடையரா யிருந்தனர்; உடம்பு வலிவ மிகுதியும் உடைமையாலுங், குளிரும் பனியும் மிகுந்த அவ்வடபகுதிகளில் உணவுப்பண்டங்கள் வேண்டும் அளவு கிடைத்திலாமையாலும் அவர்கள் ஓரிடத்தில் அமைதியாய் இருக்கப்பெறுமல், தொகுதிதொகுதியாகப் பல திசைகளிற் பிரிந்துபோய் அங்கங் குள்ளாரோடு போர்ப்புறிந்தும் அல்லதவர்க்குக் கீழடங்கியும் ஆங்காங்குக் குடியேறி வாழ்ந்துவரலாயினர். அவர் மற்றையோருடன் போர்தியற்றப்போன காலங்களிலெல்லாங் தாழே வெற்றி பெறும்பொருட்டு அதனைப்பெறுவிக்கும் உயிர்த்

## பழங்தமிழ்ப் பாட்டின் சிறப்பியல்பு கக

துணையை நாடத் தலைப்பட்டனர். அதனால், தம் முன்னே ரில் இறந்துபட்டவர்களான இந்திரன் வருணன் மித்திரன் முதலியவரின் ஆவிகளையே தெய்வங்களைனத் துணிந்து வழிபடலானார்; வழிபடுங் காலங்களிலெல்லாங் தாம் உணவாக அயின் றவந்த பலவகையான விலங்குகளைக் கொண்று, அவற்றின் இறைச்சிகளைத் தேவர்க்கு உண்ணென ஊட்டி வேள்விசெய்தும், வேள்விசசடங்குகளைப் பலவேறுவகையாய்ப் பெருக்கி இயற்றியும் வந்தனர்.

இருக்குவேதத்தின் முதன் மண்டிலத்தில் உள்ள,  
ந.ஏ.

“இந்திரனே, எல்லாம்வல்லவனே, மிகுந்தபொருட்களாஞ் சியங்களை ஒருங்குசேர்த்துக்கொண்டு எம்முடன் வாணிகஞ் செய்யாதே! (ந.)

செல்வத்தின் மிகக் தஸ்யுவை நீ தனியாகவே நின் குளி சப்படையாற் கொண்று, இந்திரனே, நீ நின் துணை வருடன் வஞ்சின்றோ!

தொன்றுதொட்டே சடங்குகள் செய்யாரான அவர்கள், வான்வெளிக்குச் சேயராய்ப், பலமுகமாய்த் தப்பி யோடி அழிந்தனர். (ச)

நுக.

ஆரியரையுந் தஸ்யுக்களையும் நன்றூய் வேறுபிரித் தறிந்து கொள்க! சடங்குகள் இயற்றுத அவர்களைத், தருப்பைப்புற் பரப்புவோன்பால் ஒப்புவித்திடுக! (அ)

நுந.

இரிஜில்வான் கீழ்ப்படியானும் அவர்களை முற்றுகை செய்த அந்நாளில், வங்கிரிதமுடைய நூற்கோட்டைகளையும் நீ அழிந்தனையன்றோ! (அ)

துணைவ ரில்லாத சுசரவர்களுடன் போர்புரியும் பொருட்டு, அறுபதினுயிரத்துத் தொண்ணுற்றெழுப்பது காலாட்களுடன் படையெடுத்து வந்த மக்களுள் அரசரான இருபதின் மரையும், ஓ இந்திரனே, பரந்த புகழுடையாய், நீ எல்லாவற்றையும் மேற் கடந்த தேர்ல்-ருளோகளால் அழித்துளையன்றே! (க)

க0/ஏ..

இந்திரனே, தஸ்யுவைத்தெரிந்து அவன்மேல் நின்கணையை ஏவுக! ஆரியனுடைய ஆற்றலையுஞ் சிறப்பையும் மிகுதிப்படுத்துக! (ங)

ககங்.

தெய்வத்தை நோக்கி நினைந்த மனத்தினதாய் வலிய குதிரை வெட்டப்படுத்தற்கு முன்வந்து நிற்கின்றது.

அதற்கு உறவினதான வெள்ளாடும் அதற்குமுன் ஒட்டட்டப்பட்டு வந்திருக்கின்றது: இருடியரும் பாடகரும் அதன்பின் வருகின்றனர். (க2)

அக் குதிரை மிகச் சிறந்த கொட்டிலுக்கு வந்திருக்கின்றது, தன்தாய் தன் தந்தையின்பால் வந்திருக்கின்றது.

நன்கு வரவேற்கப்பட்டு இன்று அது தேவர்கள்பாற செல்லும்: அதனைப் பலியாகக் கொடுப்பவனுக்கு அது பல நன்கொடையினைத் தரும்.” (கங்)

என்னும் இவைபோன்ற பாட்டுக்களால் அவர் அவ்வியல்பு உடையராதல் துணியப்படும். இவ்வியல்புள்ள ஆரியர் இந்தியாவினுட்புகுந்தபோது அங்கே தாம்கு முன்னிருந்த தமிழரிற் சிறிது கருந்தொற்றம் உடையராய் இருந்தவர் தமக்கெல்லாங் தஸ்யுக்கள், தாசர்கள் என்னும் பெயர்கள் இட்டு வழங்குவாராயினர். கிரேக்

## பழந்தமிழ்ப் பாட்டின் சிறப்பியல்பு உக

கர் மற்றை நாட்டவரைப் பார்ப்பேரியர் என்றும், தமிழர் ஏனையோரை மிலேச்சர் என்றும் அழைத்தல்போல ஆரி யருந் தமிழரிற் சிலரை அவ்வாறு பெயரிட்டதைத்தனர். தமிழர் முன்னுளில் ஆரியரையெல்லாம் மிலேச்சரென்று அழைத்தமை “மிலேச்சர் ஆரியர்” என்னுங் திவாகர பிங்கலங்கைதச் சூத்திரத்தால் நன்கறியப்படும் உடல் வலிமை மிகவும் உடைய ஆரியர் இந்தியாவினுட் புகுத லாங் தமிழரிற் சிலர் அவரொடு போர்ப்புரிந்து தோல்வி யடைந்தனர்; சிலர் அமைதியின்பொருட்டு மலைகளில் லாங் காடுகளிலும்போய் இருந்தனர்; சிலர் கடும்போர் மலைந்து ஆரியரை வென்றனர்; சிலர் தாந்தாம் இருந்த இடம் ணிட்டுப் பெயராமல் ஆரியரை விருந்தாக ஏற்று அவருடன் உறவாடி அவர் வழக்க ஒழுக்கங்களிற் சில வற்றைத் தாந்தழுவியுந், தம் வழக்கஞ்சூழல்களை அவர் தழுவுமாறு செய்வித்தும் அவரோடு ஒருமையுற்று வாழுத் தொடங்கினர். இவ்விருவகை இனத்தாரும் ஒருவ ரோடு ஒருவர் மருவி வாழும் நாட்களில் அவரவர் தத் தமக்கே உரிய வழக்கவாழுக்கங்களை முழுவதுங் திரித் துப் பிறழ்த்திவிடாமல், அவைதம்மிற் பெரும்பான்மைய வற்றை முன்னிருந்தபடியே வைத்துக் கைக்கொண்டு கடைப்பிடித்து ஒழுகினார்.

இக்காலத்தில் ஆரியருட் குருக்கள்மார் பலர்தோன்றிப் பலவகையான வேள்விகள் செய்தல்வேண்டும் என்று வற்புறுத்தி அவற்றைத் தமிழாரசர் உதவியாற் செய்து வந்தனர்; அப்போதுதான் அவ்வேள்விக் சடங்குகள் செய்யவேண்டும் முறைகளை மிக விரித்தெழுதிப் பிரா மணங்கள் இயற்றப்பட்டன. எல்லை இல்லாத ஏழை விலங்கினங்களைக் கொலைசெய்து இயற்றப்படும் வேள்வி

## ୧୨ ଫୁଲ୍‌ଲିପ୍‌ପାଟ୍‌ଟ ଆରାୟସ୍‌ଚିଯର

କଣ୍ଠମ୍ ବେଳିଷିଚ ଚଟଙ୍‌କୁକଣ୍ଠମ୍ ଆସିଯକ୍ କୁରୁକ୍‌କଳମାର୍  
କଳିନ୍ ପ୍ରେମ୍‌ଶକ୍ତି ଅନ୍ତିଵାଳ ଏନ୍‌କୁମ୍ ମିକୁନ୍‌ତୁ ବରାବେ,  
ଉପିରକ୍‌କୋଲିକୁ ଇଯର୍‌କେବିଲେ ଉଟମ୍‌ପଟାତ ତମିମରିଲି  
ଅନ୍ତିଵାଳମିକକ ଚାନ୍‌ଗ୍ରୋରକଳ୍ ‘ଇନ୍‌ଦନନ୍ ତିତର୍ହ ଉପିର  
କଳିନ୍ ଉଟମ୍‌ପାସ କିତାତତୁ ବେଳିଷିକଳ୍ ଚେୟତଲାର୍  
ପୋତରୁମ୍ ପାଣ୍ ଏନ୍‌ଜୈନ୍?’ ଏନ୍ତରୁ ତମ ଆସିଯନ୍‌ପରୁଟନ୍  
ନ୍ୟମାୟକକଳନ୍‌ତୁ ଲାମ୍‌କିଟ୍‌ଟ ଅବରିନ୍ ଲିଲାରାତି ତମ ଲାମ୍‌ପ  
ପରୁତିକିକାଣ୍‌ଟନର୍.

ଇନ୍‌ଦନନ୍ ତମିମରିନ୍ ଅନ୍ତିଵାଳ୍ ଆରାୟସ୍‌ଚିଯିଜେ  
ଆସିଯନ୍‌ମକକଳ୍ ଲିଲାର ତାମୁନ୍‌ତମୁଷି ଲାମ୍‌କପ୍‌ପକୁନ୍‌ତକାଳେତ  
ତିଲୋତାଣ୍ ଉପନିଟତଙ୍‌କଳ୍ ଏମୁତପ୍‌ପଟଟନ. ଇଲିବୁପ  
ନିଟଙ୍‌କଳ୍ ଆସିଯାର୍‌କୁ ଏଟଟାତିରୁନ୍‌ତ ଅନ୍ତକଳୀନ୍ ଅନ୍ତ  
ବୁନ୍‌ତତ୍ତ୍ଵ, ଅବର୍‌ଚେୟତୁ ପୋନ୍‌ତ ଉପିରକ୍‌କୋଲିଯିଜେ ନିରୁତ  
ତୁତର୍ ପୋରୁଟାକତ ତମିମ୍‌ଚାନ୍‌ଗ୍ରୋରକଳାଲ୍ ଇଯର୍‌ପ  
ପଟଟନିବା ଦେଣନ୍‌ପଥର୍‌କୁ ଅବି ବୁପନିଟତଙ୍‌କଳିଲେଯେ  
ମରକକପ୍‌ପଟାତ ଚାନ୍‌ରୁକଳ୍ ପଲାମିରୁକ୍‌କିନ୍‌ରନ୍. \* ଇନ୍‌ଦ  
’ନମ୍ ଉପନିଟତଙ୍‌କଳ୍ ଏମୁତପ୍‌ପଟଟ ମିନ୍‌ନାରୁମ୍ ଲିଲଙ୍‌କି  
ନନ୍କଳୀପ ପଣିଯିଟ୍‌ଟୁସ ଚେୟଯୁମ୍ ବେଳିଷିକଳ୍ କିରିତୁନ୍  
କୁନ୍ନପଟାମାଲ୍ ଆସିଯାର୍‌କୁଳ୍ ମିକୁନ୍‌ତୁ ବନ୍‌ତମୟାନୁମ୍,  
ଆସିଯକ୍‌କୁରୁକ୍‌କଳମାର୍ ତନ୍‌କୋଳକେକକୁ ଇନ୍‌ଦନାତ ତମି  
ମୁନ୍ନାଯୁମ୍ ଅନୁଚେୟଯୁମ୍‌ପାତି ଲାଲିନ୍‌ତୁ ବରୁତତିନାମୟାନୁମ୍  
ଆସିଯାର୍‌କୁନ୍ ତମିମ୍‌ରକୁମ୍ ଇତନ୍‌ପୋରୁଟ୍‌ଟ ଲାମ୍‌କକଣ୍‌ଠମ୍  
ଏତିର୍‌ବୁମ୍‌କୁକଣ୍‌ଠମ୍ ନେର, ଅବିବମ୍‌ଯତତିଲ୍ ଲାଲାଟ୍‌ଟି  
ଲାଗୁନ୍‌ତ ତମିମ୍ ଅରଚାର୍‌କୁଲତତିର୍ କେଳାତମଚାକ୍‌କିଯାର ଏନ୍  
ପାର୍ ତୋଣ୍‌ନିପ ପାନ୍‌ନିପ ତମିମ୍‌ମକକଳ୍ ଆରାୟନ୍‌ତୁଵନ୍‌ତ  
ଆସି ନଲ୍‌ଲୋମୁକକ ମୁନ୍ନକଳୀ ଏଟୁତୁ ଵିରିତତୁଚ ଚୋଲ୍

---

\* ବେଳାଳାର୍ ନାକରିକମ୍ ଏନ୍‌ନୁମ୍ ଏମତୁ ନ୍ରାଲିଲ୍ ଇତର୍  
କୁଶ ଚାନ୍‌ରୁକଳ୍ କାଣ୍‌କ.

## பழந்தமிழ்ப் பாட்டின் சிறப்பியல்பு உங

ஸ்ப்புகுந்தார். கல்லாதமக்கள் மனமுங் கரைந்து உருகும் படி மிக்கதிரக்கத்துடன் நல்லொழுக்கங்களின் விழுப்பத் தை எடுத்து விரித்து, இந் நல்லொழுக்கங்களை ஒருவன் வழுவாமற் றழுவி நடப்பனுயின் அவனுக்கு எல்லாத் துன்பங்களினின்றும் விடுபடும் கிருவாணம் என்னுங் தூயசிலை தானேவருமென்றும், அறிவில்லாத எழையிரகளை ஆயிரமாயிரமாகக் கொன்று வேள்வி வேட்டலால் மேலு மேலுங் தீவிளையே விளையுமல்லது நல்விளை எய்தாதென்றுங் கொதமர் அருள்கனிந்து அறிவுறுப்பாராயினார். மக்கள் உள்ளத்தை எளிதிலே கவர்ந்து உருக்கும் படியான கொதமர் கொள்கைகள் சிலநாளிலே எங்கும் பறவலாயின. மக்களைல்லாரும் ஆரியக் குருக்கள்மார் சொற்களில் ஐயுறவுகொண்டு தம் அறிவால் நல்லன பல வும் ஆராயப்புகுந்தனர். எங்கும் அவரவர் தத்தங் கருத்துக்களிற் ரேன்றும் நுட்பங்களைத் தாராளமாய் வெளியிடத்துணிந்தனர். பிராஞ்சு தேயத்திற்\* ரேன்றியதை யொத்த ஒருபெரிய மாறுதல் எங்கும் உண்டாவதாயிற்று. இங்ஙனம் ஒருபெரிய மாறுதல் இந்தியநாடு முழுவதுஞ் சமுன்றுவரும்போது, தென்னுட்டிலுள்ள தமிழருங் தாம் தமதுள்ளத்தே ஆராய்ந்து வைத்த அரிய பெரிய நண் பொருள்களை வெளியிட்டுத் தமது பண்டைத் தமிழ் மொழியினைப் பண்டைநாளிற்போலவே பெரிதும் வளம் படுத்தும் அரியமுயற்சியில் தலைநின்றார். இங்ஙனங் திருவள்ளுவர் பிறப்பதற்குமுன் ஒரு நாளூறு ஆண்டும் பின் ஒரு நாறுண்டும் மிக விரிந்து பெருகிய சமயவிளக்கமே அக்காலத்திற் றமிழ்மொழியின்கண் அரும்பெருஞ் செங் தமிழ் நூல்கள் பல தோன்றாதற்கு ஒரு பெருங்காரண

---

\* The French Revolution.

## ஒசு மூல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

மாயிற்று என்று தெளிவுற அறிதல்வேண்டும். ஆசிரியர் திருவள்ளுவநாயனுர் இயற்றிய அரிய பெரிய திருக்குறள் என்னும் நாலிற் கொல்லாமை புலாலுண்ணுமை ஒழுக்கமுடைமை என்னுங் தமிழர்க் குரிய அறிவாழ நுட்பப்பொருள்கள் பலகாலும் பலவிடத்தும் எடுத்து வற்புறுத்தப்படுதல் காண்க.

எ.

இனி, இப் பொருள்களைல்லாம் பெத்தசமய நூல் களிலிருந்தெடுத்துச் சோல்லப்பட்டன என்பாருந், திருவள்ளுவநாயனுர் பெத்தரே என்பாரும் உளர். இயற்கையிலே தமிழர்க்குரிய ஒழுக்கங்களின் விழுப்பத்தையே கெளதமர் என்னுங் தமிழ்ப்பெரியார் விளக்க வந்த மையால், அவ் வொழுக்க வரிசைகள் அவர் சொன்ன பின் எடுத்துக்கொள்ளப்பட்டன என்பது பொருந்தாது. திருவள்ளுவனுர் முதலிய சான்றேர், தமக்குங் தம்மி னத்தார்க்கும் இயற்கையிலே தோன்றிய அரும்பெருங்கருத்துக்களையே பெத்தசமயம் யாண்டும் விரிந்து பரந்த காலத்தில் தடையின்றிச் சொல்லுதற்கு இடம் பெற்று ராகவின், அக் கருத்துகள் திருவள்ளுவனுர்க்குங் கெள தமசாக்கியர்க்கும் பொதுவாவனவேயாம் என்று துணிக.

“அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்து உண்ணுமை நன்று”

என்னுங் திருக்குறளில் ஆசிரியர் ஆரியமக்கள் செய்து போந்த வேள்வி வினையை மறுத்துக் கொல்லாமையின் சிறப்பை விவியுறுத்திக் கூறியதுங் காண்க. இன்னும் இவ்வாழே ஆசிரியர் ஆங்காங்கு ஆரியமக்கள் செய்துபோந்த மற்றை வினைச் சடங்குகளையும் மறுத்துக்கூறுதல் கண்டு கொள்க. ஈண்டு அவையெல்லாம் எடுத்துரைப்பிற் பெருகும்.

## பழங்தமிழ்ப் பாட்டின் சிறப்பியல்பு உடு

இனி, இவ்வாறு ஒரு காலத்தில் நடைபெறும் ஒழுக் கங்களுக்கும் அக்காலத்திற் ரேன்றும் நூல்களுக்கும் பெரியதோர் இயைபு உண்டென்பதனை விளக்குதற் பொருட்டே இவ்வோர் ஜூந் நூற்றுண்டின்கண் நடைபெற்ற நிகழ்ச்சியினை ஒரு சிறிது விரித்துக் கூறினேன். ஒரு நூலின் இயல்லைபை உள்ளவாறு உணர்தற்கு அந்தால் எழுதப்பட்ட காலத்தின் இயற்கை இன்றியமையாது அறியற்பாலதாகும். இதுபற்றியே ஆங்கிலமொழியில் நுட்பவாராய்ச்சிகள் பல எழுதிய உவில்லியம் மின் டோ\* என்னும் ஆராய்ச்சி உரைகாரர், “காலப்போக்கு என்பது இன்னதென்று தொட்டு அறியப்படாத ஓர் இயற்கை வாய்ந்தது; அஃது அக்காலத்து மக்கள் இயற்றும் நூல்களிலும், கொத்துவேலைகளிலும், உடைகளிலும், அவர்கள் நடாத்தும் வாணிக வாழ்க்கையிலும், அவர்கள் அமைக்குங் தொழிற்களங்களிலும் எல்லாந்தன் அடையாளத்தைப் பதிய இடுகின்றது. \* \* \* ஒரு புலவனும் ஒரு காலஇயற்கையின் வழிநின்றே நூல் எழுதுபவனுவன்; அக்கால இயற்கை அல்லது அம் மக்கள் ஒப்புரவு அவன் எழுதுவனவற்றை எல்லாந்தன் உருவாக்கி அவற்றிற்குத் தன் நிறத்தை ஊட்டுகின்றது. இதனை நாம் கண்டறிவதற்கு அக் காலத்தின் பொது இயற்கையும், அதன்கண் அவன் குறிப்பிட்ட மக்கள் நடையி னியற்கையும், அவன் இருக்கும் இடத்தின் இயற்கையும் இன்றியமையாது ஆராயற்பாலனவாகும்.†” என்று மிக நுட்பமாக எடுத்து மொழிந்திட்டார். அது கிடக்க.

---

\* Professer William Minto.

† The Literature Of the Georgian Era, pp. 42-43.

## உசு மூல்லைப்பாட்டு ஆராய்ச்சியரை

இனி, இவ்வோர் ஜிந்துரூண்டிற் ரேன்றிய நாலக ணல்லாம் பெரும்பாலும் அக்கால இயற்கை தங்கண் எதிர் தோன்றி விளங்கப்பெறும் ஒருதன்மை யுடைய வாகு மென்று தெரிதல் வேண்டும். அறிவு ஆழமின்றி ஆரியமக்கள் செய்து போந்த வீணை வெறுஞ்சடங்கு களிற் கட்டுப்படாமல் தனியே பிரிந்துங்னிற தமிழ் மக்கள், தம் பண்டை யாசிரியர்கள் சென்ற முறையே உலக இயற்கையினையும் மக்களியற்கையினையும் உள்ளங்குவி நுழைந்து ஆராய்ந்து தாங்கண்ட அரிய பொருள்நுட்பங்களை அமைத்து நூல்கள் இயற்றினார். ஆகவே, உலக இயற்கையினையும் மக்கள் இயற்கையினையும் ஆராயும் ஆராய்ச்சி இக்காலத்துத் தோன்றிய நூல்கட்டகல்லாம் பொதுத்தன்மையாகுமென் ருணர்ந்துகொள்க.

இனி, இவ்வுலக இயற்கையினை ஆராயும் நூல்கள் எல்லாம் புறப்பொருள் எனவும், மக்களியற்கையினை ஆராய்வனவெல்லாம் அகப்பொருள் எனவுங் தொல் லாசிரியரால் வசூக்கப்பட்டன., இவற்றுள் ‘அகப்பொருள்’ என்பது ஆண்பெண் என்னும் இருபாலாறையுஞ் செறியப்பொருத்துவதாப், மற்றெல்லா உணர்வுகளையும் நினைவுகளையுஞ் தனக்குக் கீழாக்கிறுத்தித் தான் அவற்றின்மேல் அமர்ந்து தனக்கு நிகரின்றிப் பெருமையுடன் தோன்றுவதாய், இன்புமாங் துன்பமுமெல்லாங் தோன்று தற்குத் தான் நிலைக்களையு, எல்லா உலகங்களும். எல்லாப் பொருள்களுந் தன்னைச் சுற்றிச் சுழன்று செல்லத் தான் அவற்றின் இடையே சிறிதுந்திரியின்றி நிலைபெற்று விளங்குவதாய் உள்ள அன்பு அல்லது காதல்\* என் பதனை அடிப்படையாகக்கொண்டு மக்களியற்கை முழுவ

---

\* Love.

## பழந்தமிழ்ப் பாட்டின் சிறப்பியல்பு உள

தூஉம் ஒருங்கே ஆராய்வதாகும். இனிப், ‘புறப்பொருள்’ என்பது மக்கள் உலக இயற்கையுடன் பொருந்தித் தமக்கு இன்றியமையாதன வான் பல்வகை முயற்சிகளையும் முற்றப்பெறுவித்தற் பொருட்டுச் செய்யுங் தொழில் வேறுபாடுகளும் பிறவுங் தெள்ளிதின் ஆராய்வதாம்.

இனிப், பொதுவாக எல்லா மாந்தர்க்கும் உரிய இயற்கையினைப் பகுத்துரைப்பதாகவின், அகப்பொருள் ஒழுக்கம் பயின்றுவரும் பாட்டுக்களிற் சிறப்பாக ஓர் ஆண்மகனையும் ஒரு பெண்மகளையும் எடுத்துவைத்து, அன்னவர் தமக்குரிய பெயர்சொல்லி அவைதாம் எழுதப்படுதல் இல்லை. எல்லாமக்கட்கும் பொதுவாய் வருகின்ற அன்பினுள்ளிகழும் ஜந்தினை ஒழுக்கத்தை ஒருவர் இருவர்க்கு வரையறுத்துக் கூறுதல், அவ்வன்பின் ஜந்தினை யொழுக்கம் ஏனையோர்க்கு இல்லையாம் போலும் என மலைவு தோற்றுவித்து வழுவாய் முடிந்திடுமாகவின், அப்பாட்டுக்கள்எல்லாங்குறித்துஒருவர்பெயர்சொல்லாமலே வரையப்படுமென்பதுதெளிந்துகொள்க. இதுகடைப் பிடியாய்உணர்த்துதற்கே ஆசிரியர்தொல்காப்பியனார்,

“மக்கள் நுதலிய அகன் ஜிங் தினையுஞ்  
சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறு அர்.”\*

என்று கிளாந்து கூறினார்.

இனி, இதுபோற் பொதுவாக வன்றி, மக்களுள் ஒவ்வொருவருங் தத்தம் முயற்சி வேறுபாடுகளுக்கு ஏற்பப் பல்வகைப்பட்ட உணர்வும் பல்வகைப்பட்ட செயலும் உடையராய் உலகநடையறிந்து ஒழுகுவராகவின், இங்னமான அவர்தம் புறப்பொருள் ஒழுக்கம் மயின்றுவரும் பாட்டுக்களில் அவ்வவர்க்கே உரிய பெயர் பண்பு

---

\* தொல்காப்பியம், மொருள், இச.

## உடு மூல்லீப்பாட்டு ஆராய்ச்சியுரை

செயல் முதலியன எல்லாங் கிளாங்தெடுத்துக் கூறி மற்று அவை எழுதப்படும் என்க. ஒருவர் பண்புஞ் செயலும் ஏனையொருவர் பண்புஞ் செயலும் போலன்றி உலக நடையிற் பெரும்பான்யையும் வேறுபட்டு வெளியே தோன்றிக்கிடத்தலால், அங்ஙனம் வெளிப்பட்டுத் தோன்றும் பண்புசெயல்களைக்கூறும் புறத்தினைப் பாட்டுக்களில் அவ்வப்பண்பு செயல்கட்கு உரியார்பெயர் கூறல்வேண் உவது இன்றியமையாததேதீயாம் என்க. இந் நெறி அறி வழுத்துதற் பொருட்டே ஆசிரியர் தொல்காப்பியனார்,

“புறத்தினை மருங்கிற் பொருங்தி னல்லது

அகத்தினை மருங்கின் அளவுத விலவே”\*

என்று கூறினார்.

இனி, அகம் புறம் என்னும் இவ்விருவகை ஒழுக் கழுங் கலந்துவரும் பாட்டுக்களில் அகவொழுக்கமே பெரும்பாலும் முன்னும் பின்னுங் தொடர்புற்றுச் செல்ல, அதன் இடையே ஒரு புறவொழுக்கஞ் சிறுகி வருமாயின், அவற்றுள்ளும் ஒருவர்பெயர் குறித்துச் சொல்லப் படுவதில்லை. அவ்வாறன்றி, அவற்றுள் முன்னும் பின்னும் ஒரு புறவொழுக்கமே தொடர்புற்றுச் செல்ல இடையே ஓர் அகவொழுக்கங் குறுகிவருமாயின் அவற்றுள் அவ்வாறுமூக்கம் உடையார் பெயர் பண்பு முதலாயின கிளாங்து சொல்லப்படும். இவ்வாறன்றி அகப் புறவொழுக்கங்கள் இரண்டும் இனைந்து ஒப்பவருமாயின் அங்கும் அம்மக்கள் பெயர் பண்பு முதலாயின கிளாங்து சொல்லப்படும் என்பது அறிக. இங்குச் சொல்லப்பட்ட இவ்விலக்கணங்கள் இவ்வைந்தாருண்டிற் பிறந்த நூல் களிலெல்லாம் இனிது காணப்படும்.

---

\* தொல்காப்பியம், பொருள், சிகி.

## முல்லைப்பாட்டின் இயற்கையும் அதன் பாட்டியற்றிறனும்

இனி, இங்கு ஆராய்தற் பொருட்டு எடுத்துக் கொண்ட முல்லைப்பாட்டில் “தன் மனையாளைட் பிரிந்து பகை வேந்தரோடு போர்செய்யப் போவானேருதலைவன் தான் பிரிவதைன் அவருக்கு நயமாக உணர்த்திக் கார் காலத் தொடக்கத்தில் வருவேன், அதுகாறும் நீ ஆற்றி யிரு’ என்று சொல்லிப்பிரிய, அச் சொல்வழியே ஆற்றி யிருந்தவள், அவன் சொன்ன கார் காலம் வரக்கண்டும் அவன் வந்திலாமையிற் பெரிதும் ஆற்றுளாயினள்; மின் னர்ப் பெருமுதுபெண்டிர் பலவகையால் ஆற்றுவிக்கவும் ஆற்றுதவள் ‘இங்ஙனம் ஆற்றுது வருந்துதல் கணவன் கற்பித்த சொல்லித் தவறியதாய் முடியுமாதலால், அவர் வருங்காறும் ஆற்றுதலே செயற்பாலது’ என்று உட்கொண்டு பொறுமையுடன் இருந்த தலைவி யிடத்துச், சென்ற தலைவன் மீண்டுவந்தமை’ ஆகிய அகப்பொருள் இருப்புச்சொல்லப்பட்டமையால், இப்பாட்டின்கட்டலை மகன் தலைமகன் சிறப்புப்பெயர் இன்னவென்று எடுத்துச் சொல்லப்படவில்லை. இங்ஙனங் தலைமகன் தலைமகனைப் பிரியும்போது ஆற்றுவித்துப் போதலும், போன்னின் அவன் வினைமுடித்து வருந்துணையும் அவன் ஆற்றியிருத் தலும் இங்குச் சொல்லப்பட்ட தலைமக்களுக்கே யன்றி எல்லார்க்கும் உரியனவாகையால் ஆசிரியர் நப்புதனார் அவர் பெயர் இங்கெடுத்துச் சொல்லாமை பற்றி வரக்கடவதோர் இமுக்கு ஒன்றுமில்லையென்றுணர்க.

## நூறு மூல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

இனி, மூல்லை என்னும் அக வொழுக்கத்தோடு இயைபுடையப் புறவொழுக்கம் வஞ்சி என்பதாம்; “வஞ்சி தானே மூல்லைப்புறவேனே”\* என்றார் ஆசிரியர் தொல் காப்பியனானார். வஞ்சி என்பது ஓர் அரசன் வேற்றேர் அரசன் நாடு கைப்பற்றுதற்பொருட்டுப்படையெடுத்துச் செல்வது, வஞ்சித்தினை மூல்லைத்தினைக்குப் புறனை வாறு யாங்கணமெனின்; மனைவி தன் காதலனைப் பிரிந்து மனைவின் கண் இருப்பதுபோல, அவள் கணவனும் அவ ணைப்பிரிந்து பாடிவீட்டின் கண் இருப்பன் ஆகலானும், தீவிமகள் வீடு காட்டின் கண் இருப்பதுபோலப் பாடிவீடும் பகைவர்ந்கர்க்கு அரணை காட்டின்கண் அமைக்கப்படும் ஆகலானும் மூல்லையும் வஞ்சியுங் தம்முள் இயைபு உடைய ஆயின என்க.

இனி, நப்புதனூர் என்னும் நல்லிசைப் புலவர் ‘மூல்லை’ என்னும் அகவொழுக்கத்தினை விரித்துச் செய்யுள் இயற்றுகின்றார் ஆகவின், அதனேடு இயைபுடைய வஞ்சி யொழுக்கத்தை அரசன் பகைமேற் சென்று பாசறையிலிருக்கும் இருப்புக் கூறுமுகத்தால் இதன் கண் அமைத்துக் கூறகின்றார். இவ்வாறு தாம் எடுத்துக் கொண்ட பொருளுக்கு மாறுபடாமல் இவ்வாசிரியர் வேறுபொருளை இதன்கட்பொருத்தி உரைக்கும் நனுக்கம் மிகவும் வியக்கற்பால் தொன்றார்.

இன்னுங், தாங் கூறல்வேண்டும் முதன்மையான ஒரு பொருளைப் பொறுக்கான சொற்களைகுதிபினால் எடுத்துக் கோவையாகத் திரித்து நூற்றுக்கொண்டு செல் நூட்போது, அப்பொருளின் இடையே அதனேடு இயை

---

\* தொல்காப்பியம், பொருள், சுகா.

## மூல்லைப்பாட்டின் இயற்கை

நக

புடைய வேறொரு பொருளை இயைத்துச் சொல்லல் வேண்டுவது நேருமாயின், அப்பொருளின்பங்கெடாமல் இடன் அறிந்து அதனைப் பிணைப்பது நல்லிசைப் புலவரிடத்துக் காணப்படும் அரிய விளைத்திறனு மென்பது அறியற்பாற்று. இவ் வரிய விளைத்திறன் நப்புதனார் இயற்றிய இச்செய்யுளின்கண் ஆழந்தமைந்து விளங்கிக் கிடக்கின்றது. ‘மூல்லை’ என்னும் அகவொழுக்கத்தினை விதந்து சொல்லவந்த ஆசிரியர் அதனை முற்றுங் கூறி முடித்தபின், அதனேடு இயைபுடைய அரசன் போர் மேற் செல்வதான் வஞ்சியைக் கூறுவராயிற், கற்பவர்க்குப், பின்னட்டிச் சொல்லப்படும் வஞ்சி ஒழுக்கத்தினைக் கேட்டவிற் கருத்து ஊன்றுமையேயன்றி, இருவேறு ஒழுக்கங்கள் தனித்தனியே சொல்லப்பட்டும் ஒன்றாக உரிய மூல்லை என்னும் பெயர் மட்டுமே சூட்டிய குற்ற மும் உண்டாம். அவ்வாறன்றி மூல்லைப் பொருளுக்கு நடுவே எங்கேனும் ஒரிடத்திற் பொருத்தமின்றி அவ் வஞ்சிப் பொருளை மாட்டிவிட்டுங் கற்போர் உணர்வு இனைப்படையுமாகவின் அதுவுங்குற்றமேயாகும். இனி, இக்குற்றமெல்லாம் அனுகாமல், இனங்கப் பொருத்து மிடந்தான் யாதோவெனிற் கூறுதும். எடுத்துச் சொல்லப் படும் முதன்மைப்பொருள் முற்றும் முடிவெப்பூற்ற காற்பங்கோ அல்லது அரைப்பங்கோ சிறிது கருக்கெர்ண்டு ஒரிடத்திற் கூடினின்று, கற்பார்க்கு ‘இனி இஃது எங்கனம் முடியும்! எங்கனம் முடியும்!’ என்று முடிவு அறியும் விருப்பத்தினை எழுப்புவித்து, அவர் அதனை முழுதுங்கற்றுத் துறைபோகும் வண்ணம் அப் பொருள் இடையறுந்து நிற்கும் இடமே, பிறபொருளை இணைப்பதற்கு இசைவான இடுக்கு வெளியாம் என்க.

## கூட முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

இவ்வாறு இப்பாட்டின்கண் முல்லைப்பொருள் இடையறந்து நிற்கும் இடுக்குவெளி யாதோவெனிற கூறுதும்; தலைமகன் கூறிய கார்காலம் வருதலை உணர்ந்து ஆற்றுமல் அழுது வருந்தும் நங்கைக்கு நற்சொற்கேட்டு வந்த பெருமுது பெண்டிர்: “நாங்களும்பட்டைத் தலை வருந்கேட்ட நற்சொல்லால் நின் காதலன் தான் எடுத் துப்போன போர்வினையை விரைவில்முடித்துத் திரும்பி நின்னுடன் வந்து சேரவன்; அவன் வரும் வரையில் ஸி ஆற்றிக்கொண்டு இருத்தல் வேண்டும்.” என்று பலகா அஞ்சொல்லி வற்புறுத்தவும் வற்புறுத்தவும், அவள் அவர் சொற்களைக் கோளாய், மைதீடிய மூப்போன்ற கண்ணினின்றம் ஸீர் முத்துப்போல் துளித் துளியாய் விழுக் கலும்ந்து வருந்தினால் என உங்-வது வரியில் முல்லைப்பொருள் முற்றும் முடிவுபெறுமல் இடையறந்து நிற்பதுகாண்க. இப்பாட்டினைக் கற்போர் இவ்வளவில் தாங்கற்பதை நிறுத்திவிடாமல், இங்ஙனம் வருந்திய அப் பெண்மணி பின் எவ்வாறு ஆயினால் எனப் பின்னும் அறிவதற்கு மிக விழைக்குவர்; இங்ஙனம் அவர் முடிவறி யும் விழைவால் மேலுங்கற்பதற்கு மனவெழுச்சி மிகுந்து நிற்கும் பொழுது பிறபொருள் இடையே இனைத்துச் சொல்லப்படுமாயினும் அதனால் அவர் தாம் சிறிதும் இனைப்படையாது, அவ்விடைப்பட்ட பொருளையுங் கற்று மேற்கென்று பொருள்முடிவு காண்பரென்பது தெற்றென விளங்கும். ஆகவே, இங்ஙனம் முல்லைப் பொருள் இடையறந்து நிற்கும் இடங்கண்டு அங்கே முல்லைப்பொருளை மறித்து, அதனேநுடையைப்படையவஞ்சிப்பொருளைக் கொணர்ந்து நுழைத்துப், பின் மறிக்கப்பட்ட முல்லைப் பொருளை அங்-வது வரியிலே “இன்

## மூல்லைப்பாட்டின் இயற்கை

நூல்

துயில் வதியுனன் காணுள் துயர்உழுந்து” என்பதுடன் கொண்டுபோய் இணங்கக்கொளுத்தி, ஆசிரியர் இச்செய் யுளைத் திறப்பட நடாத்தும் நுட்பவிளையின் அருமைப் பாட்டை உய்த்துணர்ந்து மகிழ்ந்துகொள்க.

இன்னும் இவ் வகப்பொருள் மூல்லை யொழுக்கத் தினை இவ்வாறு நடாத்திக்கொண்டு சென்று, அசு-வது வரியில் “இன்பல் இமிழுசை ஓர்ப்பனள் கிடங்தோள்” என்பதுடன் முடிக்குமிடத்தும் வினைவிற்பிரிந்த தலை மகன் மீண்டு வந்தமை சொல்லவேண்டுதலின், அங்கு னஞ் சொல்லப்படும் பொருளோயுங் கற்போர் உற்றுநோக் கும் பொருட்டு, ‘இவ்வாறு கிடங்தோளுடைய அழகிய செவி திறைய ஆரவாரித்தன’ என்று மேல் ஒட்டப்படுஞ் சொற்றெடுரின் பயனிலையான ‘ஆரவாரித்தன’ என்பதை, முடிக்கப்படும் அகப்பொருளின் இறதி மொழி யான ‘கிடங்தோள்’ என்பதுடன் சேர்த்தி, அதன் எழு வாயான ‘வினை விளங்கு நெடுங்தேர் பூண்டமாவே’ என்பதைக் கடையிலே நிறுத்தி, அவ்விரண்டற்கும் இடையில் அவன் மீண்டு வந்தமை விளங்கக்கூறி அமைத்தார். முடிக்கின்ற இடத்திற் ‘கிடங்தோள் செவி திறைய ஆலின்’ என்று உரைப்பின், எவைஆலின? என்னும் ஆராய்ச்சி தோன்றி மேல்வரும் பொருள் அறிய வேட்கை மிகும் ஆதலால், இவ்வாறு பயனிலையை முன்னும் எழுவாயைப் பின்னுமாக வைத்துப் பிறழுக்காறினர் என்க. இங்கனம் பிறழுக்கூறுதல் பொருள்வலிவு. தோன்றுதற் பொருட்டுங், கற்பார்க்கு மேலு மேலும் விழைவுள்ளாங் தோற்று விட்டற் பொருட்டுமேயாம் என்பது ஆங்கிலமொழியிற்\*

---

\*Alexander Bain's English Composition and Rhetoric, Part I; Rules 10-14.

## நூசு மூல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

பெயின் என்பவர் எழுதிய அரியதோர் அணியிலக் கண நாவிலுங் கண்டுகொள்க. இந் நுனுக்கமெல்லாம் நன்தறிந்து செய்யுளியற்றிய நப்புதனுர் பேற்றிவும் பேராற்றலும் பெரிதும் வியக்கற்பாலனவாம் என்க.

---

### மூல்லைப்பாட்டில் நீளச்சென்று பொருங்கும் சொற்றெழுதர் முடிபு: மாட்டு

இனி, மேற்கூறியவாறு மூல்லைப்பொருள் ஒழுக்கம் உடை-வது வரியிலே இடையறந்து நிற்ப, நடுவே வஞ்சிப் பொருள் புகுத்தப்பட்டுத் திரும்பவும் அடை-வதுவரியிலே தன்பொருள் பொருங்கி, அ-அ-வது வரியில் அதுமுற்றுப் பெறுநதற்குவாயிற் பின்னும் முடிவுபெறுத்துபோல்கின்று, இடையே வேறுபெருள்ள தழுவி கடை-வது வரியிலே பொருள் முதிர்ச்சிபெற்று முடிந்தது உற்றுணர்ஹ் பாலதாம் என்க. இங்கனம் ஒரு பாட்டின் முதன்மைப் பொருள் இடையிடையே அறுந்து அசன்றுபோய்ப் பொருங்கி முடிதல் இம் மூல்லைப்பாட்டிற்கும் இதனேடு சேர்ந்த ஏனை ஒன்பது பாட்டுக்களுக்கும் பொதுவியற்கையாகும். இவ்வாறு அகன்றுகிடக்கும் பொருளை அனுகப்பொருத்திக் காட்டுதலேயே ஆசிரியர் தொல்காப்பியனுர் ‘மாட்டு’ என்பர்.

“அகன்றுபொருள் கிடப்பினும் அனுகிய நிலையினும், இயன்றுபொருள் முடியத் தந்தனர் உணர்த்தல், மாட்டென மொழிப் பாட்டியல் வழக்கின்” என்பது சூத்திரம் (தொல்காப்பியம், செய்யுளில், உகக).

பெருங் காப்பியக்களும் இத்தகைய பெரும் பாட இக்களும் இயற்றுகின்ற பெரும்புலவர் இவ்வாறு அகன்று பொருள் முடிய வைத்தல் உயர்ச்சி யடைந்த எல்லா மொழிகளிலும் காணப்படும். ஆங்கிலமொழியில் நல்லி சைப் புலவரான மில்டன் (Milton) என்பவரும் இவ்வாறே தம்முடைய செய்யுட்களில் அகன்று பொருள் முடியவைத்தல் கண்டுகொள்க.

---

### மூல்லைப்பாட்டின் மேல் நச்சினார்க்கினியருடைய நினைவு

இனி, இதுவே ‘மாட்டு’ என்னுஞ் செய்யுள்ளுப்பின் பயனுமென்பது நூண்ணறிவுடையார்க் கெல்லாம் இனிது விளங்கிக்கிடப்பவும், இதன் கருத்துப்பொருள் இதுவாதல் அறியமாட்டாத நச்சினார்க்கினியர், செய்யுளில் இடையற்று ஒழுகும் பொருள்லழுக்கம் அறிந்து உரை எழுதாராய், ஓர் அடியில் ஒரு சொல்லையுந தொலை விற் கிடக்கும் வேறேர் அடியில் வேறேருரு சொல்லையுந தமக்குத் தோன்றியவா தெல்லாம் எடுத்து இணைத்துத் தாடோர் உரை உரைக்கின்றார். நச்சினார்க்கினியர்க்கு முன்னேயிருந்த கக்கீரர், இளம்பூரணர், பேராசிரியர், சேனுவரையர், பரிமேலழகியர், அடியார்க்கு நல்லார் முதலான உரையாசிரியன்மா ராதல், பின்னேயிருந்த சிவஞானயோகிகள் முதலியோராதல் இவ்வாறு செய்யுட்களைக் கண்டவாறெல்லாம் அலைத்து உரைஞ்சுதக் கண்டிலம். மேலும், நச்சினார்க்கினியர் இங்கனஞ் செய்யுட்களை அலைத்து நலிந்து பொருள்சொல்லு முறை

## நூல் முல்லீப்பாட்டு ஆராய்ச்சியரை

யை ஆசிரியர் சிவஞானபோகிகள் தாம்மியற்றிய தொல் காப்பியச் சூத்திரவிருத்தியில் ஆங்காங்கு மறுத்தரு ஸியவாறுங் கர்ண்க. அகன்று கிடக்குஞ் செய்யுட்பொரு ளோ அனுகவைத்துப் பொருத்திச்சொல்வதே தொல்காப் பியனர் கூறிய மாட்டு என்னும் உறுப்பாவதன்றிச் செய் யுள் ஒருபக்கமும் உரை ஒருபக்கமுமாக வைத்து உரைப் பது அஃது அன்றாம்னபது கடைப்பிடிக்க. அன்றன்று, நச்சினார்க்கினியர் உரைக்கும் உரைப்பொருள் சிறந்ததாக வின், அவர் அவ்வாறு செய்யுட்களோ அலைத்துப் பொருள் கூறுதல் குற்றமாகா தெனின்; நன்று சொன்னும், அவர் எவ்வளவுதான் சிறந்த உரை உரைப்பினும் அது செய் யுட்பொருளைக் கொவிக்கொண்டு செல்லாமல் வேறுபடு யாயின், அது கொள்ளற்பாலதன்றுஎன மறுக்க. செய்யு ஞக்கு இசைய உரை யெழுதுதல் வேண்டுமே யன்றி, உரைக்கு ஏற்பச் செய்யுளோ அலைத்து மாற்றல் வேண்டு மென்றல் “முடிக்குத்தக்க தலைசெய்துகொள்வேம்” என்பார் சொற்போல் நகையாடுதற்கே ஏதுவாமென்றேழிக. அற்றன்று, செய்யுளியற்றிய புலவரே ஓர் ஒழுங்குமின்றி அவ்வாறு சொற்களையும் பொருள்களையுஞ் சிதறவைத் துப் பாடினாராகவின் அக்கருத்தறிந்து நச்சினார்க்கினியர் அங்ஙனம் பொருஞ்சரத்துக் கொண்டார் என்னுமோ வெனின்; அறியாது கடாயினும், உலகவியற்கையும் மக்க ஸியற்கையும் அறிந்து, வரிசை வரிசையாக அரும்பொ ருள் விளங்கித்தோன்றப் பாடும் நல்லிசைப் புலவர் அவ் வாறு ஒரொழுங்குமின்றிப் பாடினாரென்றல் உலகில் எங்குங் காணப்படாமையானும்; அது நல்லிசைப்புலவமை ஆகாமையானும் அங்ஙனஞ் சொல்லுதல் பெரியதோர் இழுக்காய் முடியும் என்றுணர்க.

அற்றுயின், மிக்க செந்தமிழ்நூற் புலமையும் நுனு கிய அறிவுமுடைய நச்சினார்க்கினியர் அவ்வாறு இனங்காவுரை எழுதியதுதான் என்னையோவெனின்; வடமொழியில் இங்னனமே செய்யுட்களை அலைத்துப் பாட்டு ஒருபக்கமும் உரை ஒருபக்கமுமாக இனங்காவுரை எழுதிய சங்கராசிரியர் காலத்திற்குப் பின்னேயிருந்த நச்சினார்க்கினியர், வடமொழியில் அவர் எழுதிய உரை களைப் பன்முறைபார்த்து அவைபோற் றமிழிலும் உரை வகுக்கப்படுக்குது தமிழ்ச்செய்யுள்வழக்கின் வரம்பழித்து விட்டாரென்றுணர்க. வேதாஞ்தசூத்திரத்திற்குச் சங்கராசிரியர் இயற்றிய பாடியவுரை அச் சூத்திரத்திற்குச் சிறிதும் ஏலா வரை என்பது, ஆசிரியர் இராமாநுசர் பாடிய உரையானும் தீபா (Thibaut) பண்டிதர் திருப்பிய ஆங்கிலமொழி பெயர்ப்பானும் உணர்க.

இனி, ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரை பொருந்து மிடங்களிலெல்லாம் ஏற்றுக்கோடற் பாலதேயாம் என்பதும், அரிய பெரிய பழந்தமிழ்நூல்கள் விளங்குமாறு விளக்கவுரை விரித்த நச்சினார்க்கினியர் இவ்வாறு ஒரோ விடங்களில் நலிந்துரை எழுதுதல்பற்றி இகழப்படுவாரல்ல ரென்பதும் ஈண்டு வற்புறுத்துகின்றும். இனி இம் மூல்லைப்பாட்டினுரை நச்சினார்க்கினியராற் பெரிதுஞ்சு செய்யுளை அலைத்து வரையப்பட்டதாகவின், அவருறையின் உதவிகொண்டே இப்பாட்டுக்குச் செவ்வையான வெற்றிரு புத்துரை பின்னர் எழுதுகின்றும்; அங்கு அதனைக் கண்டுகொள்க.

### பாட்டின் வரலாறு

இனித், திருமுருகாற்றுப்படை முதலான பாடுக்கள் ஒன்பதும் உள்ளோன் ஒரு தலைவையே குறிப்

## காசு மூல்லைப்பாட்டு ஆராய்ச்சியரை

பிட்டுப் பாடவந்தமையால், இம் மூல்லைப்பாட்டிற்குத் தலைவன்பெயர் எழுதப்பட வில்லையாயினும், இதற்கும் உள்ளேன் ஒருதலைவன் உண்டென்பது துணியப்படும். இம் மூல்லைப்பாட்டை அடுத்திருக்கின்ற மதுரைக் காஞ்சியும் நெடுநல்வாடையும் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட் டைடைத் தலைவனுக்க் கொண்டு விளங்கலால், அவற்றை அடுத்திருக்கின்ற இதையும் அவனையே பாட்டுடைத்தலை வனுகைக் கொண்டு செய்யப்பட்டிருக்கலா மென்பது கரு தப்படும். பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங் கானம் என்னும் இடத்தில் தன்னைப் பகைத்து எதிர்ந்த சேரன் சோழன் திதியன் எழினி ஏருமையூரன் இருங்கோவேண்மான் பொருநன் என்னும் அரசர் எழுவரொடும் போர்புரிதற்பொருட்டுச் சென்றபோது, அவன்றன்மனைவி கொழுநன் பிரிந்த துயரத்தை ஆற்றிக் கொண்டிருந்த அருமையும், அவன் அவ்வரசரை யெல் லாம் வென்று தான்சொன்னவன்னாங் கார்காலத் துவக் கத்தில் மீண்டுவந்தமையுங் கண்டு நப்புதனூர் இதனைப் பாடினாரென்பது புலப்படும். இவ்வாறே நெடுநல்வாடையிலும் ஆசிரியர்க்கிரனூர், நெடுஞ்செழியன் மனை வி அவனைப்பிரிந்து வருந்திய துன்பத்தினை விரித்துச்,


“செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக்  
குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி  
இன்னே வருகுவர் இன் துணையோரென  
முகத்தவைமொழியவும் ஒல்லாள் மிகக்கலும் து  
உரோகிணி நினைவனள் நோக்கி நெடி-துயிரா  
மாயிதழ் ஏந்திய மலிந்து வீழ் அரிப்பனி

செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சிலதெறியாப்  
புலம்பொடு வதியும் நலங்கள் அறிவை’’  
என்று கூறத்தொடு நப்பூதனூர் கூறுவதையும் ஒப்பிட்டு  
உணர்ந்துகொள்க.

வாடைக்காலத்தும் வேணிற்காலத்தும் அரசர்கள் போர்மேற்சென்று பாசறைக்கண் இருப்பது பண்டைக் காலத் தமிழ்நாட்டு வழக்காம் என்று ஆசிரியர் தொல் காப்பியனூர் கூறதலின்\* வேணிற்காலத்துப் போர்மேற் சென்றதலைவன் திரும்பி மனையாள்பால் வந்துசேர்தற் குரிய கார்காலத் துவக்கத்திலே பிரிவாற்றியிருந்த தலை ஷியின் மூல்லையொழுக்கத்தைப் பொருளாகவைத்து நப் பூதனூர் இம் மூல்லைப்பாட் டியற்றினார். திரும்பவன் கூதிர்காலத் துவக்கத்திலே நெடுஞ்செழியன் தன் மனையாளைப் பிரிந்து போர்மேற் செல்லத், தலைமகள் பிரிவாற் றுது வருந்திய பாலை யென்னும் அகப்பொருள் ஒழுக்கத் தைப் பொருளாகவைத்து நக்கிரனூர் நெடுநல்வாடை இயற்றினுரென்று பகுத்துறிந்துகொள்க. வேணிற்காலத் திற் பெரும்பொர்துவங்கி நடைபெறுகையில் வேணில கழிந்து கார்காலங் தோன்றியதாக இருபடை மக்களும் அக்காலங் கழியுந்துணையும் போர்விட்டிருந்து, மறித்துப் பூதிர்காலத் தொடக்கத்திலே போர் துவங்குவராகவின், அக்காலத்திலே அரசர் தம்மனைக்கு மீண்டும் வந்து தங்கிப் பின்னருங் கூதிர்காலத்திலே போரைங்க்கிப் போவது வழக்கமாகும் என்க.

இனி, நெடுஞ்செழியன் தமிழில் வல்லவன், சிறந்த கொடையாளி, அஞ்சாத போராண்மை வாய்ந்தவன் என்

\* “கூதிர் வேணில் என்றிரு பாசறைக் காதலின் ஒன்றிக் கண்ணியமரபினும்” – புறத்திணையியல், 2.க.



## சு0 மூல்லைப்பாட்டு ஆராய்ச்சியரை

தது புறநானாற் றில் அவன் பாடிய “நகுதக்கணரே” என்னுஞ்செய்யுளால் இனிதுவிளங்கலானும், தமிழ்ப்புல வர் பலரைச் சேர்த்துவைத்துத் தமிழை வளம்படுத்து வந்தான் என்பது மதுரைக்காஞ்சி முதலியவற்றை தெரிதலானும் இவனையும் இவன் கற்புடைமைனையை யுஞ் சிறப்பித்துப் புலவர் பலர் பாடினாரென்பது துணிபு. அற்றேல், இதில் அவ்வரசன் பெயர் சொல்லப்படாமை என்னையெனின்; அகப்பொருளொழுக்கம் பயின்றுவருகின்ற இதன்கண் அவ்வாறு ஒரு தலைமகன் பெயர் சுட்டிச்சொல்லப்பட மாட்டாதென்பதை முன்னரே காட்டி ஸும், இங்ஙனமே நெடுங்காடை யுள்ளஞ் தலைவன் பெயர் குறித்துச் சொல்லப்படாமை காண்க.

இனி, இச் செய்யுள் இல்லோன் றலைவனுக வைத் துப் புனைந்துகட்டி இயற்றப்பட்டதென உரைகூறினாரு மூனர். பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் முதலிய அரும் பெருந்தமிழ்தால்கள் எழுதப்பட்ட காலத்தில் இல்லது புனைந்து கூறங் கட்டுவழக்குத் தமிழில் இல்லை என்றாக்கு அக்காலத்து இயற்றப்பட்டதால்களே சான்றுமாக வின், அவர் கூறியது பொருந்தாவுரை என்க. அற்றா யின், இறையனார்களவியலுரையில் இல்லோன் தலைவ ஞகவரும் புனைந்துரை வழக்குச் சொல்லப்பட்ட தென் கீன யெனின்; அங்ஙனம் அருகி வருவதுஞ் செய்யுள் வழக்கேயாம் பொய்யென்று களையப்படாது என்று அறி வறுத்தற் பொருட்டுச் சொல்லப்பட்டதே யல்லாமல், அக் காலத்து அங்ஙனம் நூல்செய்தல் உண்டென்ப தூஉம் அதனாற் பெறப்பட்டதில்லையென் ரேழிக.

செய்யுட்பொருள் நிகழும் இடம்,  
அகை-வது அடியிற் காண்க.

இனிப், பாட்டுடைத்தலைவி யிருக்கும் இடம் பல்லான் மலிந்த மூல்லைநிலக் காட்டில் மிகவும் அழகிதாகக் கட்டப்பட்ட' எழுநிலைமாடமாகும். பரியமரங்கள் நெருங்கி அடர்ந்து தண்ணிழல் பயப்பவுங், காட்டுக் கோழிகள் பேட்டுடனுங் குஞ்சுடனும் மூல்லைக்கொடி கள் பிளைந்து படர்ந்த பந்தரின் கீழ்ச் செல்லவும், புள் ஸினங்கள் செய்யும் ஒசையன்றி வேற்றிருவி விரவாது தனித்து மிக்க எழிலுடன் விளங்கும் மூல்லைக்காடு காதல்லைன்பம் நுகருங் தலைமக்கட்குக் கழிபெருஞ் சவை மிகுக்குஞ் சிறப்புடைமையாற் பழையநாளிற் பெருஞ் செல்வவளம் வாய்ந்தோர் அங்கு மாளிகை அமைத்து அதில் வாழ்தல் வழக்கம்.

உசு-முதல் எகை-வது அடிகாறுங் காண்க.

இனித், தலைமகளைப்பிரிந்து வினைமுடிக்கப்போன தலைமகன் இருக்கும் இடம்: பகைவர் நகரத்தைச் சூழ்ந்து அரணுயிருக்கும் மூல்லைக்காட்டிற் பாடியீடாகும். முற்கால இயற்கைப்படி அரசர் தமிங்கரத்திற்குக் கரவளாக முதில், அகழி, பாலைவெளி முதலியவற்றை அரணுக அமைத்தலையன்றி, அவற்றிற்கும் புறத்தே அடர்ந்த காடுகளையுங் காவுலரணுக வைப்பர். இவ்வாறு சமைக்கப்பட்ட பகைவரது காட்டிற்சென்று பாட்டுடைத்தலைவன் பாசறையிலிருக்கும் இருப்புச் சொல்லப்படுகின்றது.

## பாட்டின் வரலாறு

கந

பொயும் போர்வினை முடித்து அவ்வேண்டி காலத்தின் கடைநாள் இரசிற பாசறையில் இருக்கும் இருப்பும், மற்றை நான் தொடங்குக் கார்காலத்தில் அவ்வினையினை முற்றும் முடித்து இரவுகழிய வருநாள் பாலைப் பொழுதில் மீண்டும் தன் தலைவிபாற சென்றையுஞ் சொல்லப் படுகின்றன. இப்பொருள் அறியமாட்டாத நசுனிருக்கினியர் தொல்காப்பியப் பொருளத்தொச உரையில் தலைவன் பாசறையிருப்புக்குஞ் கார்காலம் உரித்தென்று உரை கூறினார்; ஆசிரியர் தொல்காபபியனார் “கூதிர வேளில் என்றிருபாசறைக், காசலின் ஒன்றிக் கண்ணிப் மராடினுப்” என்பதனுற் குளிர்காலத்துப் பாசறையும் வேறிற்காலத்துப் பாசறையும் என இரண்டே உடம் படிதலானாங், தலைமகட்டுக் கார்காலங்கு குறித்துவந்த கலை சுகன் அது கண்டவளவானே தான் எடுத்துக்கொண்ட வினைமுடித்து மீறுவான் என்பது அவர்க்கும் உடம்பாடாகலானும், இசெய்யுள் செய்கின்ற நப்புதனுர்க்கும் அதுவே கருத்தாகலானும், போர்வினைக்கு மிகவும் இடையூறு பயப்பதான் கார்காலத்தில் இருபடைமக்களும் போர்விட்டிருத்தலே உலகவியற்கை யாகலானும் அவர் பாசறையிருப்பிற்குக் கார்காலமும் உரித்தென்றது பொருந்தாதன மறுக்க. எடுத்தவினை முடியாகாயின் அகனை இடைப்பட்ட கார்காலத்தில் விட்டிருந்து, திரும்பவுங்குதிர்காலத்தே அதனைத் துவங்கி நிகழ்த்துவார் என்றும்..

நப்புதனுர்  
 இயற்றிய  
முல்வஸ்ப்பாடு ⑥

நன்தலீல யுகம் வனைஇ கோமியோடு  
 வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை  
 நிர்செல் கிமிர்க்த மாறு போல்ப,  
 பாடியிழ் பணிக்கடல் பருகவே னேர்பு  
 ரு கோடுகொண் டெழுந்த கோடுஞ்செல வெழிலீ  
 பெருமபெயல் பொழிந்த சிறுபுன் மாலீ,  
 யருங்கடி மூதூர் மருங்கிற் போகி  
 யாழிலை மினவன் டார்ப்ப கெல்லோடு.  
 நாழி கொண்ட நறுவீ முல்லீ  
 க0 யரும்பவி யலரி தூஉய்க்கை தொழுது  
 பெருமது பெண்டிர் விரிச்சி நிற்பச்,  
 சிறுதாம்பு தொடுத்த பசலைக் கண்றி  
 தலுறுதுய ரலமர னேக்கி யாய்மக  
 ணடுங்குசுவ லக்கைத்த கையன் “கைய  
 கரு கொடுங்கோற் கோவலர் பின்னின் முய்த்தர  
 வின்னே வருகுவர் தாய்” ரென்போ  
 , னன்னர் நன்மொழி கேட்டன மதனு  
 , னல்ல கல்லோர் வாய்ப்புட், டெவ்வர்

நப்புதனூர்  
இயற்றிய

## முல்வஸ்ப்பாட் ⑥

நன்தலை யுகம் வளைஇ சேமியோடு  
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை  
நிர்செல் சிமிர்க்த மாஅல் போலப்,  
பாடியிழ் பனிக்கடல் பருசிவச னேர்பு

- ஞ கோடுகொண் டெழுந்த கொடுஞ்செல வெழிலி  
பெருமபெயல் பொழிந்த சிறுபுன் மாலீ,  
யருங்கடி மூதூர் மருங்கிற் போகி  
யாழிலைச் சினவண் டார்ப்ப நெல்லோடு.  
நாழி கொண்ட ந.ழவீ மூலிலை
- க ० யரும்பவி மூரி தூஉய்க்கை தொழுது  
பெருமது பெண்டிர் விரிச்சி நிற்பச்,  
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கனறி  
ஶவுதுய ரலமர னேக்கி யாய்மக  
ன்னுங்குசவ லசைத்த கையள் “கைய
- க ஞ கொடுங்கோற் கோவலர் பின்னின் முய்த்தர  
வின்னே வருகுவர் தாய்” ரென்போ  
. னனனர் நன்மோழி கேட்டன மதன  
. னல்லால்லோர் வாய்ப்புட், டெவ்வர்

முல்லைப் பாட்டு

சு(ட)

முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடி  
உ0 வருத றலைவர் வாய்வது, நீநின் [த்து  
பருவர வெவ்வங் களைமா யோயெனக்  
காட்டவுங் காட்டவுங் கானை, காமுக்கிறந்து  
முப்போ அண்கண் புலம்புமுத் துறைப்பக;  
கான்யாறு தழீஇய வகனெடும் புறவிற்  
உடு சேனூறு பிடவமொடு பைம்புத லெருக்கி  
வேட்டுப்புழை யருப்ப மாட்டிக் காட்ட  
விடுமுட் புரிசை யேழுற விளைஇப்  
படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி,  
யுவலைக் கூரை யொழுகிய தெருவிற்  
நூ கவலை முற்றங் காவ னின்ற  
தேம்படு கவள சிறுகண் யானை [த்த  
யோங்குசிலைக் கருமபொடு கதிர்மிடைஞ் தியா  
வயல்விளை யின்குள குண்ணுது நுத்துடைத்  
தயினுனைமருப்பிற்றங் கைமிடைக்கொண்டெ  
நூடு கவவழுட் கருவியின் வடமொழி பயிற்றிக்[னா  
கல்லா விளைநூர் கவளங் கைப்பக,  
கற்றேஞ்த் துடுத்த படிவப் பார்ப்பான்  
முக்கோ லக்கானிலை கடுப்ப நற்போ  
ரோடா வல்விற் றானி நாற்றிக,  
ஈ0 கூடங் குத்திக் கவிறுவாங் கிருங்கைப்  
முந்தலைக் குந்தங் குத்திக் கிடுகுகிரைத்து  
வாங்குவில் றண மரண மாக,  
வேறுபல் பெரும்படை நாப்பன் வேறேர்  
நெடுங்காழ்க் கண்டங் கோலி யகநேர்பு,  
ஈடு குறுங்தொடி முன்கைக் கூந்தலஞ் சிறுபுறத்  
திரவுபகற் செய்யுங் திண்பிடி யொள்வான்



விரவுவரிக் கச்சிற் பூண்ட மங்கையர்  
 கெங்குமிழ் சுரையர் கெடுக்திஸிக் கொள்ளிடுக்  
 கையமை வினக்க நக்துதொறு மாட்ட  
 கு ० கெடுநா வெண்மணி \* நிழத்திய † நடுநா,  
 எதிரல் பூத்த வாடுகொடிப் படாஅர்  
 கிதர்வர லகைவளிக் ககைவக தாங்குத்  
 துகின்முடித்துப் போர்த்த தூங்கலோங்கு  
 பெருமு தாள ரேமஞ் சூழப், [நடைப்  
 குடு பொழுதளங் தறியும் பொய்யா மாக்க .  
 டெருதுகான் கையர் தோன்ற வாழ்த்தி,  
 “யெறிநீர் வையகம் வெலீ இய செல்வோய்கின்  
 குறுநிர்க் கன்ன லினைத்” தென் றிசைப்ப,  
 மத்திகை வளைஇய மறிக்துவீங்கு செறிவுடை  
 கு ० மெய்ப்பை புக்க வெருவருக் தோற்றத்து  
 வலிபுனீர் யாக்கை வன்கண் யவனர்  
 புலித்தொடர் விட்ட புனைமா ணல்லிற்  
 றிருமணி வினக்கங் காட்டித் திண்ணுா  
 ஜெழினி வாங்கிய விரறைப் பள்ளியு,  
 கூடு ஞுடம்பி னுரைக்கு முரையா நாவிற்  
 படம்புகு மிலேச்ச ருழைய ராக,  
 மண்டமர் நசையொடு கண்படை பெருஞ்,  
 தெடுத்தெறி யெக்கம் பாய்தலிற் புன்கர்ந்து  
 பிடிக்கண மறந்த வேழம் வேழத்துப்

---

\* ‘ஒண்மணி’ என்பதும் பாடம். † ‘நிழற்றிய’ எனவும் பாடம் உண்டு; ஆனால் அதுபொருந்தாது; ஒசையடங்குதல் என்ப்பொருள்படும் ஈண்டைக்கு ‘நிழத்திய’ என்பதே பொருத் தமாம். ‘நிழற்றல்’ ஓளிவிடுதலெனப் பொருள்படும் வேறு ஒரு சொல்லாம்.

முல்லைப் பாட்டு

சன

எ ० பாம்புபதைப் பன்ன பருஷக்கை துயியத்  
 தேம்பாய் கண்ணி நல்வலங் திருத்திச் [யிபு  
 சோறுவாய்த் தொழிக்தோருள்ளியுங், தோறு  
 வைஞ்றுனைப் பகழி மூழ்கலிற் செவிசாய்த்  
 துண்ண துயங்கு மாசிக் தித்து,  
 எடு மொருகை பள்ளி யொற்றி யொருகை  
 முடியொடு கடகஞ் சேர்த்தி நெடி-து கிளைங்து  
 பகைவர்ச் சுட்டிய படைகொ னேன்விர  
 னகைதாழ் கண்ணி நல்வலங் திருத்தி  
 யரசிருஞ்து பனிக்கு முரசமுழங்கு பாசறை,  
 அ ० யின்றுயில் வதியுநற் கானு யெருழங்து,  
 நெஞ்சாற்றுப் படுத்த சிறைதபு புலம்பொடு  
 நீடு கிளைங்து தேற் றிய மோடுவலை திருத்தியு  
 மையல் கொண்டு மொய்யென வியிர்த்து  
 மேவுறு மஞ்ஞையி னடுங்கி யிழைநெகிழ்ந்து  
 அடு பாவை விளக்கிற் பருஷச்சுட ரழல்  
 விடஞ்சிறங் துயரிய வெழுஞ்சிலை மாடத்து  
 முடங்கிறைச் சொரிதரு மாத்திர எருவி  
 யின்ப லிமிழிசை யோர்ப்பனள் கிடங்தோ,  
 எஞ்செவி நிறைய வாலின, வென்றுயிறர்  
 கூ வேண்டுபுலங் கவர்ந்த வீண்டுபெருங் தாஜை  
 விசயம் வெல்கொடி யுயரி, வலனேர்பு [யொடு  
 வயிரும் வளையு மார்ப்ப, வயிர  
 செறிமிலைக் காயா வஞ்சன மலர  
 முறியினர்க் கொன்றை நன்பொன் காலக்,  
 கூடு கோடற் குவிமுகை யங்கை யவிழத்,  
 தோடார் தோன்றி குருதி மூப்பக்,  
 கான நந்திய செங்கிலைப் பெருவழி

## சுஅ மூல்லைப்பாட்டு ஆராய்ச்சியகம்

வரனம் வாய்த்த வாங்குகதிர் வரகிற்  
றிரிமருப் பிரலையொடு மட்மா னுகள,  
க100 வெதிர்செல் வெண்மழை பொழியுக் திங்கவின்  
முதிர்காய் வள்ளியங் காடுபிறக் கொழியத்  
துளைபரி துரக்குஞ் செலவினர்  
வினைவிளங்கு நெடுங்தேர் பூண்ட மாவே.



## பொருட்பாகுபாடு

க-முதல் ஈ-அழிகள், கார்கால மாலைப்பொழுது

கார்காலம் இப்பொதுதான் தொடங்கியதாகவின் கரிய முகில் மிகவும் நீரைப் பொழிந்தது. ‘பெரும் பெயல்’ என்பது கார்காலத் தொடக்கத்திற் பெய்யும் முதற் பெயல், இதனைத் ‘தலைப்பெயல்’ என்று சொல்லு வர். இங்குணம் முதறபெயல் பொழிந்துவிட்ட நாளின் மாலைக்காலம் முதலிற் சொல்லப்பட்டது. தலைவன் குறிக் துப்போன கார்காலம் வந்தது என்பதனை அறிந்த தலைவி அவன் வருகையை கிணைந்து மயங்கி இருந்தனும், அவன் வாறு இருப்போள் மயக்கந்தீர அவன் மீண்டு வருந்தனும் இப் பாட்டின்கட்ட சொல்லப் படுதலின், அவற்றிற்கு இசைந்த கார்கால மாலைப் பொழுதை முதலிற் கூறினார் என்றறிக.

எ-முதல் உச-அழிகள்.

தலைமகன் தனிமையும் அவனது பிரிவாற்றுமையும்

வேணிற்காலத் தொடக்கத்திலே பகைவயிற் பிரிந்த தன் காதலன் சொன்ன கார்காலம் வந்தும் அவன் வந்தி ஸாமையின் தலைமகன் பெரிதும் ஆற்றுளாகின்றன. அது கண்டு ஆண்டின் முதிர்ந்த பெண்டிர் அவளை ஆற்றுவிக் கும்பொருட்டுத் தம் ஊர்ப்பக்கத்தே யுள்ள மாயோன் கோயிலிற் போய் நெல்லும் மணங்கமழும் முல்லைப்பூவுந் தூவி வணங்கி நற்சொற் கேட்பநின்றார்; நிற்ப, அக்கே அருகாமையினிருந்த மாட்டுக் கொட்டிலில் கின்ற ஓர்

## நு ० மூல்லைப்பாட்டு ஆராய்ச்சியரை

இடைப்பெண், புல்மேயைப்போன தாய் இன்னும் வரா மையாற் சுழன்று சுழன்று வருந்துகின்ற ஆன்கள்று களைப் பார்த்து ‘நீங்கள் வருந்தாதீர்கள், நாங்கள் தாய் மார் கோவலரால் ஓட்டப்பட்டு இப்பொழுதே வந்து விடுவர்’ என்று சொல்லிய நற்சொல்லை அம் முதுபெண் டிர் கேட்டு வந்து, “அன்னை! யாங்கள் கேட்டுவந்த இந் நற்சொல்லானும், நின் காதலன் போகுஞ் தறுவாயில் அவன் படைமறவர் பாக்கத்திலே கேட்டுவந்த நற்சொல் லானும் நின் தலைவன் தான் எடுத்துச் சென்ற போர் வினையைக் கடுக முடித்து இப்போதே வந்துவிடுவன் என்று துணிகின்றோம்; ஆதலால் மாயோபி! நீ வருந்தா தே” என்று அம் முதுபெண்டிர் பலகாலும் வற்புறுத்தி ஆற்றுவிக்கவும் ஆற்றுமல் தன் கண்களில் நீர் முத்துப் போல் இடையறுந்து துளிப்பத் தலைமகள் மிகவும் வருந்து கின்றன.

உ-ச-முதல் எஅ-அடிவரையிற், பாட்டின்  
பொருட்காட்சி தலைமகன் பாசறையி லிருக்கும்  
இருப்புக்குமாறுகின்றது;  
உ-ச-முதல் உஅ-வரையிற் பாசறையின் அமைப்பு

இனி, வேனிற்காலத் துவக்கத்திற் பகைமேற் சென்ற தலைவன், பகைவர் தம் நகரத்திற்குக் காவலாக அமைத்த அகன்ற பெரிய காட்டிலுள்ள பிடவஞ் செடி களையும் பசியதூறுகளையும் வெட்டி, வேட்டுவர் அரண் களையும் அழித்து, முட்களை மதிலாக வணித்துக் கடலைப்போல் அகலமான பாடி வீடு அமைத்தமை சொல் லப்படுகின்றது.

## பொருட்பாகுபாடு

ஞக

உநிடுதல் எகைவரையிற், பாடி வீட்டினுள்  
அமைதிகளுங், தலைமகனுடைய உடம்புகிலை  
உள்ள நிலைகளும் மிக நுணுக்கமாக  
ஏடுத்துச் சொல்லப்படுகின்றன

இனி, இங்ஙனம் அமைக்கப்பட்ட பாடி வீட்டினுள்ளே தழைகள் மேல்வேய்ந்த கூரைகள் ஒழுங்காக இருக்குஞ் தெருவில் நாற்சந்தி கூடும் முற்றத்திலே காவலாக நின்ற யானை கரும்பொடு நெருங்கக் கட்டிய நெறகதிர்களையும் அதிமதுரத் தழைகளையும் உண்ணுமல், அவற்றினால் நெற்றியைத் துடைத்துக்கொண்டுக், கொம்பிலே தொங்கவிட்ட தும்பிக்கையில் அவற்றைப் பற்றிக் கொண்டும் நிற்றலால் அவ் யானைப்பாகர் தோட்டியாற குதிதியும் வடசொற்களால் அதட்டியுங் கவனம் ஊட்டுகின்றார்கள்.

இனி, அப்பாடி வீட்டினுட் பல்வகைப் படைகளும் இருப்பதற்கு அமைக்கப்பட்ட அரண்களையும் அவ்வரண்களுக்கு இடையில் தலை மகனுக்கு ஒரு தனிவிடுசமைக்கப்பட்டமையுக் கூறுகின்றார். வலியவில்லை நிலத்திற் சுற்றிலும் ஊன்றி, அம்புப் புட்டிலை அதில் தொய்கவிட்டுப், பின் அவ்விற்களையெல்லாங் கயிற்றால் தொடுத்துக்கட்டி வளைத்துச் செய்த இருக்கையில், நீண்ட குஞ்சுகோல்களை ஊன்றி அவற்றைடு படல்களை நிரைத்துவளைத்துச் செய்த வில்லரணங்களே சுற்றுக் காவலாக, அவற்றின்கண் உள்ள பலவேறு படைகளின் நடுவிலே, தலைவனுக்கென்று பலநிற முடைய மதில்திரையை வளைத்துச் செய்த வீட்டின் அமைப்புக் கூறினார். அதன் பின் அங்ஙனம் வகுக்கப்பட்ட தலைமகனிருக்கையில் அழகிய மங்கைப் பருவத் தினைய பெண்கள் கச்சிலே கட்டப்

## ஏ மூலிலிப்பாட்டு ஆராய்ச்சியுரை

பட்ட திண்ணியவாளினை உடையராய் நெப்பைக் கக்கு கின்ற திரிக்குழாயினாலே பாவையின் கையில் அமைந்த விளக்கின் சுடர் குறையுங்தோறுங் திரியைக் கொளுத்தி எரிக்கின்றார்கள்; குதிரை முச்சியன் உறகுகுதலின் அவற்றின் கழுத்திலே கட்டப்பட்ட மணியின் ஒசையும் அடங்கிப்போன நடுயாமத்தில் மெய்காப்பாளர் தூக்க மயக்கத்தால் அசைந்து காவலாகச் சுற்றித் திரிகின்றார்கள்; இங்கானம் நடியாமம் ஆதலும், பொழுது அளக்கறி வேவார் தலைவன் எதிரே வந்துங்கின்ற வனாங்கி வாழ்த்திக் கடாரத்து நீரிலேயிட்ட நாழிகை வட்டிலாற பொழுது இவ்வளவாயிற் றென்று அறிவிக்கின்றார்கள்; அதீனக் கேட்டவுடன் அரசன் எழுநது, யவனர்களாலே புலிச் சங்கிலியிட்டு அழிக்காக அமைக்கப்பட்ட இல்லின் உள்ளே விளக்கங்காட்டப்படச் சென்று, வலிய கயிற் ரூல் இடையிலே திரையை மறித்து வளையக்கட்டி முன் ஒன்றும் பின் ஒன்றுபாய் இரண்டாக வகுக்கப்பட்ட பள்ளிஅறையிற் போய்ப் படுக்கையில் அமர்க்கிருக்கின்றான்; அங்காங் தலைவன் பள்ளிகொள்ளார்களும் உள்ளறையின் முன்திரைக்குப் புறக்கே யுள்ள வெளியணையிலே சட்டையிட்ட மிலீசரில் ஊழமகள் தலைவன் பள்ளி யறையைச் சூழ்ந்து இருக்கின்றார்கள்; அரசனே நாளைக் குச செய்யவேண்டும் போரினை மிக விரும்பி ஆதனுற் படுக்கையில் உறக்கங் கொள்ளானும் முன் நாட்களில் நடந்தபோரிற் புன்பட்ட யானைகளை நினைந்தும், யானையை வெட்டியுங் தமக்கு வெற்றியினை யுண்டாக்கியும் இறந்துபோன போர்மறவரை நினைந்தும், அம்பு அழுந்துப் புறநீர்த்தால் தீனிகொள்ளாமல் காதைச் சாய்த்துக் கொண்டு கலங்குங் குதிரைகளை நினைந்தும் மிகுந்த இரக்க

## பொருட்பாகுபாடு

நெ

கம் உடையோனுப் ஒருக்கையை அமனிமேல்வைத்து ஒரு கையினால் முடியைத்தாங்கி இவ்வாறு நீள நினைந்து இருக்கின்றன.

ஏ-முதல் அ0-வரையில், தலைவன்து வெற்றியும், அவன் பாசறையில் இனிது உறங்குதலும்.

இனி, இவ்வாறு முன்னாரிரது உறக்கமின்றிக கவலை போடிருந்த தலைமகன் பின்னாளிற் பகைவரை யெல்லாம் வெற்றி கண்டு, தன் வலிய விரலாலே நல்ல வாகைமாலை யினைச் சூடிக்கொண்டு, ‘நானோமாலையில் தலைவியைக் காண்போம்’ என்னும் மஞ்சசியினால் ஒருக்கவலையு மின்றிப் பகையரசர் கேட்டு நடுங்குதற்குக் கருவியான வெற்றி முரசு முழங்குஞ் தன் பாசறை வீட்டில் இனிது துயில்கொண்டிருக்கின்றன.

அ0-முதல் அந்-வரையில், பாட்டின் பொருட்காட்சி துயரமுங் தேவுதலுங் கலந்த நிலையிற் படுத்துக் கிடக்குஞ் தலைமகளின் மூல்லைக்காட்டு மாவி கைக்குத் திரும்பவும் மாறுகின்றது

இனி, இங்கானம் பாசறையில் இனிய உறக்கத்திலே கிடக்கின்ற தலைமகனைத் தன் பக்கத்திலே காணுத தலை தலைவர்கள் அவனிடத்தே தன் நெஞ்சினைப் போக்கி மிக வருந்தும் வருக்கத்தால், முதுபெண்டிர் நற்சொற்கேட்டு வந்து ஆற்றுவிக்குஞ் சொற்களையும் கொபால் வருந்து கண்றவள், “இங்கானம் ஆற்றுமே வருந்தினால் அது நாட் பெருமான் கற்பித்த சொல்லைத் தவறியதாய் முடியும் கொலோ” என்று நெடுக நினைந்தபார்த்துத் தன்னைத் தேற்றிக்கொண்டுக், கழன்று விழுகின்ற வளையைக் கழுலாமற் செறித்தும், ஆற்றுமையுணர்வும் அதனைத் தேற்று

## ஞா மூல்லைப்பாட்டு ஆராய்ச்சியிரை

கின்ற உணர்வும் ஒன்று சேர்தலால் அறிவுமயங்கியும், அவ்வளவு மயக்கத்தாற் பெருமூச செறிந்து நடுங்கியும், அந்துக்கத்தால் உடம்பிற் செறித்த அணிகலங்கள் சிறிது கழல்ப் பெற்றும், ஏழுடுக்கு மாளிகையிற் பாவை விளக்கு எரியக் கூடல்வாயிலிலே மழைநீர் சொரியும் ஒசை காதில் விழ இம் பாலைக்காலத்திற் படுக்கையிற் கிடக்கின்றன.

அகோ-முதற் கடைசி வரையில், தலைவன் மீண்டு வருத அம், நாட்டின் மழைகாலச்சிறப்பும்

இனித், தலைமகன் தன் மாற்றுரையெல்லாம் வென்று பகைப் புலத்தைக் கவர்ந்துகொண்ட பெரும் படை பொடு வெற்றிக்கொடியை உயரத்துக்கி ஊதுகொம்புஞ் சங்கும் முழங்கவுங், காசாஞ்செடிகள் ஸீல மலர்களைப் பூக்கவங், கொன்றைரைங்கள் பொன்போல் மலரவுங், காந்தன் அழகிய கைபோல் விரியவுங், தோன்றிப்பூச சிவப்பாக அலரவும், வரகங்கொல்லையில் இளமான்கள் தாவியோடவங், கார்காலத்து முற்றங் காயினையுடைய வள்ளிக்காடு பின்போகவும் மூல்லை நிலத்திலே மீண்டு வரும்போது, அவனது தேரிற்கட்டிய குதிரை களைக் கும் ஒசையானது ஆற்றிக்கொண்டு அங்கனங்கிடக்குஞ் தலைபகள் செவியிலே நிறைந்து ஆரவாரித்தது என்க.



## பாட்டின் பொருள் நலம் வியத்தல்

கடலில் முகந்த நிறைப் பொழிந்து கொண்டே எழுந்து உயர்ந்த கரியமுகிவிற்கு, மாவலிவார்த்த நீர் ஒழுகுங் கையுடனே ஒங்கி வளர்ந்த கரிய திருமாலை ஒப்புமை கூறிப்பு மனதுணர்விற்கு இசைந்த உவமை யாகப் பொருந்திடுகின்றது. நிலத்தில் ஊன்றிய சில்லி லே அம்பரூத்துணியைத் தொங்கவிட டிருப்பதற்குப், பார்ப்பனத் துறவி காவிக்கல்லில் தோய்த்த உடையைத் தனது முத்தோவிற் ஜெங்கவிட்டிருப்பதை உடலுமை கூறி யது மிகவும் பொருத்தமாக விருக்கின்றது. இதனால் இவ் வாசிரியர் துறவிகளிடத்துப் பழக்கமுடையர் என்பதுங், துறவொழுக்கத்தில் வேட்கை யுடைய ரெண்பதுங் குறிப்பாக அறியப்படும்.

மெய்காப்பாளர் பாடி வீட்டில் இடையாமத்திலே தூக்கமயக்கத்தோடும் அசைந்து திரிதல், பூத்த புனைக் கொடி படர்ந்ததூறு வாடைக்காற்றில் அசைவதுபோல் இருக்கின்றது என்பதனாலும், காயாமலர் கறுப்பாகவுங், கொன்றை பொன்னிறமாகவுங், தோன்றி சிவப்பாகவும் இருக்கும் என்பதனாலும், வரகங் கொல்லையில் மான்கள் தாவிக் குதிக்கின்றன, கார்காலத்தில் வள்ளிக்கிழங்கு முற்றியிடுகின்றன என்பதனாலும், இவர் இயற்கைப் பொருள்களைக் கண்டறிவதிலும், அவற்கைத் தாங்கண்ட வாரே சொல்வதினால் திறமை மிக்குடைய ரெண்பது இனிது விளங்கும்.

இன்னும், முது பெண்டிர் நற்சொற் கேட்கும் பொருட்டு ஊப்பக்கத்தை திருமால் கோயிவிற் போய்

## ஞான முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

நாழி நெல்லும் முல்லையுங் தூவி வணக்குதலுங், குளிர் மிகுதியால் தோளிற் கட்டிய கையுடன் நிற்கும் ஓர் இடைப்பெண் ஆன்கன்றுகட்குத் தேறதல் சோல்லுதலுங், காட்டிலே பாடிவீடு அமைத்தலும், அப் பாடிவீட்டினுள் நாரசநதி கூடும் முற்றத்திலே பாளைப்பாகார் பாளையைக் குத்திக் கவளாம் ஊட்டுதலும், வில்லீனால் வளைவாக அமைக்கப்பட்ட கூடாரங்களுக்கு இடையிலே அரசனுக்கென்று வண்ணத் திரையினால் வேறொரு வீடு வகுக்கப்பட்ட டிருத்தலும், அவ்வீட்டின் உள்ளே பெண்கள் பலர் கையில் விளக்கு ஏந்தி நிற்றலுங், குதிரை முதலியவற்றின் கழுத்திற் கட்டிய மணியோசை இரவில் அடங்கிவிட்டதும், மெப்காப்பாளர் அரசனிருக்கையைச் சுற்றிக் காவலாகத் திரிதலும், பொழுதறி வோர் கொப்பறைநிலில் இட்ட நாழிகைவட்டிலைப்பார்த்து வந்து அரசன் எதிரிலே இடையாமம் ஆயிற்று என்ற லும், யவனர்களாற் புவிசெங்கினி விட்டு மிக அழகிதாக வகுக்கப்பட்ட பள்ளியறையுள் அவர்கள் விளக்குச்காட்டச் சென்று அரசன் பள்ளிகொண் டிருத்தலும், அப் போது ஊமை மிலேச்சர் பள்ளியறையைச் சுற்றிக் காவலாக இருத்தலும், படிக்கைமேல் உள்ள அரசன் மறுநாட்போரை விரும்பும் உள்ளத்தோடும் உறக்கம் பெறுஞ்சும், முன்னட்ட போரிற் புனப்பட்ட யாளைக்குதிரைகளையுஞ் செஞ்சோற்றுக் கடன் கழித்து இறந்தொழிநத அரிய போமறவறையும் நினைந்து வருநதி ஒரு கையை மெத்தையினமேலும் மற்று ஒரு கையைத் தலைபின்கீழும் வைத்துப் படுத்திருத்தலும், தலைமகள் ஏழடுக்குமானி கையில் தன் கணவன் வருகையை நினைந்து பிரிவின் துன்பத்தை ஆற்றிக்கொண்டு பாவையின் கையிலுள்ள

## பாட்டின் பொருள் கலம் வியத்தல்      இந

விளக்கானது எனிய மாளிகையின் கூடல் வாயிலிலே வந்துவிழும் ரீத்திரன் ஒலிப்ப மாயிலபோற் படுத்திருக்க மூம், அப்போது தலைவன் தன் நேரினை விரைவாகச் செலுத்திக்கொண்டு காட்டிலே வருதலும் நாம் நேரே காண்கின்றதுபோலவும், ஒலியம் எழுதி நங்கண்ணேது ரே காட்டுகின்றதுபோலவும் மிக்க அழுகுடன் சொல்லப் படுதல் காண்க

இனி, இவ்வாசிரியர் தாம் புண்ணுறைக்கும் பொருள்களின் உல்லே நுழைந்து அவற்றை விரிவாகப் புண்ணுறைக்கின்ற ரெண்டும் எண்டு ஆறியற்பாற்று; இவ்வியற்கை பத்துப்பாட்டுக்கள் இயற்றியபுலவர் எல் லாரிடத்தும் பொதுவாகக் காணப்படுவ தொன்றுகும். ஆயினும், இவ்வரையெழுந்த ஏனைப்புலவரெல்லாரும் நம் உள்ளத்தின் கற்பனையுணர்வு தனர்வடையா வண்ணம் விரித்துப் புண்ணுறு சொல்லுதற்கு இசைந்த நன்பொருள் கலையே விரித்துறைக்கின்றனர்; மற்று இவரோ புண்ணுறை விரிப்பதாற் சௌவைப்பட்டாத ஒரேவொன்றையுஞ் சிறிது அகலவிரித்துக் கூறுகின்றார்; பாடியீடு அலைக கப்பட்ட தன்மையினை இவர் இன்னுஞ் சிறிது சுருக்கிக் கூறியிருந்தால் இப்பாட்டு இன்னும் யொருட்சவை முதிர்ந்து விளங்கும். திருமுருகாற்றுப்படை முதலான ஏனைச்சில பாட்டுக்களுக்கு இம்மூல்லைப்பாட்டு இவ்வாற்றால் ஒருசிறிது தாழ்ந்தது போலுமென அவை தம்மை ஒப்புநோக்கிக் கற்பார்க்கு ஒருக்காற் ரேன்றினுங் தோன்றும். என்றாலும் இப் பாட்டின்கட்ட கண்ட பொருட்கோவை நினைக்குந்தோறும் இன்பம் பயக்கும் விழுப்பம் வரய்ந்து மினிர்கின்றமை காண்மின்!

## பாவும் பாட்டின் நடையும்.

இனி, இச்செய்யுள் நேரிசை அகவற்பாவாற் செய்யப் பட்ட தொன்றும். இதில் ஒவ்வொர் அடியும் நான்கு சிர்களான் வகுக்கப்படுவன; ஒவ்வொரு சிரும் இரண்டு அசைக்குக்குறையாமலும் மூன்றுசைக்குமேற்படாமலும் வரும்; புலவன் தான்கருதிப் போருள்களையெல் ஸாம் வருத்தமின்றி எளிதாக வெளியிடுதற்கு இவ் வக வற்பாவினும் இசைவானது பிற்கில்லை. எதுகை யின் பழும் மோளையின்பழுங் தோன்ற இபைந்து நிர்குஞ் சொற்கள் மற்றைமொழிகளிற் போலாது தமிழில் மிகப் பெருகியிருந்தாலும், அவ்வெதுகை நயம் மோளை நயங் களையே பெரிதும் நோக்காது பழைப் தமிழ்ப்புலவர்கள் எல்லாரும் பொருள் சென்ற வழியே சொற்கள் தொடர்ந்து நிறம்பச செய்யுட்கள் பலவும் இயற்றுவாரா யினர். பொருளொழுங்கு முதிர்த் தங்கருத்துக்களை இணக்கிவைத்துச் செல்லும்போது ஆங்காங்கு இடர்ப் பாடின்றி எவியவாய்த் தோன்றும் எதுகை மோளை களையே அபைப்பர்; எதுகை மோளைகளுக்கு ஏற்பாடு பொருள் பொருத்துவா டல்லர்.

மிற்காலத்தில் அகவற்பாப்பாடு ன புலவர் பெரும் பாலும் ஒவ்வொராடியிலும் முதற்கிரும் மூன்றுஞ்சிரும் எதுகை பொருந்தத் தொடுத்தார்கள்; சிலர் இவ்விரண்டு அடிகள் முதற்கிருந்துகை இணையக்கொள்ளவினர். அவர் செய்த அப்பாட்டுக்கள் எல்லாம் முதலிலிருந்து இறுதி வரையில் ஒரே ஒரையாய்ந்தாது கேட்பார்க்கு வெறுப் புணர்வினைத் தோற்றுவியா நிற்கின்றன.

மற்றுப, பண்ணைக்காலத்துப் புலவரின் அகவற் பாட்டுக்களோ பொருள் இயைபுக்கு இனங்க ஒசை மாறி மாறி நடந்து கேட்பார்க்குக் கழிபேர் உவப்புனர் வினைப் பயந்துநிதிகளின்றன. இவ்வாசிரியர் நப்புதனுர், சில அடிகளில் முதற்சிரும் மூன்றஞ்சிரும் எதுகை பொருந்தவைத்தும், வேறுசிலவற்றில் முதலும் நான்கும் எதுகை பொருந்தச செய்தும், மற்றுஞ் சில அடிகள் இரண்டிழரண்டாய் முதற்சிரில் அவ்வாறு எதுகைபொருந் தக்கொஞ்சுவியும், பின்னுஞ் சிலவற்றில் அதுதானு மில்லா மல் யாத்தும் இப் பாட்டினைப் பலவகைபால் ஒசையின் பம் மாறி மாறி வரத தொடுத்தார். இன்னும் ஆட்காங்கு அமைக்கப்படும் பொருள்களுக்கு இனங்க அடிகள் மெதுவாகவும், விரைவாகவும், இடையிடையே தெற்றுப பட்டுஞ் செல்கின்றன. பாடிவீடு இயற்றும் இடத்தில் ஒசை தெற்றப்பட்டுச் செல்கின்றது; அரசன் பாசறையில் ஆள் இருக்கும் நிலையைச் சொல்லுமிடத்து ஒசை மெது வாக நடக்கின்றது; அவன் மீண்டு விரைந்துவருமிடத்து விரைந்து போகின்றது. இவையெல்லாம் ஆறிவு ஒருங்கி ஆராய்ந்து உணர்ந்துகொள்க.

இனி, இப்பாட்டினால் இடைச் சொற்களையும் வேற்றுமை யுருபுகளையும் நீக்கி எண்ணப்பட்ட சொற் கள் சிற்தேறக்குறைய ஐந்தாறு சொற்களாகும்; இவற்றுள் முன்வந்த சொல்லே பின்னும் வருமாயின் பின்வந்தது எண்ணப்படவில்லை. இவ்வைந்தாறு சொற்களுள் ‘நேமி’ ‘கோவலர்’ ‘படிவம்’ ‘கண்டம்’ ‘படம்’ ‘கணம்’ ‘சிந்தித்து’ ‘விசயம்’ ‘அஞ்சனம்’ என்னும் ஒன்பதும் டைசொற்கள்; ‘யவனர்’ ‘மிலேசசர்’ இரண்டும் திசைச் சொற்கள். ஆக இதனுட் காணப்பட்ட பிறமொழிச்

## கூ 0 மூல்லைப்பாட்டு ஆராய்ச்சியரை

சொற்கள் பதினேண்டேதாம். எனவே இப் பாட்டினுள் தூற்றக்கு இரண்டு விழுக்காடு பிறசொற்கள் புகுந்தன என்றால்; ஏனையவெல்லாங் தனிச் செந்தமிழ்ச் சொற்களாகும்.

இனி, இம்மூல்லைப்பாட்டை ஏனை ஒன்பது பாட்டுக்களோடும் ஒப்பவைத்து நோக்குங்கால், இங்து ஏனையவற்றைப்போல் மிகஉயர்ந்த தீருச்சைவ நடையினதாகக் காணப்படவில்லை யென்பது தோன்றுகின்றது. பொருநராற்றுப் படையில்வந்த,

“துராஅய் துற்றிய துருவையம் புழுக்கின்  
பராரை வேவை பருகெனத் தண்டிக  
காழிஸ் சுட்ட கொழுன் கொழுங்குறை”  
என்னும் அடிகளின் தேனேழுகும் அரியநடைபோலா  
வது, மதுரைக்காஞ்சியிற் போநத,

“மழுதொழி அதவ மாதிரங் கொழுக்க  
ஆழந்த குழும்பில் திருமணி கிரா  
எழுந்த கடற்றின நன்பென் கொழிப்ப”

என்னும் அடிகளின் தேனேழுகும் அரியநடைபோலா  
வது இழுவென் ஒசையுடன் தித்திப்பாக எழுதப்பட்ட  
ஒரடியையாவது இம்மூல்லைப்பாட்டிற் காண்டல் அரிது; இங்து ஏனையவற்றை கோக்கப் பெருப்பாலும் எங்கும்  
வல்லென்ற ஒசையுடையதா யிருக்கின்றது ஏனைப்பாட்டுக்களிற்போலச் சொல்லின் கொழுமை இதன்கண் மிக  
முதிர்ந்து தோன்றுமையின், இது தன்னைக் கற்பார்க்கு  
ஏனையபோல் மிக்க சொல்லின்பம் பயவாசென்று கருது  
கின்றும். இப்பாட்டின் நடையினால் இதனை யியற்றிய  
ஆசிரியர் நப்புதனுர் தழவிவாழுக்கமும், வல்லென்ற  
இபல்பும், அநிவாழமும், மிக்க மனவமைத்தியும் உடைய

## பரவும் பாட்டின் கண்டையும்

கூகு

சென்பது குறிப்பாக அறியப்படும்; காட்டிடத்தையும், மழை காலத்தையும், தலைவி தனிமையையும் பொருளாகக் கொண்டு இசெஷன்யுள் யாத்தமையானுங், துஷ வோர் கருவிகளை உவமை எடுத்துக் காட்டுதலானும் அவையே இவர் தன்மையாமென்பது தெளியப்படும்.

## இப் பாட்டின்கட்ட காணப்பட்டபண்டைக்காலத் தமிழரின் வழக்கவொழுக்க வரலாற்றுக் குறிப்புகள்

இனி, இப்பாட்டினற் பண்டைக்காலத் தமிழரின் வழக்க ஒழுக்கங்கள் சில அறியப்படு கிணறன. இனி நிகழும் நிகழ்ச்சிகளை நிமித்தங்கேட்டு அறியலாம் என்று நான்கொனா. பகைவர்மேற் ரென்ற அரசர் காட்டிற் பாடிவீடு அரைப்பது வழக்கம். யானைப்பாகர் யானைகளை வடநாட்டுச் சொற்களாற் பழக்கிவந்தனர். அரசன் போர் மேற் செல்லும்போது பெண்களும் வாள்வரிந்த கசசுடனே கூடசென்று பாடிவீட்டில் அவளை ஓம்பினர். பெண்மக்கள் இங்களாம் அரசரோடு உடன்சென்று அவனுக்குப் பணிபுரிதல் முற்காலத் துண்டென்பது, வடமோழியிற் காவிதாசர் இயற்றிய சாகுந்தல் நாடகத்தானும் அறியப்படும். கடாரத்து நீரிலே இட்ட நாழிகை வட்டிலாற் பொழுது அறிந்துவந்தனர். சிரிசு முதலான அயல் நாடுகளிலுள்ள யவனர் என்னுங் கம்மர்களை வரவழைத்து அருமைமிக்க பல கர்மசீவைகள் செய்து வந்தனா. இவ்வாறே சீவகசிந்தாமணியிலும் “தம்புலன்களால் யவனர் தாட்படுத்த பொறியே” என்று இவர்கள் குறிப்பிடப்பட்டமைக்காவக மிலேசச தேயத்திலுள்ள ஜமைகளை வருவித்துத், தமிழ்அரசர் தம்பள்ளியறைக்கு

## கூட முல்லைப்பாட்டு ஆராய்ச்சியிரை

அவர்களைக் காவலாக இருக்கின்றனர்; ஊழைகள் அல்லாரை அங்குவைப்பின் அரசன் பள்ளியறைக்கண்ணாலான மறைபொருள் நிகழ்ச்சிகளை அவர்கள் வெளிவிடுவதென ஜம், ஒருவரோடொருவர் சிறசிலபொழுதுகூடி முனு முனுவென்று பேசுதலுகு செய்வராதலால் அதனால் அரசன் துயில்கெடுமெனவுகு கருதிப்போலும் ஊழைகள் அங்கனம் பள்ளியறைக் காவலராக இருத்தப்படுவாரா யினர்! இன்னும் ஏழுகுக்குமானிகை முதலான உயர்ந்தகட்டிடங்களும், இன்பம் நுகர்தற்குரிய பலவகையான அரும்பண்டங்களும், யானை தேர் குதிரை காலாள் முதலான நால்வகைப் படைகளும் பிறவளங்களும் பழங்குமிழ்நாட்டுமன்னர் உடையராய் இருந்தன ரெண்பதும் பிறவும் இப்பாட்டினால் இனிது விளக்குகின்றன.



## விளக்க உரைக் குறிப்புகள்

இம் மூல்லீப்பாட்டிற்கு உரை எழுதிய நச்சினர்க்கினியர் இப்பாட்டுச் சென்றவழியே உரை உரையாமல், தூம் உரைக்கிணக்கப் பாட்டை இனக்குவான் புகுநது) தமக்கு வேண்டியவா நேல்லாஞ் சொற்களை அலைத் தெடுத்து ஓர் உரை எழுதுகின்றார். இங்கானம் எடுத்து உரை எழுதுவனவெல்லாம் ‘மாட்டு, என்னும் இலக்கண மாமென அதனியல்பைப் பிறழுணர்ந்து வழுவினாலென் பதனை முன்னரோகாட்டினாம்; ஆண்டுக் கண்டு கொள்க, இனி இங்கு அவர்உரையினை ஆங்காங்கு மறுத்துச் செய்யுட்பொருள் நெறிப்பட்டெடாழுகும் இயற்கை நன் முறை கடைப்பிடித்து, வேலெருரு புக்குஶை விளங்கும் வண்ணஞ் சில உரைக்குறிப்புக்கள் தருகின்றார்ம்.

(க-கு அடிகள்) பெரியகையிலே நீர் ஒழுக நிமிர்ந்த திருமாலீப்போல, உலகத்தை வளைத்துக் கடல்நீரைப் பருகி வலமாக எழுநது பலைமுகடுகளில் தங்கி எழுந்த முகில் முதற்பெயலீப்பொழிந்த மாலைக்காலம் எனக்.

கரிய நிரம் பற்றியும், உலக மெல்லாம் வளைந்த தொழில் பற்றியும், நீர் ஒழுகாநிற்ப நிமிர்த்தமைபறவியுந திருமாலீ முகிலிற்கு உவமைக்குறினார். மாவலிவார்த்தாநிர்கைகளினின்று ஒழுகத் திருமால் நிமிர்ந்ததுபோல, நீரைச் சொரிந்து கொண்டே உயர்ந்த முகில் என்று உரைக்க.

நனந்தலீ-அகண்றலூடம். நேமி-சக்கிரம். வலம்புரி பொறித்த-வலம்புரிசசங்கை வைத்த; “வலம்புரிபொறித்த

## காசு மூலிலப்பாட்டு ஆராய்ச்சியுரை

வண்கைமத்தவலி’ என்றும் சீவகசிந்தாமணியிலும் ‘மாதாங்கு’ என்பதனே ‘மால்’ என்பதை ஒடுத்து ‘திருமகளோ மாாலில் தாங்கும் மால்’ என்று பொருளைக்க. தடக்கை-பெரியகை; “தடவுங்கயவும் நனியும்பெருமை” தொல்உரியியல், உ.ச. பாடு இமிழ் பனிக்கடல்லூலிமுழங்குங்குளிர்ந்தகடல். கொடுஞ்செலவு-விரைந்து போதல். சிறுபுன்மாலை-பிரிந்தார்க்குத் துண்பம் விளைக்குஞ் சிறுபொழுதானமாலை.।

(எ-கக) ஊபபக்கத்தே போய் நெல்லும் மலருந்தாவிக் கைபாற்றிறீழுது பெரிதுருதின்ந்தபகவளி நற்சொற் கேட்டுகிறப என்க.

‘அருங்கஷ் முதூர்-பகைவர் அனுகுதற்கரியகாவல் அமைந்த பழையஜனார். யாழ் இசை இன வண்டு ஆர்ப்பயாழின் நரம்பொளிபோல் ஓலிக்கும் ஓலினமான வண்டுகள் ஆரவாரிக்க; இவை தூஷம்பூல்கைமலரிற்றேனை நச சீவங்தன. நாழிகொண்ட-நாழி என்னும் முகந்தளக்குஞ் கருவியின் உட்பெய்த. நறுவி-நன்மணங்கமழும் பலர். மூல்லை-மூல்லைக்கொடி. அருப்பு அவிழ்அஸி-அரும்பு விரிக்க பலர். “நென்னீரெறிந்து விரிசுசிமோர்க்குஞ், செம்முதுபெண்டிர்” என்றுர் புறத்திலும், உ.அ.ஓ.।

(கல-கன) அங்கானம் அவர் சிற்கின்றவளவிற் பசிய கன்றின் வருத்தம்மக்க சுழலுதலைநோசகிய ஓர் இடைப் பெண்: ‘கோவலந் பின்னேனின்று செலுத்த உம்முடைய தாய்மார் இப்போதே வருகுவர்’ என்று சொல்வோனுடைய நற்சொல்லைக்கேட்டனம் என்க.

(புதிதுங்ற கன்று ஆதலாற் ‘பசலைக்கன்று’ என்று; ‘பசலை’ பசுமை என்னும் பண்படியிற் பிறந்து குழித்தன்மையை யுணர்த்திற்று, மிக இளையகன்று என்ற

படி; “பசுவெனிலவின்” என்றார் புறத்திலும் (நகூ); நச் சினுர்க்கினியர் வருத்தத்தை யுடைத்தாகிய கண்று’ என்றது கூறியது கூறலாகும். உறுதுயர்-பாலுண்ணுமையால் உற்ற துன்பம்.

நடுங்குசுவல் அசைத்தகையால்-குளிரால் நடுங்குந் தோல்களின்மேற் கட்டின கையளாய். கைய-கையிற் பிடித்த கொடுங்கோல்-வருத்துகின்ற தாற்றுக்கோல் நன் னார் நன்மொழி-நன்றுகிய நல்லமொழி, நன்மைப்பொரு ஜோயுணர்த்தும் நன்னார் நல் என்னுஞ் சொற்கள் ஒருங்கு வந்தமை “ஒருபொரு னிருசொற் பிரிவில் வரையார்” என்று ஆசிரியர் தொல்காப்பியனுர் கூறியவாற்று னமைக்கப்படும் (சொல், ஏச்சவியல், காச).|

(கஅ) அதனாலும், நின்தலைவன் படைத்தலைவர் தாஞ் செல்லுமுன்னே நற்சொற் கேட்போர் கேட்டுவந்த னிமித்தச சொற்களும் நன்றுயிருந்தன வாதவாலும் என்க.

: நல்லோர்-படையுள் நற்சொற்கேட்டற் குறியோர். வாய்ப்புள்-வாயிற் பிறந்த னிமித்தச சொல். |

பெருமுது பெண்டிர் தாங்கேட்டுவந்த நற்சொற் கூறித் தலைமகளை ஆற்றுவிக்குமிடத்துக், தலைமகன் சென், றக்கால் நிகழ்ந்த நன்னிமித்தத்தினையும் உடன் எடுத்துக் காட்டி வற்புறுத்துகின்றார் என்பது இவ்வடியினால் இனிது பெறப்படுகின்றது. பகைவரது மன்கொள்ளச் செல்கின்ற வெந்தன் படைத்தலைவர் இநானுணம் ஒருபாக் கத்திலே விட்டிருந்து விரிசுசிகேட்ப ரென்பது ஆசிரியர் தொல்காப்பியனுராற் சொல்லப்பட்டது. இப்பொருள் இவ்வடியினால் இனிது பெறப்படுவதாகவும், இத்தீண உணராத நச்சினுர்க்கினியர் கஅ-வது அடியி

## காகு மூல்லைப்பாட்டு ஆராய்ச்சியூரை

ஆவனளா ‘கல்லோர்’ என்பதனை எ-வது அடியிலுள்ள ‘போகி’ என்னும் விளையொடுகூட்டி இடர்ப்பட்டும் இப்பொருளோ கூறினார்; அப்பனம் இடர்ப்பட்டுக் கூட்டிப் பொருளுஞ்சைக்கும்வழிப், பெருமது பெண்டிர் விரிசசி கேட்டபொருள் அவரால் உரையின்றி விடப்பட்டது. தலைமகன் குறித்துப்போன கார்ப்பரூவ வரவினைக் கண்டு ஆற்றுள்ளன தலைமகளோ ஆற்றுவித்தற் பொருட்டுப் பெருமது பெண்டிரும் விரிசசி கேட்டுவந்து ஆற்றுவிக்கின் ஒர் என்பது நப்புதனார் கருத்தாகலானும், மேலெடித் துச செல்லும் வேந்தன் படைத்தலைவர்மட்டுமே விரிசசி கேட்டற்கு உரியோர் ஏனைபோர் உரியரல்லர் என்பது தொல்காப்பியனுர்க்குக் கருத்தன் ரூக்கலானும். யாங் கூறும் பொருளாற் பெருமது பெண்டிர் விரிசசிகேட்ட நும் படைத்தலைவர் வாய்ப்புள்ளும் இனிது பெறப்படிவ தாக அவர் உரையாற் படைத்தலைவர் கேட்ட நன்னிமித் தம் ஒன்றுமே வலிநுது கொள்ளப்படுதலானும் கச்சினார்க் கிணியருரை போலியுறையாமென்று மறுக்க.

(காகு-உந்) ‘நின்றலைவன், பகைவா இடமெல்லாந் திறைப்பொருவாகக் கவர்ந்துகொண்டு, இங்கானாந் தான் எடுத்த போலினையை இனிது முடித்து விரைவில் வருதல் உண்மையேயாம்; மாயோய்! நீ நின்துயரத்தை விலக்கு’ என்று அவர் வற்புறுப்பவும் வற்புறுப்பவந் தலைமகன் ஆற்றுள்ளப்பக்கலுஞ்சுகிழிக்குக் குவளைப்பூவின் இதழை ஒத்த கண்ணிலே முத்துமுத்தாய் நீர் துளிப்ப வருந்தி என்க.

இனி, இங்கு இவ்வாறு உரை கூறுதலே நச்சினார்க் கிணியர் மறுக்கின்றார். அவர்கூறிய மறுப்பின் பொருள் வருமாறு:- மூல்லை என்பது காதலைனாப்பிரிந்த காதலி

அவன் வருந்துண்ணும் ஆற்றியிருக்கும் ஒழுக்கமாகும். நபடுதனு இதற்கு ‘மூல்லைப்பாடு’ என்று பெயரமைத் தமையால் இதன் கண் அவ்வொழுக்கமே கூறப்படுதல் வேண்டும்; இதற்கு வேறுகத் தலைவி ஆற்றுமல் வருந்தி என்ன என்றால் கெய்தல என்னும் இரண்கல் ஒழுக்கமாம் ஆகவின், இவ்விரங்கல் ஒழுக்கம் போதறப் பொருஞ் சூத்தல் நூலாசிரியர் கருத்தொடு முரணுமாகவின் இப்பாட்டுக்கு நேரே பொருள்க்கறுத் வாகாது, என்று சொல்லிப் பொந்சிரிகை பின்னிய நந்பட்டாடையினைத் துண்டு துண்டாகக் கிழித்துச் சேர்த்துத்தைத்தது அவம் படுவார் போலசு, செப்புட் சொற்றெடுக்களை ஒரு முறையுமின்றித் துணித்துத் துணித்துத் தாம் வேண்டிய வாறு சேர்த்துப்பின்னி உரை வழகின்றார்.

இனி, அவர் நிகழ்த்திய தடையினைப்போக்கி யூரைக் கின்றாம். வேணிற்காலத் தொட்டக்கத்தில் தலைவன் தான் பிரியும்போது ‘யான் கார்காலங் துவங்குதலும் மீண்டு வந்து நின்னுடன் இருப்பேன்; என் ஆருயிர்ப்பாவங்பு’ ஸ் அது காறும் (நம் பிரிவாற்றுமையால் நிகழுங் துயரைப்) பொறுத்திருக்கதல் வேண்டும்’ என்று கற்பித்த வண்ணமே, ஆற்றியிருந்த தலையகள் அவன் குறித்த கார்ப்பரூ வம் வரக்கண்டும் அவன் வந்திலாமையிற் (பெரிதம்) ஆற்றுளாயினால்; இங்துலக இயற்கை. இங்கனம் ஆற்றுளாகின்றமை கண்ட பெருமுது பெண்டிர் விரிசுசு கேட்டு வந்து வற்புவுறுப்பவும் ஆற்றுதுவருந்துநதலைவிபின் ‘நாம் இயானம் ஆற்றுமே வருந்துகின்றது கணவன் கற்பித்த சொல்லைத் தவறியதாய் முடியும்’ என்று நெடுக கிளைந்து பார்த்து ‘அவர் வருந்துண்ணும் நாம் ஆற்றுதலே செயற் பாலது’ என்று தன்னைத் தேற்றிக்கொண்டு கிடந்தான்

## கா முல்லைப்பாட்டு ஆராய்ச்சியரை

எனபது அடி-வதுஅடி முதல் நன்கெடுத்துக் கூறப்படுத் தின், இப்பாட்டின்கண் மூல்லையொழுக்கமே விளக்கமாகச் சொல்லப்பட்ட தென்பது அறிவுடையார்க் கெல்லாம் இனிது விவாங்கிக் கிடந்தது. அற்றன்று, மூல்லையொழுக்கமே பாரின்றுவரும் இப்பாட்டின்கட் “பூப் போல் உண்கண் புலம்பு முத்துறைப்ப” என்னும் இரங்கற்குரிய அழுகையினைக் கூறுதல் பொருநதாதாம் பிறவெனின்; நன்று கடாயினுப், முன்னும் பின்னுமெல்லாம் மூல்லையொழுக்கமே தொடர்ந்து வரும் இசெய்யுளின் அகத்து இடையே தோன்றிய அவ்விரங்கறபொருள்பற்றி ரண்டைக்கு வரக்கடவதாம் இழுக்கு ஒன்றுமில்லை; முழுவதுஉஞ் தொடர்ந்து அவ்விரங்கற் பொருள் வருமாயினன்றே அது குற்றமாம். அல்லதுஉங், குறிஞ்சி, பாலை, மருதம், மூல்லை முதலான ஒழுக்கங்கள் நடைபெறுங்காலெல்லாம் இடையிடையே தலைவிமாட்டு ஆற்றுமை தோன்றும் என்பதாலும், அங்கனங் தோன்றும் அவ்வாற்றுமை எல்லாம் நெய்த வொழுக்கமாதல் இல்லை என்பதாலும் ‘அகநாலூறு’ ‘கவித்தொகை’ முதலிய பண்டை நூல்களிலெல்லாங் காணக்கிடத்தலின், இம் மூல்லைப்பாட்டினிடையே வந்த அஸ் அடிப்பற்றி ஈண்டைக்காவ தொகுகுற்றமு மில்லையென விடுக்க. ஆற்றுவிப்பார் யாருமின்றித் தனியளாயிருந்து கடலீகோக்கியுங் கானலை நோக்கியுங் தலைவி இரங்குதலும், பிறர் உள்வழி அவரோடு இரங்கிக் கூறுதலும் நெய்தவொழுக்கமாம் என்பது தொல்லாசிரியர் தூவ்களிற் காண்க.\* ஆற்றுவிப்பார் உள்வழி

---

\* திருச்சிற்றம்பலக் கோவையாரில் ““ஆம்பரங்து திரைபொரும்” என்னுஞ் செய்யுள்முதல் “மூவற்சீஇய அருண் முதலேன்” என்னுஞ் செய்யுள் ஈருகத் தலைமகள் யாரும் இல் ஒரு

யெல்லாம் நிகழும் ஆற்றுமை ‘நெய்தல்’ ஆவதில்லைபாக வின், இப்பாட்டின் கண்ணுங் கணவன் கூறிய சொல்லும் பெருமுது பெண்டிரும் ஆற்றலித்தற் காரணமாய் நிற் பத் தலைவிமாட்டுத் தோன்றிய ஆற்றுமை இடையே வைத்து மொழியப் பட்டதாகவின், இது நெய்தற்றினையா தல் ஒரு சிறிதும் பொருந்தாமையின் நச்சினர்க்கினியர் நிகழ்த்திய மறுபடுப் போலியாமென்று ஒழிக.

பருவரல்-துன்பம், துயரம். எவ்வம்-வருத்தம். மாயோள்-வெளிறித் தளர்க்காக மிரிநூங் கரியநிறம் உடையவள்; “மாயோள் முன்கை யாப்தொடி” என்னும் பொருநராற்றுப்படை யடியுரையிலும் இப்பொருளே காண்க. கலுஞ்சசி-அழுகை. புலம்பு-தனிமை; அது தனித்தனியே இடையற்ற விழுங் கண்ணீர்த்துவிமேல் கிணறுது; இசொல் இப்பொருட்டாதல் “புலம்பேதனி மை” என்னுங் தொல்காப்பியச் சூத்திரத்தால்அறிக.।

(உ.ச-உ.அ) மேல் எடுத்துச் சென்ற வேநதன் படைத்தலைவர் பகைப்புலத்திற்கு அரணுப் புமைநகரமாக மூல்லைக்காட்டிலே பிடவஞ்செடிகளையும் பசிய தூறுகளையும் அழித்து, அங்குள்ள வேடரின் காவற்கோட்டைகளையும் அழித்து. முள்ளாலே மதில் வளைத்து அகலமாய்ச் சமைத்த பாசறை என்க

‘இங்கே பகையரசன் பாடி.வீட்டில் இருக்கும் இருப்பும், எடுத்துச்சென்ற வேநதன் பாடி.வீட்டில் இருக்கும் சிறைத் தனியளாயிருந்து கடலை நோக்கியும் அன்னம் முதலிய வற்றை நோக்கியும் வருந்திக்கூறிய பாட்டுப்பததும் இரண்கலே கூறுதலால் திணைநெய்தல்’ என்று பேராசிரியர் “மூவற்றீ இய” என்னுஞ் செய்யுள்ளரையிற் கூறியதாகும் உற்றுநோக்கம் பாலது.

## எ0 மூல்லீப்பாட்டு ஆராய்ச்சியுரை

இருப்புமாக இரண்டு பாசறை யமைப்பு இதன்கட்சொல்லப்பட்ட தெனக் கொண்டு சில எழுதினாலும் உள்ளர் நச சினார்க்கினியர் உறையிலாதல் நபதுங்கள் பாட்டிலாதல் அங்கானம் இருவகைப் பாசறையிருப்புச் சொல்லப்பட்ட (தில்லாமையால் அவர் கூறியது பொருந்தாவுரையாம் என்க). ।

காண்யாறு தழீஇப் அகல் நெடுப்புறவு - காட்டி யாறு சூழ்நத் அகன்று நீண்ட மூல்லீக்காடு. சேண்டாறு - நீள மணங்கமழும்; இவ அடை மொழியைப் ‘பைப்புதல்’ என்பதெனுடு கூட்டிய முறைத்தல் ஆம். எருக்கி-அழித்து. புழு அருப்பம் - வாயில் அழைந்த கோட்டை. ‘இடுமுட்புரிசை’ முன் இடு புரிசை என மாற்றுக; காட்ட-காட்டின்கண் உள்ள, இதுமுள்ளுக்கு அடை; புரிசை-மதில். ‘ஏமம்உறு’ இடைக்குறைந்து ஏழுறு எனவாயின; ஏமம்-காவல படுரீப்புணரி-ஒலிக் கிண்ற சிரையுடைய கடல். ।

(உகா-நக) இப்பாசறையின் உள்ளுள்ள தெருக்களின் நாற்சந்தி கூடும் முற்றத்திற் காவலாகவின்ற பத்யானை, கருமபொடுகதிரும் நெருங்கக்கட்டிய அதிமது ரத் தழையினை உண்ணால், (அவற்றால் தனது)நெற்றி யைத்துடைத்துக் கொம்பிலேதொங்கவிட்டிதன்புழைக் கையிலேகொண்டு நின்றதாகப் பாகர் பிரிக்கோலினாற் குத்தி வட்சொற் பல்காற்கூறிக் கவளம் உட்ட என்க.

உவலீக்கூரை-தழைகள் வேய்ந்த கூரை; பாடிவீட்டில் மறவர் இருத்தற்காக அறை அறையாக வருத்து மேலே தழைகள் வேய்ந்திடப்பட்ட கூரைகள் இவை. ஒழுகிய தெரு - இங்கானம் வகுக்கப்பட்ட கூரைகள் ஒழுங்காக இருக்கும் தெருக்கள் கவலை-நாற்சந்தி கூடும்

விளக்க உரைக் குறிப்புகள்

மும். பாடி சினுட்புகுவர் இவ்விடத்திலுள்ள முற்றுக் குற்றன் வகேதே பாசறையிலுள்ள தெருக்களுக்குப் பூகல் வேண்டுதலின், இங்கே யானை காவலாக நிறுத்தப்பட்டது. தெப்படுகவுள்-மத்தீர் ஒழுகுஞ் கண்ணத்தினை விடய. ஓக்குகிலைக்கரும்பு-உயர்ந்து வளர்ந்து நிறுத்தி விடய கரும்பு. கதிர் மிடைந்து யாத்த-நெற்கதோகலோ நருங்கப் பொதிந்து கட்டிய. வயல்விளை - வயலில் வீன்து. இன்குள்கு-அதிமதுரத்தைழு அயில்வுகீன-கூபி முனை. கவவழுள் கருவி-கவர்த்த அல்லது பின்ப்பான ஏன்னுள்ள பரிக்கோல். கல்லா இளைஞர்-யானைப்பழக்குஞ் சொற்களையன்றி வேறு வட்சொற்களைக் கல்லாத்திலோய், கைப்ப-ஊட்ட.

(ஈ-ச-ச) துறவிவர் தனது முக்கோலை நாட்டி ஒதன்கட் காவியுடையத் தொகுக்கிட்டு வைத்தாற் பூப், போரிந் பின்னிடாமைக்கு ஏதுவான வலிப் பீலில் தூணியைத் தொங்குவிட்டுப், பின் அவனிற்களே பல்லாம் படங்குக்காக ஊன்றிப், பின்னர் அவை தம் மூம் யெல்லாங் கடித்தூல் வளைத்துக்கட்டிச் செய்த இருக்கு கயிற் குதாக்கோல்களை நட்டு, அவற்றேடு படல்களை வரிசையாகப் பிணைத்து, இவ்வாறு இயற்றிய வளைத்தலே ல்லாலான அரணமே தமக்குக்காவளிடமாக அமைந்த வறுவெருன பல்பெரும் படைகளின் நடினில், நீண்ட குத்துக்கோலாடு சேர்த்துக்கொட்ட பலாறிம் வாய்க்கத்து கிட்டிரையை வளைத்து வேறேர் உள்வீடு அரசனுக்கு என்ற எல்லாரும் உடன்பட்டுச் செய்து எங்க.

கல்காவிரை கல்தோய்த்து உடுத்த-துகிளைக்கானிக் குப் சாயக்தில் தோய்த்து உடுத்த, பழவம்தவவெடம்; பஸ்புகம் நிறுத்த பழமைபோனே” என்னும் பனம்பா

## ஏ. மூலஸ்பாட்டு ஆராய்ச்சியர்

தனுர் பாயிரசுசெப்புள்ளும் இச்சொல் இப்பொருட்டா தல காண்க. அதை நிலை-தங்கவைத்து தன்மை; என்றது காவியுடையை. கடிப்ப-ஒப்ப; இச்சொல் மொப் உவமத் தின்கண் வருமென்பர் ஆகிரியர் தொல்காப்பியனுர். தூணிநாற்றி-அம்பறுப்புட்டி லீத் தோககவிட்டு. கூடம், கூடாரம், படங்கு என்பன ஒருபொருட் கிணவிகள். பூநதலைக்குநதம் - பூசுசிரதுக்கின தலையையுடைய கை வேல் கிடுகு-படல். நிரைத்து - வரிசௌபாக வைத்து. நாப்பண்-நடு காழ்-கம்பு, கோல். கண்டம்-கூறு, கூற பட்ட பல்நிறுத்தினை யுடைய திரையை உணர்த்தியது ஆகுபெயரால்; நெடுங்காழ்க்கண்டம்-நிரப்பட “நிரைத்து” என்றார் சிலப்பதிகாரத்திலும் \*

(சந்தகை) வாளினைத் தமது கரசிலே சேரக்கட்டுன மங்கையர் பூவையின் கையிலுள்ள விளக்குகள், கெட்டுக்கொளுங் திரிக் குழாயினால் திரியைக் கொளுத்த அவற்றைச்சொளுத்த என்க.

இதற்கு இவ்வாறன்றி மங்கையர்க்காரிலுள்ள விளக், கிணைத் திரிக்குழாயையுடைய சிற்றுட்கள் கொளுத்த, என்றுரைப்பின், ‘மங்கையர்’ என்னுஞ்சொல் தழுவப் பினையின்றி நின்றுவற்றுமாகவின் அபபொருள் பொருா, தாதுதன்க.

‘தொடி-கைவளை; இப்பொருட்டாதல் “கங்கணா கைவளை யொருபலங் தொடியே” என்னும் மிங்கலங் தையிற் காண்க. புறம்-முதுகு. கூநஷல் அம் சிறுபுறத்து-கூநதல் கிடக்கும் அழகிய சிறிய முதுகிணையுடைய, என்று மங்கையர்க்கு அடையாக்குக். இரவைப் பகலாக், கும் வலையபிடியமெந்த ஒளியுடையவாள். விரவு-கலந்த

---

\* சீர்ப்படைகாலத, குடிக-ஆம் அடி.

சேர்த; ‘விரவ’ எனத்திரிக்க, வரிக்கச்ச-வரிந்து கட்டப்பட்ட இரவிக்கை; ‘வரி’ நிறம் எனி னுமாம், நிறத் திணையுடைய கசச என்க. குறுஞ்தொடி யணிந்த முன் கைபினையுட்ப் கூஞ்தலைசைநது கிடக்குஞ் சிறு புறத்திணையுடைய மாகைபா, வாள் விரவ வரிந்து கட்டினகசையை வரிந்த மங்கையர், என அடைமொழிகளை இருகாற் பிரித்துக் கூட்டுக. நேய் உமிழ் சுரை-நெய்யை ஒழுக விடுக் கிரிக்குழாய். நந்துதொறும்-கெடுஞ்தோறும். ’

(து0-நுச) மணியிலேனுசையும் அடங்கிய நன்றிரவில், அசையும் மோசி மல்லிகைக்கொடி யேறிய சிறு தூறுகள் துவலைபொடுவாது அசையுங் காற்றினால் அசைந்தாற்போலத், துக்க மயக்கத்தால் அசைதலையுடைய மெய்காப்பாளர் காவலாகச் சுற்றித்திரிய வென்க. |

நெடுநா வெண்மணி-நீண்ட நாககிணையுடைய வெள் வரியமணி, நிழுத்திய-நுனுகிய; அதாவது முன்னுள்ள ஒசை அடங்கிய; இரசொல் நுனுக்கப்பொருளை யுஸர்த் துதல் “ஓய்தல் ஆய்தல் நிழுத்தல் சாஅய், ஆவையின் நான்கும் நுனுக்கப்பொருள்” என்னுந தொல்காப்பிய உரியியற் குத்திரத்திற் கான்க; இனி ‘நிழற்றல்’ எனப் பாட்மோதுவாருமூளர்; ‘நிழற்றல்’ ஒளிவிடுத லெனபா பொருடரும் பிறிதோரு சொல்லாதவின் அஃதீண்டைக் குப பொருஞ்தாது; அற்றேல், திவாகரத்தில் “நிழற்றல் நுனுக்கமும் நிழற்செயலுமாகும்” என்று அஃது இரு பொருளும் உடைத்தாக ஒதப்பட்டவா ரென்னை பெனின்; அது தொல்காப்பியத் தொடு முரணுவதாகவிற் கொள்ளற்பாலதன்ரென மறுக்க. என்றால் குதிரையானை என்றற் றோடுக்கத்தனவும் உறங்குதலின், அவற்றின் கழுத்திற் கட்டிய மணியிலேனுசையும் அடங்கினமை

## எசு முல்லைப்பாட்டு ஆராய்ச்சியரை

கூறிற்று; இனிப் பாடிவீட்டின்கண் எல்லாருங் தொழி வலிதற்குக் தெரிகுறியாக அடித்துவிட்ட மணி யென்று ரைப்பினும் அமையும். ‘பூத்த ஆடு அதிரற்கொடி’ எனச சொற்களை மாறிக்கூட்டுக. படாா-சிறுதூறு சிதர்-திவலை. துகில் முடித்துப் போர்த்த-க்கறையால் மயிரை முடித்து உடம்பையும் போர்த்துக்கொண்ட; இச் சொற்றெழுதர் மெய்காப்பாளர்க்கு அடையாய்நின்றது; “மீப்பால் வெண் டுகில் போக்குநர் மூப்பால், வெண்டுகிலை குழப்பக் குழன் முறுக்குநர்” என்னும் பரிபாடற் பத்தானு செய்யுளடி கள் எண்டு ஒப்பிடற் பாலன. ஓங்குநடைப் பெருமூதா ளர்-உயர்ந்த நல் லொழுக்கத்தினையுடைய மெய்காப்பாளர்; தம் மரசர்க்குப் பகையாவார் செய்யுங் கீழுறுத்தல் கஞுக்கு இடங்கொடாது தம்மரசர்மாட்டு மெய்யொழுக்க முடையராதல் பற்றி ‘ஓங்குநடை’ யுடையரெனச சிறந் தெடுத்துக் கூறினார்; ‘பெருமூதாளர்’ என்பது பெரிது முதிர்ந்த காவலாளர் எனப் பொருடருதலின், ஏனைக் காவற் றெழுதிலெல்லாங் கடமை வழாது மெய்ப்பட ஒழுகி முதிர்ந்தார் தம்மையே பின்னர் மெய்காப்பாளராக வைப்பரென்பதூடும் பெற்றும்.

(ருநி-ருசு) பொழுதினை இத்துணையென்று வரம் பறுத்து உணரும் பொழுதறி மாக்கள், அரசனைத்தொழுது கொண்டே கானுங் கையினராய், விளங்க வாழ்க்கி ‘நில வலகத்தை வென்று கைப்பற்றுதற்குச் செல்வோனே நினது கடாரத்திலே இட்ட சிறிய நீருள்ள நாழிகைவட்டிலிற் சென்ற நாழிகை இவ்வளவு’ என்று சொல்ல வென்க.

தம்மரசர்க்குப் பகைவரானானார் செய்யுங் கீழுறுத்த அக்கு வயமாகிப் பொழுதினைப் பொய்த்துக் கூறுவார்.

## விளக்க உரைக் குறிப்புகள் எடு

போலாது, என்றாந் தம்மரசர்பால் நெகிழா மெய்யன்பு பூண்டு பொழுதினைப் பொய்த்தவின்றி அறிவிப்பார் இவர் என்பது புலப்படப் ‘பொய்யா மாக்கள்’ என்றும், பொழுதனாந்தறியுங் தொழிலன்றிப் பிறிது அறியாமையின் இவரை மக்கள் என்னது மாக்கள் என்றுக் கூறினார். இப்பொருள் காணமாட்டாத நச்சினார்க்கினியர் பொழுதறி டும் வினையாளர் என்று நேரே பொருள்படும் இச்சொற் ரேட்டரை ‘மாக்கள் பொழுதனாந்தறியும் பொய்யாக் காண்கையர்’ எனப் பிரழ்த்தியதன் மேலும் ஈண்டைக்கோர் இயைபின்றியும் உரைத்தார். எறிஸ் வையகம்-வீசுகின்ற தடல்நீராற் சூழப்பட்ட நிலவுகலகம். குறுஞர்-சிறிய ஸீர்; இது நாழிகைவட்டிலினுட்ட கசிந்தநீர். ‘குறுஞர்’ எனபதற்கு நாழிகைவட்டில் என்று குறிப்பு எழுதினாருமார்; அப் பொருள் நச்சினார்க்கினிய ரூரையிலாதல் மற்றை நால்களிலாதல் பெறப்படாமையால் அது பொருந்தாதென விடுக்க. கண்ணல்-நாழிகை வட்டில்; இஃதிப் பொருட்டாதல் “கன்னலுங் கிண்ணமும் நாழிகை வட்டில்” என்னும் பிங்கலங்கைதச் சூத்திரத்திற் காண்க. “குறுஞர்க் கண்ணவின், யாமங் கொள்பவர்” என்றார்மணிமேகலையிலும்(ஏ,கூச-காஞ்). ஒருகடாரத்திலே நீரை நிரப்பி, அடியிற் சிறுதொலோயுள்ள ஒரு வட்டிலை இட்டாற் கடாரத்து ஸீர் அப்புழை வழியே வட்டிலினுள் ஊறும்; அங்குணம் ஊறும் நீரினளவுக்குத்தக நாழிகை கண்க்கிடுவர். பொழுது இனைத்து என்று பொழுது அவர்ப் நிலையான் வந்தது.

(நுகூகூ) உடையினையும் மெய்ப்பையினையுங் தோற்றத்தினையும் யாக்கையினையுமடையவனர், புலிச் சங்கிலிவிட்டுக் கைசெய்த இல்லீஸ் அழகிய மணி விளக்

ஏக

## மூல்லைப்பாட்டு ஆராய்ச்சியரை

கிளை ஒளிரவைத்து, வசியகயிற்றிற் சுருக்கிப திரையை வளைத்து முன் ஒன்றும் உள்ளொன்றுமாக இரண்டறை வகுத்த பள்ளியறையுட் பூறவறையின் கூண்ணே சட்டையிட்ட ஊழமமிலேசசர் அருகே காவலிருப்பரென்க.

“— மத்திகை-சவுக்கு, குதிரைச் சம்மட்டி. மத்திகை வளையியலடை-குதிரைச்சம்மட்டி சூழப்பட்ட உடை; மறிந்துவீங்கு செறிவுடை-மடங்கிப்புடைக்க நெருங் குதலுறக்கட்டின உடை. மெய்ப்பை-சட்டை. வெரு வருந்தோற்றம்-காண்பார்க்கு அச்சம் வருதற்கீதுவான தோற்றும். வலிபுணர்யாக்கை - வலிமைகூடிய உடமட்ப. யவனர்-கிரேக்கர், சோனகர் (Ionians). மணிவிளக்கம்-பளிங்கு விளக்கு; மணிபோறவிற் பளிங்கும் மணி எனப் பட்டது; ‘மணியிற்றிகழ்தரு’ என்பதற்குப் பளிமேலழ கியாரும் ‘பளிக்கு மணி’ என்று பொருளுறைத்தார், திருக்குறள், குளங்க. எழினிதிரை. ‘உடமபின் உரைக் கும் நாவினுரையா’ என்மாறி உடம்பாற் குறிகாட்டித் தெரிவித்தவன்றி நாவால் உரைககமாட்டாத என்க. மிலேசசர்-ஆரியர், பெலுச்சிதானத்தி னின்றவந்த துருக்கர்; ‘பெலுச்சி’ என்பது மிலேச்சர் எனத் திரிந்தது; பெலுச்சிதானத்தின் வழியாகப் பரதநாட்டினுட் புகுந் தமை பற்றியே பண்டைக்காலத்தில் ஆரியர் தமிழரால் மிலேச்சரென அழைக்கப்பட்டனர்; திவாகரத்திலும் “மிலேச்சர் ஆரியர்” எனப் போந்தமைகாண்க.

(குன-ஏக) பள்ளியறையின் அகத்தே சென்ற அரசன் நாளோக்குச்செய்யும் மிக்க போர்னை விருட்புதலாலே உறங்கங் கொள்ளானும், முன்னுட்களிற் பகைவர் வீசிய வேல் நுழைந்தமையாற் புண்மிக்குப் பெட்டை யானை களையும் மறந்த களிற்றியானைகளையும், யானைகளின் பரிய

## விளக்க உரைக் குறிப்புகள்

ஏ8

தும்பிக்கை அற்று விழுத் தாம் அணிந்த வஞ்சிமாலைக்கு நல்வெற்றியினைச் செவ்விதாக்கிச் செஞ்சோற்றுக் கடன் தப்பாமற் கழித்து இறந்த மறவரையும் நினைந்துங், காவலாயிட்ட தோற் பரிசையினையும் அறுத்துக்கொண்டு அம்புகள் அழுந்தினமையாற் செவியைச் சாப்த்துக்கொண்டு தீனி எடாமல் வருந்துங் குதிரைகளை நினைந்தும் ஒரு கையினைப் படுக்கையின்மேல் வைத்து மற்றொருகையால் முடியைத்தாங்கியும் நீரச்சிந்தித்து இரங்கி இங்ஙனமெல் லாம் அவ்விரவைக் கழித்துப், பின்னுளிற் பகைவரைக் குறித்துப் படைக்கலங்கள் எடுத்த தன்வலிய விரலாலே அவர்தம்மை யெல்லாம் வென்றமையின் தான் அணிந்த வஞ்சிமாலைக்கும் நல் வெற்றியினை நிலைஇறுத்திப், பின்னுளில் தன் மனைவியைக்காணும் மகிழ்ச்சியாற் பாசறையில் இனியதுயில் கொள்கின்றேன் என்க.

‘மண்டு’ என்பதைனை அமர் என்பதேனோடாதல் நசையென்பதேனோடாதல் கூட்டி மிககுச்செல்லும் போர், மிக சூசசெல்லும் நசை என்க. பாம்புபதைப்பு அன்ன-அழியுண்ட பாம்பின் துடிப்பையொத்த; இதுவெட்டுண்டு விழுந்து துடிக்கும் யானைத்துமிக்கைக்கு உவமம் தேம் பாய் கண்ணி-தேன் ஒழுகும் வஞ்சிமாலை. சோறு வாய்த் தல்-சேஞ்சோற்றுக்கடன் தப்பாமற் கழித்தல்; இதைனைச் “சிறந்த திதுவெனச் செஞ்சோறுவாய்ப்ப” என்னும் புறப்பொருள் வெண்பாமாலை யுரையிலும் காண்க. கடகம்-கங்கணம், தொடி, வளை; இவ்அணிகலன் ஆண் மக்களும் அணிதலுண் டென்பது “கண்ணெனரிதவழி வண்ணை மணிநகு கடகம் ஏற்று” என்னுஞ் சீவகசிந்தாமணிச் செப்புளிலும் காண்க. கையைத் தலைக்கு ஆண்பாக வைத்தலிற் கையில் அணிந்த கடகத்தை முடி

## எசு . மூல்லைப்பாட்டு ஆராய்ச்சியரை

பிற்சேர்த்து என்றார். நகைதாழ்கண்ணி-ஒளிதங்குமாலீஸ், என்றது தனக்குண்டாம் ஒளி தங்குதற்கு அடையாளமாய் இட்ட வஞ்சிமாலீஸை. அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை - பகைபரசு இருந்து நடுங்குசற்குக் காரணமான வெற்றிமுரசமுழங்கும் பாசறை என்க. பனிக்கும்-நடுங்கும்.

(அ0-காந)பொழிப்புரை பொருட்பாகு பாட்டில் விளக்கமாக எழுதப்பட்டிருக்கின்றது, ஆண்டுக்கான்க.

நிறைதபு புலம்பு-நிறை கெடுதற்கு ஏதுவான தனி மை. “நிறையெனப்படுவது மறைபிறரறியாமை” என்றார் கலியிலும். ஏற்றுமங்களு-அம்புதைத்தமயில், இது மயிலின் சாயவினையுடைய தலைமகள் நடுக்கத்திற்கு உவமையாயிற்று. இடம் சிறந்து உயரிய-இடம் அகன்று சிறந்து உயர்ந்த. பாவை-வெண்கலத்தாற செய்த பிரதி மை; இதன்கையில் விளக்கெரிய விடுவது அரசர்க்கு வழக்கம். முடங்குஇறை-கூடல்வாய்; கூரையின் இருபகுதிகள் ஒன்று பொருந்தும் மூட்டுவாய். மாத்திரன். அருவி-பெரிதுதிரண்டுவிழும் அருவி நீர். இன்பல்லிமுத் திசை-இனியவாய்ப் பலவகையாய் ஒவிக்கின்ற ஒசை. ஓர்ப்பனள் கிடங்தோள்-செவியிற் கேட்பவளாய்க்கிடந்த தலைவியின். அம்செவி நிறைய ஆவின-உட்செவி நிரம்ப ஒவித்தன. பிறர் வேண்டுபுலம்-பகைவர் விரும்பிய நிலங்கள். வயிர்-ஊதுகொம்பு. வலன்னேர்பு ஆர்ப்ப - எய்திய வெற்றிக்கு ஒத்து ஒலிப்ப. அயிர - நுண்மணவிடத்த; மணன்மேல் வளர்தலின் ‘அயிரகாபா’ என்றார். அஞ்சனம்-மை; மைந்திறமுடைய பூவுக்கு ஆகுபெயர். பொன்கால-பொன்சிறமானபூவைத் தர. முறிஇணர் - தளிருங்கொத்தும். தோடுஆர்-இதழ்நிறைந்த; ‘தொசுதி நிறைந்த,

## விளக்க உரைக் குறிப்புகள் எல்

என உரைப்பினுமாம். கானம் நந்திய செங்கிலப் பெரு வழி-காடுசெழித்த செவ்விய மூல்லைவிலத்தின் வழியிலே- வானம்வாய்த்த - வேண்டும் பருவத்து மழை, பெய்யப் பெற்ற. வாங்குகதிர்வரகு-வளைந்த கதிரினையுடையவரகு. துரிமருப்பு இரலை - முறுக்குண்ட கொம்பினை யுடைய புல்வாய்க் கலைகள். எதிர்செல் வெண்மழை பொழி யுந்திங்கள் - இனிமேற் பெய்தற்காகச் செல்லும் வெண் புயல் மழையைப் பொழிதற்குரிய கார்காலங் தொடங் கும் ஆவணித்திங்கள் முதலில்; இதற்கு நக்கினார்க்கினி யர் முன்பனிக்காலம் என்று பொருள்கொண்டு இப்பாட் டின் பொருளுக்குச் சிறிதும் இணங்காவாறு உரைக்குறி னர். பிறக்கு-பின். துளைபரிதுரக்கும்-விரைந்துசெல்லுங் குதிரையை மேலுங்கூண்டிச் செலுத்தும். வினைவிளங்கு- போர்-வினைக்கண் தமதுதிறம் மிக்குவிளங்கும், என்றது தலைமகனது தேரிற்பூட்டிய குதிரைகளை.



## வினைமுடிவு

எழில் பெரும்பெயல் பொழிந்த மாலைக்காலத்திலே பெருமுது பெண்டிர், “யாம் ஊர்மருங்கிறபோகி செல் லொடு முல்லையுங் தூஉய்த் தொழுது நிற்ப, ஆப்மகள் கன்றின் அலமரல் நோக்கி ‘தூநதாயர் கோவலர் உய்த்தர இன்னே வருகுவர்’ என்போள் நன்மோழி தேட்டனம் அதனாலும், நின்தலைவர் திறையராய் வினைமுடித்து வருவது வாய்வது, மாயோயி! நீ நின் எவ்வங் களோனங்க காட்டவுங் காட்டங்க கலும்ந்து கண்முத்து உறைப்ப ஆற் றுது வருந்துங் தலைமகள், பாசறையில் இன்றுயில் வதியுங் தலைவனைத் தன்மருங்கிற் காணுளாய் மேலும்வருநதிப், பின் தன்நெஞ்சை அவனிடத்தே ஆற்றுப்படுத்தித், தான் தனியளாய் இருக்கும் நிலைமையினை நொனினைந்துபார்த்து, “நாம் நங்காதலன் சொல்வழி ஆற்றியிருத்தலே முறை” எனத்தேற்றியும், ஓடுவனை திருநதியும், பையல்கொண் டும், உயிர்ச்சும் நடுங்கி, நெகிழ்ந்து, விளக்கிற்கூடர் அழல், மாடத்து முடங்கிறைச்சொரிதரும் அருவி ஒர்ப் பனள் கிடந்தோள் செவிநிறைய் ஆலின, பரிதுரக்குஞ் செலவினர் நெடுங்தேர் பூண்டமா என்று வினை முடிவு செய்க.

முற்றும்.

## முல்லைப்பாட்டின் அருஞ்சொற்பொருள்

அ	காப்பியம் உரியியல், கந்.
அகம்-உன்வீடு, சச; பிங்கலங்கை	அவரி-பூ, கா.
அங்கை-அழகியகை; அகம்கை- உன்னங்கை, கடு, தொல்காப்பி	அவிழ்-மலர்ந்த, கா
யம், எழுத்தியல், கடு.	அழல-எரிய, அடு.
அசை நிலை - தங்கவைத் தன் ஷை, ந-அ; “அசைத் ஸாடதுந் தங்கலு முரித்தே” திவாகரம்.	அன்ன-ஒத்த, எ.
அஸ:சத்தகட்டிய, கச; பிங்.	ஆ
அஞ்சனம் (வட்சொல்) - ஷை: யைபோன்ற நீலமலர், கந்.	ஆய்மகள்-இடைப் பெண், க.
அஞ்செவி - அகம் செவி - உட் செவி, அக.	ஆர்-நிறைந்த, கச; திவாகரம்.
அதிரல்-மோசி மல்லிகை, குக; சிலப்பதிகாரங்களை, கந், கடுசு;	ஆர்ப்ப-பேரொலிசெய்ய, அ, கூ
‘புனவி’என்பர் நச்சினேர்க்கிணி யர்.	‘ஆர்ப்பு ஒன்றலாப் பேரொலி’ என்பர் திவாகரர்.
அமர்-போர், கள.	ஆவின ஒலித்தன, அக; திவா
அயிர்-துண்மணல், கூ; திவாக ரம்.	கரம்; புறானாற்றுரை, கூ-அ.
அயில்-கூர்மை, கஈ; திவாகரம்.	ஆற்றுப் படுத்த - வழிச் செலுத்
அரசு-அரசன், ஏக.	திய, அக.
அரணம்-காவலானஜிடம்; சால்; காவல், ச-ஆம் பரிபாடலுரை.	இ
அருங்கடி-அரிய காவல், எ.	இசை-ஒலி, எ, அ-அ.
அருப்பம் - அரண், உச; “விய இல்-வீடு, பாடிவீடு, சால்.	இசைப்ப-சொல்ல, இ-அ.
லருப்பம்” என்பழியும் இப் புறானாக்கள், அச; திவா. பொருட்டாயிற்று, புறா. கள.	இணர்க்கொத்து, கச; திவாகரம்
அலமரல்-சுழலல், கந்; தொல்	இமிழ்-முழங்கும், ச, அ-அ; ‘எறு மாறியிழ்ப்ப’ என்பத னுரை யைக்காண்க, பரிபாடல், உ. உ.
	இரலை-ஆண்மான், புல்வாய், கக; தொல். மரபியல், சச.
	இருக்கை-இருப்பிடம், சா.
	இன்குளகு-இனிய அதிமதுஏத் தலழி, ந-ந.

## அ� மூல்லைப்பாட்டு ஆராய்ச்சியரை

இன்னே - இப்பொழுதே, கசு. உள்ளியும் - நினைத்தும், எஃ; இனம்-கூட்டம், அ; “சறவினத் திருக்குறளை, கங்கா.

தன்னவாளோர்” புறநா. கஞ். உறுதுயர்-மிக்க வருத்தம், உறு இனைத்து-இவ்வளவு, சிஅ.

ஈ

ஈண்டு-திரண்ட, கூ; புறநா. கள.

உ

உகள்-தாவ, கூகு; புறநா. ஊற் றரை, கநு.

உண்கண்-மையுண்டகண், உறா; புறப். வெண். உரை, பொது, எ; திருக்குறள் பரிமேலழகருமை கங்கக.

உய்த்தர-செலுத்துதலைச்செய்ய ‘உய்’ முதனிலைவினைப் பெயர், குடி.

உயங்கும்-வருந்தும், எசு; திவா உயரி-உயர்தது, கூகு; புறநா. குசு; புறப்பொருள் வெண்பாமாலை, அ, கள.

உயிர்ததும்-பெருமுச்ச விட்டிம், கெட்டுயிர்ப் பெறிந்தும், அங்.

உவலை-தழை, உகு; பதிற்றுப் பத்து, உஅ.

உழந்து-வருந்தி, அ஽; பரிபாட லுரை, கூ.

உழையர்-அருகி லுள்ளவர், கூகு; உம்பென-விரைய, அங்; ஞான “உழை யிருந்தான்” என்புழி யிர்தப்பாயிரவரை, கூ; புறநா. கஞ் யும் இப்பொருட்டாதல் காண் ஒழிந்தோர் - இறங்தோர், எல்; க, திருக்குறள், கூகு.அ.

உள்ளியும் - நினைத்தும், எஃ; இனம்-கூட்டம், அ; “சறவினத் திருக்குறளை, கங்கா.

தன்னவாளோர்” புறநா. கஞ். உறுதுயர்-மிக்க வருத்தம், உறு கின் றதுயர் என உரைப்பினு

மாம், உறுதல்-அடைதல், கந். உறைப்ப-துளிப்ப, உங்; உறை-

நீர்த்துளி, திவாகரம்.

எ

ஏஃகம்-வேல், காஅ; திவாகரம்.

எருக்கி-அழித்து, உடு; பதிற்றுப் பத்து, அங்; கொல்-லுதல், திவா எவ்வம்-வருத்தம், உகு; எவ்வம் மானம் என்பார் புறப். வெண்பா மாலைஉரைகாரர், கைக்கிளை, எ. எழிலி-மேகம், நு.

எழினி-திரை, கூசு; சிலப். ந, எகு எறிநீர்-வீசம் நீர்: கடல், குசு; எறி தல்-வீசதல், பிங்கலங்கை.

ஏ

ஏ-அம்பு, அசு; ‘ஏத்தொழில்-அம் பின்ஜெழில்’ பரிபாடல், காஅ.

எமம்-காவல், நிசு; திவாகரம். எழுற-‘எமம் உற’ என்பன ஏ முற என்றுயின, எமம்-காவல், உஎ; புறநா. ஊறு, ந.

உ

உழையர்-அருகி லுள்ளவர், கூகு; உம்பென-விரைய, அங்; ஞான

“உழை யிருந்தான்” என்புழி யிர்தப்பாயிரவரை, கூ; புறநா. கஞ் யும் இப்பொருட்டாதல் காண் ஒழிந்தோர் - இறங்தோர், எல்;

“சறைம் பதின்மரும்பொருது

## அருஞ்சொற்பொருள்

அங்

<p><b>களத்தொழிய'</b> என்றார் புறத் திலும், உ.</p> <p>ஒழுகிய-ஒழுங்குபட்ட, உக.</p> <p>ஒன்-வினங்கிய, ஈசு, புறநா,கக.</p> <p>ஒற்றி-சேர்த்தி, எடு; சீவகசிந்தா மணியுரை, கனசசு.</p>	<p>திவாகரம்.</p> <p>கலும்-அழுதல்,உல; திவா,கலக் கம் எனினுமாம், ஈ-ஆம்பரிபா டலுரையையுங் காண்க.</p> <p>கவர்ந்த - கைக் கொண்ட, கூ; கொள்ளோகொண்ட, புறப்பொ ருள்வெண்பா. உரை, உ,சு</p>
<p style="text-align: center;"><b>ஒ</b></p> <p>ஓங்கு-உயர்ந்த, இங்; புறநா. ந.</p> <p>ஒந்ப்பனள் - செவியிற் கேட்பவ ளாய்,அ அ; புறநா ஊறு,கனில்;</p> <p>'கருதினவளாய்'என் றுறைப்பி னுமாம்.</p>	<p>கவலை-நாற்சங்தி கூடும் இடம், நங்; சந்தி, திவாகரம்; கவர்த்த வழி, புறநா ஊற்றுரை, ந.</p> <p>கவளம் - உணவு, உசு; சோறு, திவாகரம்.</p>
<p style="text-align: center;"><b>க</b></p> <p>கச்சு-மூலைக்கச்சு: இரவிக்கை, ஈன; பிங்கலங்கதை.</p> <p>கடகம்-கங்கணம், தொடி, வளை, எசு; திவாகரம்.</p> <p>கடுப்ப-ஒப்ப,உசு; மெய்துவமத் களோ-விலக்கு,உக; பிங்கலங்கதை.</p> <p>தின்கண் வருவது இச்சொல், தொல்காப்பியம், உவம. கடு.</p> <p>கண்டம்(வடசொல்)-கூறுபாடு, கூறுபட்ட பல நிறத்தினையடைய மதுட்டிரை, சசு; சீவக சிந்தாமணி, ஈசு.</p> <p>கண்ணி-மாலை:வஞ்சிமூலை,எக, எஅ; திவாகரம்.</p> <p>கண்படை-உறக்கம், ஈன; திருக் குறள்,கஂசக; பிங்கலங்கதை.</p> <p>கணம்-திரள், ஈசு; பிங்கலங்கதை. கருவி - பரிக்கோல்: குத்துக் கோல்,தாறு,உடு;படைக்கலம்,கிடுகு-படல், சக.</p>	<p>கவள-கன்னத்தைடைய, உக;</p> <p>கவள்-கதுப்பு: கன்னம். திவா.</p> <p>கவை முட்கருவி-கவர்த்த மூள் உள்ள பரிக்கோல், உடு; மணி மே.கஅ,கசுடு;கவை-கவர்,பிங் கன்னல்-நாழிழைகவட்டில், இஅ;</p> <p>திவாகரம்.</p>
<p style="text-align: center;"><b>கா</b></p> <p>காட்ட-காட்டில் உள்ள, உசு.</p> <p>காயா-காசாஞ்செடி, கூங்; திவா.</p> <p>கால-கக்க:சொரிய: மலர, சகசு; திவாகரம்.</p> <p>காழ்-கோல், சசு; திவாகரம்.</p> <p>கான்யாறு-காட்டியாறு, உசு.</p> <p>கானம்-காடு, கன.</p> <p style="text-align: center;"><b>கி</b></p>	

## அசு மூல்லைப்பாட்டு ஆராய்ச்சியரை

<b>கு</b> குந்தம்-கைவேல், சக; திவாகரம், புறப்பொருள் வெண்பாமாலை, ச, எ; சிறுசவனம் பெருஞ்சவ எம் என்பர் பிங்கலங்கதையுள். ரூருதி-உதிரம், கச; திவாகரம். குளகு-தழை, கந; ‘இலைநூர் விலங்கின்உணவு’ என்பர் திவா கரர்; “மறிகுளகுஉண்டன்ன” நாலடியார், கச. குறுங்கிரி-கிரியார், குச.	<b>பொருள் வெண்பாமாலை, அ, கச</b> கோடு-மலைமுகடு, மலையுச்சி, டு; பிங்கலங்கத. <b>கோலி-வளைத்து, சக; திவாகரம்</b> என்பர் பிங்கலங்கதையுள். கோவலர்-இலையர், கநி. <b>குளகு-தழை, கந; பிங்கலங்கத.</b> குந்தி-த்தும் (வடசொல்)- நினைந்தும், எச.
<b>கூ</b> கூடம்-படங்கு: கூடாரம், சா; பிங்கலங்கதை. கூர்ந்து-மிக்கு, காசு; தொல்காப்பியம், உரியியல், கா. கூரை-இல்லின் மேற்பகுதி, உக	<b>ச</b> சட்டிய-குறித்த, என; புறநா. ஏ. உ சடர்-கனவி: தீக்கொழுந்து, அனி திவாகரம். சரை-திரிக்குழாய், சா; பதிற் ருப்பத்து, சஎ-ஆம்பாடலுரை. சுரை- தோள், கச; திவாகரம்.
<b>கை</b> கைப்ப-உட்ட, கச; தீற்ற, மது ரைக்காஞ்சி, காடுகை. கைய-கையிலுள்ள, கச,	<b>செ</b> செங்கிலம்-செவ்வியனிலம், கள. செறி-நெருங்கின, கந. செறிவு-நெருங்குதல், குக; பிங்.
<b>கொ</b> கொடுங்கோல்- வருத்துந் தாற் றுக்கோல், கநி. கொடுஞ்செலவு-விரைந்து செல் வல், கு.	<b>ஞா</b> கேண்-தொலைவு, நீளம், கூடு; தி. ஞாண்-நாண்: கயிறு, கந; பதிற் ருப்பத்துரை, கா.
<b>கொண்டெனா - கொண்டனவா</b> க, ந-ச. கொள்ளி-கொஞ்சதி, சா. கோ	<b>ந</b> நோன்ன-நாண்: கயிறு, கந; பதிற் ருப்பத்துரை, கா. நளியும் பெருமை’ தொல். உரி. உச.
<b>கோடல் - காந்தள், குடி; புறப்படு-கெடு, அக; திவாகரம்.</b>	

## அருஞ்சொற்பொருள்

அடு

தழிஇய-குழந்த, உச.

தா

தாம்பு - தாமணி, கூ; திவா;  
கயிறு, பிங்கலங்கை.

தாழ்-தங்கும், எசு; “தாழ்தல்-தங்

குலல்” அடியார்க்குங்லாருரை,  
சிலப்பதிகாரம், சா.

தானை-சேனை, கூ; புறானானாற்  
ரூரை, உலா; காலாட்படை,

திவாகரம்.

தி

திங்கள்-மாதம்: ஆவணிமாதம், ஈ  
திண்வலிய, சாசு, சுங்; திவா.  
திரி-முறுக்குண்ட, கூகு.

திரு-அழகு, சுங்; பரிமேலழகு  
குரை, திருக்குறள், கங்கை;  
நானுயிர்தலரை, உல; பேநா  
சிரியருரை, திருச்சிற்றம்பலக்

கோவையார், ச. திருத்தி-செவ்விதாக்கி, எக, எஅ;  
புறானானாற்றுரை, கன.

தினை-கப்பம், அரசிறை, கூ,

திவாகரம்.

து

துகில்-பெரும்பாலும் வெள்ளிய  
ஆடையினை உணர்த்தும், இஉ; தொடி-கைவளை, சுகு; பிங்.  
பரிபாடல் கூ-ஆஞ் செய்யுளி  
லுங் காண்க; ‘துகில் வெண்  
வம செம்மை இரண்டற்கும்  
பொது’ என்பர் நச்சினார்க்கினி தொழுது-கும்பிட்டு, கூ, இசு;  
யா, சீவக்கிங்தாமணி, உச.

துமிபு-அறுத்து, எல; திவாகரம்.

துமிய-அற்றவிழு, எங்; துணி  
பட, பிங்கலங்கை; புறா, கூகு.

துயர்-துண்பம், அஒ; திவாகரம்.  
துயில்-உறக்கம், அஒ.

துரக்கும் - செலுத்தும், கங்கை;  
புறானானாறு, அ.

துனை-விரைவு, கங்கை; தொல்.  
உரியியல், கன,

தா

தாங்கல் - தாக்கமயக்கம், இங்.

தாஉய்-தாவி, காங்.

தாணி-அம்புபெய் கூடு, நகு;  
திவாகரம்.

தெ

தெவலர்-பகைவர், காங்; “தெவலப்  
பகையாகும்” தொல். உரி. இங்.

தே

தேம்-மதநீர், நகு; தித்திப்பு, பிங்.  
தேன், எக; தொல்காப்பியம்,  
புள்ளிமயங்கியல், சாசு

தொ

தொடர்-சங்கிலி, சுல; புறா,  
எசு.

அசு

## முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

தோ

தோடி-தொகுதி, பூவின் இதழ், நிமிர்ந்த-உயர்ச்சி, சு. நகூ; திவாகரம்; புறங்களூறு, நிறைத்து-வரிசையாக வைத்து, உங் அ, உ. ஏ.

தோய்த்து-நீண்த்து ஊறவைத்து, நிலை-தன்மை, நசு; திவாகரம்; நிற்குந்தன்மை எனி னுமாம்.

தோல்-கேடகம், பரிசை, எல்; நிழத்திய-நுணுகிய: ஒசைஅடங்கை, தோற்பல கை, திவாகரம்.

தோன்ற-விளங்க இசு. நிறை-‘மறைந்தது ஒரு காரியம்

தோன்றி - செங்காந்தன், ககு; பிறர் அறியங்கள் ஒழுகுதல்’ என்பங்கசினார்க்கினியர், நெய் தற்கவிலைரை, ககு.

ந

நகை-ஒளி, எஅ; பிங்கலங்கை. நகை-விருப்பம், சன.

நடை-ஒழுக்கம், இங்; பிங்க. நந்துதல-கெடுதல், சகு. தழைத் தல், கள்; “நந்தல் கேடும் ஆக்கழு மாகும்” என்பது திவாகரம்.

நறு-நல்லமணம், கூ. நன்னர்-நன்மை, கள்; திவாகரம். நனங்தலை - அகன்ற இடம், கூ;

தொல், உரி. எஅ.

நா

நாப்பண்-நடி. சங்; பிங்கலங்கை. நேர்பு-உடன்பட்டு, சசு.

நாற்றி-தொங்கவிட்டு, நகு.

நாழி-அளக்குநாழி; படி, கூ; பிங். நேங்க-வலீய, எள்.

நாறும் - மணக்கும், உஞி; இப்

பொருட்டாதல் “நாற்ற நாட்பகழி-அம்பு, எசு; திவாகரம்.

டத்து” என்புழியங் காணக, பசலை - பசியநிறம், மிக்க இள மைத்தன்மைக் குரியது, கூ; புறங்களூறு, எ. எ.

நி

நிமிர்ந்த-உயர்ச்சி, சு.

நிறைத்து-வரிசையாக வைத்து, சகு; பட்டினப்பாலை, எஅ.

நிற்குந்தன்மை எனி னுமாம்.

நிழத்திய-நுணுகிய: ஒசைஅடங்கை, நிழ, நுகூ; தொல்காப்பியம், உரி யியல், நகூ.

நிறை-‘மறைந்தது ஒரு காரியம் பிறர் அறியங்கள் ஒழுகுதல்’ என்பங்கசினார்க்கினியர், நெய் தற்கவிலைரை, ககு.

ந

நுதல்-நெற்றி நங்.

நுனை-முனை, நகூ, எங்; புறங்களூறு, சூ.

ந

நெகிழ்ந்து-கழன்று, சங்; திருக்குறள், கூங்கூ.

நெடி து-நீள், எசு; நெடுங்காலம், திருக்குறள், பரிமேலழகருரை, இசுட.

நே

நேமி(வடசொல்) - சக்கரம், சக

நோபு-உடன்பட்டு, சசு.

நோ

நேங்க-வலீய, எள்.

ந

பொருட்டாதல் “நாற்ற நாட்பகழி-அம்பு, எசு; திவாகரம். டத்து” என்புழியங் காணக, பசலை - பசியநிறம், மிக்க இள மைத்தன்மைக் குரியது, கூ; புறங்களூறு, எ. எ.

## அருள்சொற்பொருள்

ମୁଦ୍ରଣ

‘நெருஞ்சிப்பசலைவான்பூ’ என்பனிக்கடல்-குளிர்ந்த கடல், ச. புழியின் காண்க, புறஙா. கடிடு. பனிக்கும்-நடுங்கும், எக; புறஙா படம்-சட்டை: குப்பாயம், சுகசு; ஊறி, இ.

“குட்டாயமிலேச்சனை”என்றார் பா  
சீவகசிங்காமணியிலும், சநக. பாசறை-பாடிவீடு, எகு, புறநா  
பதார்-சிறுதூறு, இக.  
னாறு, மக,

படிவம் - தவவேடம், விரதம் பாடி-பாசறை, உ-அ; படைவீடு, எனினுமாம், ந-எ; 'படிவம் திவாகரம்.  
வேடம்' புறப்பொருள் வெண் பாடி-ஒலி, ச-; திவாவரம்.

பாமாலை உரை, கு, சுடு; விரபாவை-பிரதிமை, அடு. தம், பதிற்றுப்பத்து, எசு; பரி பி  
பாடல்டு, எடு. பிடவம்-நறுமணங்கமழும் வெள்

பட்டின்-ஒலிக்கும் தீர், உசி; படி  
மணி-ஒலிக்கும் மணி, புறப்  
பொருள் வெண்பா மாலை,  
வெட்சி, சூ.

**பண்ட-பண்டக்கலம்:**வான், என்; ஆப்பாட்டு.  
பின்கலங்கூத்.

பதைப்பு-பதைத்தல், எ; மெலி  
வறுதல், பரிபாடதுரை. க.0.  
பயிற்றி - பலகாற் கூறி, நடு;  
பறநா னாற்றுரை. ந.ச.

பங்க-அகன்ற, பரவிய, உ-அ. 4

பரிசூலமாக கூறுவது தனி விரும்புதல் என்று நம்முடைய முறையில் அழைகின்றது.

பருவங்கள்-துணபம், உக; திவா. புணரி-கடல், உழ; திவாகரங்-தூயரம், புறப். வென். உரை, புதல்-சிறுதூறு, உடு.

கைக்கினை எ.	புரீசை - மதுல், உள்; பறா
பழங்-பரிய, ஏற், அறி.	வோறு, கள்.

பள்ளி-படிக்கை, சுசு, ஏது; பின் புலம்-இடம், கூ; திருக்குறள்

கலந்துத் தோற்று, சாம்.

## அ� . முல்லைப்பாட்டு ஆராய்ச்சியரை

புலம்பு - தனிமை, உங், அக;	கூசு; திருக்குறளுரை, கூடங்கு.
தொல். உரி. நடு.	மத்திகை - குதிரைச் சம்மட்டி,
புவித்தொடர்-புலிச்சங்கிலி, கூடு	குகு; திவாகரம்.
புழூ-சிறுவாயில், உசு; திவா.	மருங்கு-பக்கம், எ.
புறம்-முதுகு, சடு; திவாகரம்.	மருப்பு-கொம்பு, உசு, கூகு.
புறவு - முல்லைநிலக் காடு, உசு, பின்கலங்கை.	மறிந்து - மடங்கி, இகு; 'கீழ் மேலாய்'என்பர் புறப்பொருள் வெண்பாமாலை யுரைகாரர், எ, கூ; நச்சினூர்க்கிணியர் 'வடிம்பு தாழ்ந்து' என்பர்.
புன்-துண்பம், சு; இம்பொரு ஸில்'புன்கண்'என்னுஞ்சொல் 'புன்' என நின் நது.	மா
புனை-கைசெய்த, அழகுசெய்த, கூல்; புறநானூறு, கூசு.	மா-திருமகன், உ, பொரிய, அன, திவா; குதிரை, எசு, காங், பிங் கலங்கை.
பெ	மாட்ட-கொளுத்த, சகு; புறநா அனு, கக.
பெருமுது பெண்டிர் - பெரிது முதிர்ந்த மகளிர், கக.	மாட்டி - அழித்து, உசு; புறப் பொருள் வெண்பாமாலை உரை காரர் 'மாளப்பண்ணி' என்பர்.
பெரு முதாளர் - காவற் கெழுமி விற்பெரிதுமுதிர்ந்தோர், இசு; பெரிய முதுமை யுடுடையோர், புறநானூறு, உசங்.	மாடம்-அழிகயவீடு, அகு; 'மாடு' என்னும் முதனிலையிற் பிறந்த சொல்.
பொ	மாண்மாட்சிமைப் பட்ட, கூடு.
பொறித்த-வைத்த, உ.	மாயோள்-கரியங்கிறத்தை உடை யோள், மாந்தளிரின் நிறத்தை உடையோளென்னினுமாம், உசு; 'மாமை' நிறத்தை யுணர்த்து மென்பர் திவாகரரும் புறப் பொருள் வெண்பா மாலையுரை காரரும்.
ம	மால்-மாயோன், உ; கரியங்கிறத் துங்; பின்கலங்கை; பனிக்குமணி, மால்-மாயோன், உ;
மஞ்சளு-மயில், அசு; திவாகரம். மடம் - மென்மை, கக; புறநா அாற்றுரை, உங்.	மாண்தளிரின் நிறத்தை உடையோளென்னினுமாம், உசு; 'மாமை' நிறத்தை யுணர்த்து மென்பர் திவாகரரும் புறப் பொருள் வெண்பா மாலையுரை காரரும்.
மிண்டு - மிக்குச்செல்லும், கூள்; புறநா அாற் றுரை, சு; 'மேற் கொண்டு'புறப்பொருள் வெண்பா மாலையுரை, சு, கா.	மால்-மாயோன், உ; கரியங்கிறத்
மணி-ஒசைமணி: கண்ணடமணி	
இங்; பின்கலங்கை; பனிக்குமணி, மால்-மாயோன், உ;	

## அருஞ்சொற்பொருள்

அகை

தினன் என்பது	சொற்	ய
பொருள், திவா.		யவனர் - சோனகர், சக; திவா
மி		கரம். (Iaones or Greeks.)
மிடைட்டு-கெருங்க, கூட.		யா
மு		யாக்ஷை-உடம்பு, சக.
முடங்கிறை - முடங்கு இறை:		யாத்த-கட்டிய, கூட.
மூட்டப்பட்டு வளைவாய் இருக்		யாழ்-இர் இசைக்கருவி, அ.
‘கும் வீட்டின் இறப்பு: முடங்கு-	வ	
மடங்கிய, இறை-வீட்டிறப்பு,		வதியுஙன்-தங்குகின் றவன். அஃ;
என்றது நீர் விழுங் கூடல்		திவாகரம்.
வாயை, அன; “திவாகரம்”; “உழு		வயிர்-ஊது கொம்பு, கூட; திவா.
வினூர் கைம் மடங்கின்”		வரி-வரிந்துகட்டு; நிறம் எணி னு
என் னுங்கிருக்குறளில்மடங்கு		மாம், சன.
தல் இப்பொருட்டாதல்காண்க.		வலம்-வெற்றி: வென்றி, ஏக;
முற்றம் - முன் இடம், ஈஃ; புற		திவாகரம்.
நானுறு, கள்.		வலம்புரி-ஒர் உயர்ந்த சங்கு, உ;
மூல்ஜை-காட்டுமல்லிகைக்கொடி		ஆயிரஞ் சங்கு சூழத் திரிவது
கூ; திவா.		வலம்புரிச்சங்கு என்பர்; சீவக
முறி-தளிர், கூ; திவாகரம்.		சிந்தாமணி “வரிவளை சூழும்
முனை - பகைவ ரிடம், கூ;		வலம்புரி” என்பதன் உரை
‘வேற்றுப்புலம்’ புறப். வெண்.		யைக் காண்க, உகங்க.
உரை, வெட்சி. கள		வலன்ஏர்பு-வலமாகனமூந்து, ச;
மு		வலன்னேர்பு-வெற்றிக்குத்து,
மூதூர்-பலமுயனார், எ.		கூ; நேர்பு-உத்து, பரிபாடலு
மூழ்கல்-அழுந்தல், எட; பரிபா		ரை, கூ.
டலுரை, கூ.		வள்ளி-கிழங்குதருகொடி, காக;
மெ		பிங்கலங்கை.
மெய்ப்பை-சட்டை, சூ; திவா.		வளிரி-காற்று, இக.
மை		வளை-சங்கு, கூட; திவாகரம்.
மையல் - மயக்கம், அஃ; பிங்		வளைஇ-வளைத்து, க.
கலங்கை.		வளைஇய - சூழப் பட்ட, இக;

குடு

## மூல்லைப்பாட்டு ஆராய்ச்சியரை

புறநா. கக.	தொருக்காதன் “ஆடலை தோளி விரிக்கியுஞ் சொசிமும்” என்பத னுஹரயிட காண்க, புறப். வெண்.பொகக.
வண்கன் - கொமை,சுக; தறு கண்மை, புறநா.ங; அருளின் மை, அசைலின்ஸ; திண்மை, திருக்குறல்பரிமேலழகரை, உலற, காட, சுஅக.	விளக்கம்-விளக்கு, சுக; “ஏயன்னுங் குன்று விளக்க திருக்குறன், சுங.
வாங்கு - வளைத்த,சா; வளைந்த, சா, கா; பிங்கலங்கை; வாங்கிய வளைத்த, சுச.	வீ-மலர், கூ.
வரய்த்த-தப்பாமற் பெறற,காற; புறப். வெண். மாலை, அ, நா.	வீங்கு-புடைக்கும், நுக.
வாய்த்து - தப்பாமற் கழித்து, எல; புறப்பொருள் வெண்பா மாலை, வாகை, நா.	வெறுவரும்-அச்சம் வரும், சுதிவாகரம்.
வாய்வது-உண்மை, உ.ஒ.	வெல்லீய - வெல்லுதற்கு, நுவே
வரனம்-மழை, . கா; . திருக்குறன், கக.	வேட்டு-வேடு, வேட்டுவச்சா உசு; சிந்தாமணி, சசுகூ.
விசயம் (வடசொல்)- வெற்றி, கத; பிங்கலங்கை.	வேழம்-யானை: களிற்றியாகூக்க; திவாகரம்.
விரவு-கலந்த, சேர்ந்த, சா; புறநா. கடுஇ.	வை - கூர்மை, எட; “வையே கூர்மை” தொல்காப்பியம், ஹரியியல், கக.
விரிசு - நற்சொல், கக; இப்	வையகம்-நிலவுலகம், நிஎ; ‘வையகமும் வானகமுழாற்றலரிது என்றார் திருக்குறளிலும்,காக.

மூல்லைப்பாட்டின் அருங்சொற்பொருள் முற்றும்.